

8

நிதியியல்துறை செயலாற்றும் முறைமை உறுதித்தன்மையும்

8.1 பொதுநோக்கு

நிதியியல் துறையானது உள்நாட்டு மற்றும் உலக சவால் நிறைந்த சந்தைகளின் நிலைமைகளை தாக்குப் பிடிக்கும் தன்மையை வெளிப்படுத்தும் அதே வேளையில் தொடர்ந்தும் விரிவடைந்தது. விரிவடைதலுடன், உறுதித்தன்மைக்கான ஆதரவுடைய ஒழுங்குமுறை நடவடிக்கைகள் நிறைந்த சூழலில் முக்கியமான பேரண்ட முன்மதியுடைய கரிசனைகள் எதுவுமின்றி நாட்டின் நிதியியல் முறைமையின் உறுதிப்பாடு பேணப்பட்டது. வங்கித் தொழில் துறை, ஏனைய வைப்புக்கள் ஏற்கும் நிதியியல் நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்த சேமிப்பு நிறுவனங்கள் என்பனவற்றின் விரிவாக்கத்துடன் நிதியியல் துறையின் வளர்ச்சி மிதமடைந்தது.

2016இல் வங்கித்தொழில் துறையானது மூலதனம் மற்றும் திரவத்தன்மையை நியதியச் சட்ட ஆகக் குறைந்த நிதியத் தேவைப்பாடுகளிற்கு மேலாகப் பேணும் அதேவேளையில் 2015 உடன் ஒப்பிடுகையில் குறைவான சொத்துக்களின் வளர்ச்சியையும் பதிவுசெய்துள்ளது. வைப்புக்களின் வளர்ச்சியினூடாக பிரதானமாக நிதியிடப்பட்ட வங்கிகளின் அதிகரித்த ரூபாக் கடன்வழங்கல் நடவடிக்கை முக்கியமாக வங்கியியல் சொத்துக்களின் விரிவாக்கத்திற்கு வழிவகுத்தது. ஆண்டுப்பகுதியில் வெளிநாட்டு நாணய வெளிப்பாடுகளை முன்மதியுடைய எல்லைக்குள் முகாமைப்படுத்துவதற்கு வங்கிகளை இயல் செய்ததுடன் வெளிநாட்டுக் கடன்பெறுகைகள் குறைவடைந்ததுடன் வங்கித்தொழில் துறையின் கடன்பெறுகைகள் வீழ்ச்சியடைந்தது. சொத்துக்கள் மீதான வருவாய் மற்றும் மூலதனம் மீதான வருவாய்களால் பிரதிபலிக்கப்பட்ட வங்கித்தொழில் துறையின் உயர் இலாபத்திற்கு வங்கித்துறையின் அதிகரித்த வட்டி வருமானமே

முக்கியமாக பங்களித்துள்ளது. இதற்கிடையில் செயற்படாக் கடன்களின் விகிதத்தால் அளவிடப்பட்ட சொத்துத்தரம் கடந்த இருபது வருட காலப்பகுதியில் குறைவான மட்டத்தை பதிவுசெய்துள்ளது.

ஆண்டுப்பகுதியில் உரிமம்பெற்ற நிதியியல் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் சொத்தை அடிப்படையாகக் கொண்ட விரிவைக் காட்டின. சொத்துக்களின் வளர்ச்சி உள்நாட்டு கடன் பெறுகைகள் மற்றும் வைப்புக்கள் என்பவற்றால் நிதியிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், மோட்டார் வாகனங்களிற்கான கடன்கள் தொடர்பாக விவேகமுள்ள பேரண்டமுன்மதியுடைய அளவீடுகளின் விளைவாக கடன்வழங்கல்கள் 2016இன் முதல் காலாண்டுப் பகுதியில் வளர்ச்சி வீழ்ச்சியடைந்ததுடன் இரண்டாம் அரையாண்டுப் பகுதியில் ஏனைய கடன்வழங்கல்கள் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தினால் கடன்வழங்கல்கள் மீளெழுச்சி பெற்று விரிவடைந்தது. ஆண்டுப்பகுதியில் சொத்துக்கள் மீதான வருவாய் மற்றும் மூலதனம் மீதான வருவாய் என்பனவற்றினால் பிரதிபலிக்கப்பட்ட இலாபம் அதிகரித்த அதேவேளையில் சில உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளின் பலவீனமான நிதியியல் நிலைமைகளின் மத்தியிலும் இத்துறையின் திரவத்தன்மை, மூலதனம் மற்றும் செயற்படாக் கடன்களின் மட்டம் ஆரோக்கியமாகக் காணப்பட்டது. ஆண்டுப்பகுதியில் காப்புறுதித் துறை மொத்தச் சொத்துக்கள் மற்றும் மொத்த இலாபத்தின் அடிப்படையில் வளர்ச்சியைப் பதிவுசெய்த போதிலும் ஒத்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவு குறைந்த நுழைவு வீதத்தைக் கொண்டிருந்ததுடன் இதன் முழுத்திறனும் இன்னும் பயன்படுத்தப்படவில்லை. ஊழியர் சேமலாப நிதியம்,

ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளடங்கலான ஒப்பந்த சேமிப்பு நிறுவனங்கள் தங்கள் உறுப்பினர்களிற்கு நியாயமான வருமானத்தை வழங்கியதுடன் ஆரோக்கியமான வளர்ச்சியை பதிவுசெய்தன.

ஆண்டுப்பகுதியில் உள்நாட்டு நிதியியல் சந்தைகள் உள்நாட்டு மற்றும் உலக சூழல் மாற்றத்திற்கு பதிலளிக்கும் முகமாக தொடர்ந்தும் தளம்பலடைந்திருந்தன. ஆண்டுப்பகுதியில் உள்நாட்டு பணச்சந்தையில் மிகையான ரூபாத் திரவத்தன்மை படிப்படியாக குறைவடைந்து பற்றாக்குறை மட்டத்திற்கு வந்து 2016 திசம்பர் இறுதியில் மிகைத்தன்மைக்கு மீளொழுந்தது. 2016 காலப்பகுதியில் இலங்கை ரூபா தொடர்ந்தும் ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிராக தேய்வடைந்ததமை உள்நாட்டு வெளிநாட்டு பரிமாற்ற சந்தையில் மூலதன வெளிப்பாய்ச்சல் மற்றும் இறக்குமதி தொடர்பான கேள்வி தீவிரமடைந்தமை போன்ற உயர் கேள்வி அழுத்தத்தை பிரதிபலிக்கின்றது. ஆண்டுப்பகுதியில் நாணய மாற்று வீத தேய்மானம், உள்நாட்டு மற்றும் ஐக்கிய அமெரிக்க சந்தைகள் இரண்டினதும் மேல்நோக்கிய வட்டி வீத திருத்தங்களுடனான சூழலில் உள்ளூர் பங்கு மூலதனச் சந்தை மந்தமடைந்தது. நாட்டின் பாரிய மற்றும் சில்லறைப் பெறுமதி தேசியக் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைகள் முக்கிய அமைப்பியல் இடநேர்வு எதுவுமின்றி கொடுப்பனவுகளின் திறமையான தீர்ப்பனவுகளிற்காக பாதுகாப்பான மற்றும் நம்பகத் தன்மையான பொறிமுறைபுடன் சுமுகமாக வசதியளித்தன. ஆண்டுப்பகுதியில் நாட்டின் நிதியியல் துறையின் வளர்ச்சிக்கிணங்க தேசிய கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறையையால் கையாளப்பட்ட பரிவர்த்தனைகள் பெறுமதியிலும் அளவிலும் அதிகரித்துள்ளன.

ஆண்டுப்பகுதியில் நிதியியல் துறையை கையாளும் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தும் கட்டமைப்பு நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கு ஏற்படும் சாத்தியமான இடநேர்வுகளை நேரத்திற்கேற்ற வகையில் கையாளும் முகமாக பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியால் வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற நிதியியல் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகளை இலக்கு வைத்து முக்கியமான இணையப் பாதுகாப்பு, வெளிப்படைத் தன்மை அதிகரிப்பு மற்றும் பாசல் III கட்டமைப்பின் கீழ் மூலதன தேவைப்பாடு என்பவற்றின் மீது பல முன்மதியுடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலாக, ஆண்டுப்பகுதியில் 2016இன் 6ஆம் இலக்க நுண்பாக நிதியச் சட்டம் நுண்பாக நிதியியல் நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்கத்துடன் இயற்றப்பட்டதுடன் மத்திய வங்கி முன்மதியுடைய பணிப்புரைகளை உரிமம்பெற்ற நுண்பாக நிதியியல் கம்பனிகளிற்காக வெளியிட்டுள்ளதுடன்

அட்டவணை 8.1
நிதியியல் முறைமையின் மொத்தச் சொத்துக்கள்

	2015 (அ)		2016 (ஆ)	
	ரூ. பில் பங்கு (%)	ரூ. பில் பங்கு (%)	ரூ. பில் பங்கு (%)	ரூ. பில் பங்கு (%)
வங்கித்தொழில்நுறை	9,503.7	68.8	10,575.8	68.7
மத்திய வங்கி	1,426.2	10.3	1,529.2	9.9
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்	6,974.3	50.5	7,843.3	51.0
உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்	1,103.2	8.0	1,203.2	7.8
வைப்புக்களை ஏற்கும் ஏனைய நிதியியல் நிறுவனங்கள்	1,044.2	7.6	1,246.7	8.1
உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள்	915.3	6.6	1,112.1	7.2
கூட்டுறவு கிராமிய வங்கிகள்	117.6	0.9	122.2	0.8
சிக்கன கொடுகடன் கூட்டுறவுச் சங்கம்	11.3	0.1	12.4	0.1
சிறப்பியல்பு வாய்ந்த நிதியியல் நிறுவனங்கள்	557.8	4.0	522.8	3.4
சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள்	80.8	0.6	99.8	0.6
முதனிலை வணிகர்கள்	282.6	2.0	264.5	1.7
பங்குத்தரகர்கள்	9.8	0.1	10.1	0.1
நம்பிக்கைக் கூறுகள் / நம்பிக்கை கூறு முகாமைத்துவக் கம்பனிகள்	134.0	1.0	106.7	0.7
சந்தை இடையீட்டாளர்கள் (இ)	42.2	0.3	30.8	0.2
துணிகர மூலதனக் கம்பனிகள்	8.3	0.1	11.0	0.1
ஒப்பந்த அடிப்படையிலான சேமிப்பு நிறுவனங்கள்	2,711.1	19.6	3,040.3	19.8
காப்புறுதிக் கம்பனிகள்	453.6	3.3	503.1	3.3
ஊழியர் சேமலாப நிதியம்	1,664.9	12.0	1,841.5	12.0
ஊழியர் நம்பிக்கை நிதியம்	223.5	1.6	249.4	1.6
அனுமதியளிக்கப்பட்ட ஒய்வுதியம் மற்றும் சேமலாப நிதியங்கள்	323.0	2.3	398.6	2.6
அரசு பணி சேமலாப நிதியம்	46.1	0.3	47.7	0.3
மொத்தம்	13,816.7	100.0	15,385.7	100.0
(அ) திருத்தப்பட்டது	மூலம் : இலங்கை மத்திய வங்கி			
(ஆ) தற்காலிகமானது	கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம்			
(இ) ஒப்புறுதியாளர்கள், முதலீட்டு முகாமையாளர்கள் மற்றும் கூடன் வசதியளிப்போர் உள்ளடங்கலாக	தொழில் திணைக்களம் ஒய்வுதியத் திணைக்களம் ஊழியர் நம்பிக்கை நிதியசபை இலங்கை காப்புறுதி சபை சனச கூட்டமைப்பு இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு இலங்கை கூறு நம்பிக்கை சங்கம் துணிகர மூலதன கம்பனிகள்			

தன்னார்வ சமூக சேவைகள் நிறுவனங்களின் பதிவாளர்களிற்கு அரசாங்கமல்லாத நுண்பாக நிதியியல் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. 2016 ஆண்டுப்பகுதியில் காப்புறுதித் துறை தொடர்பாக இலங்கை காப்புறுதிச் சபையால் காப்புறுதிக் கம்பனிகளின் உரிமை, பங்கு மூலதனம் தொடர்பாகவும் தரகர்களாலும் காப்பீட்டாளர்களாலும் கையாளப்பட்ட புகார்கள் மற்றும் கொள்கை ஆவணங்கள், நிபந்தனைகள் மற்றும் நிலைமைகளைப் பரிசீலிப்பதற்கான தனித்து போதல் காலம் தொடர்பான பணிப்புரைகள் வழங்கப்பட்டன.

8.2 வங்கித்தொழில் துறையின் செயலாற்றம்

வங்கித்தொழில் துறையின் சொத்துத் தளமானது ஆண்டுப்பகுதியில் ரூ.969 பில்லியனால் விரிவடைந்து 2016 திசம்பர் இறுதியளவில் ரூ.9 டிரில்லியனையும் விஞ்சியது. சொத்துத் தளமானது 2016இல் 12.0 சதவீதத்தினால் விரிவடைந்த

போதும் இது 2015இல் அறிக்கையிடப்பட்ட 15.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் மெதுவான வளர்ச்சியாகக் காணப்பட்டது. சொத்துக்களிலான அதிகரிப்பானது ரூ.825 பில்லியன் கொண்ட கடன்கள் மற்றும் முற்பணங்களிலான அதிகரிப்பின் காரணமாக முக்கியமாக ஏற்பட்டதுடன் இது முக்கியமாக ஆண்டுப்பகுதியில் 16.5 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்த வைப்புக்களின் மூலம் நிதியிடப்பட்டது. வங்கித்தொழில் துறையின் கடன்பாடுகள் 2015இன் 21.4 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2016இல் 3.5 சதவீதம் கொண்ட எதிர்மறையான வளர்ச்சியுடன் ரூ.1.7 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தன. இதற்கு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.4 சதவீதம் கொண்ட வீழ்ச்சியைப் பதிவுசெய்து ஐ.அ.டொலர் 319 பில்லியனால் குறைவடைந்த வெளிநாட்டு நாணய கடன்பாடுகளே முக்கிய காரணமாகும். உயர்ந்த தேறிய வட்டி வருமானத்தின் முக்கிய காரணமாக ஆண்டுக்கான இலாபங்கள் அதிகரிப்பொன்றைப் பதிவுசெய்தன. சொத்துக்களின் மீதான வருவாய் மற்றும் பங்குரிமை மூலதனத்தின் மீதான வருவாய் என்பனவற்றில் பிரதிபலிக்கப்பட்டவாறு வங்கித்தொழில் துறையின் இலாபத்தன்மை இக்காலப்பகுதியில் அதிகரித்தது. வங்கித்தொழில் துறை ஆண்டுப்பகுதியில் அதன் இடர்நேர்வுகளை தொடர்ந்து முன்மதியுடன் முகாமை செய்ததுடன் திரவத்தன்மை மற்றும் மூலதனத்தின் வசதியான மட்டத்தினையும் பேணியது. சொத்துத் தரம் ஆண்டுப்பகுதியில் மேம்பட்டு கடந்த இரண்டு தசாப்தங்களிலான மிகக் குறைந்த செயற்படாக் கடன் விகிதத்தைப் பதிவுசெய்தது. அதேவேளையில், வட்டி வீதங்களிலான மேல் நோக்கிய நகர்வின் காரணமாக வட்டி வீத இடர்நேர்வு மற்றும் மீள்விலையிடல் இடர்நேர்வு என்பன அதிகரித்தன. புதிய வங்கித்தொழில் நிலையங்கள் மற்றும் புதிய தன்னியக்கக் கூற்றுப் பொறிகள் நிறுவப்பட்டமையினூடாக வங்கித்தொழில் துறை அதன் தொழிற்பாடுகளை ஆண்டு முழுவதும் விரிவுபடுத்தியது.

வியாபார வளர்ச்சி

அ) விரிவாக்கம்: 2016 இறுதியில் வங்கித்தொழில் துறை 25 உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளையும் 7 உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளையும் உள்ளடக்கியிருந்தது. உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் மொத்த எண்ணிக்கையில் வெளிநாட்டு வங்கிகளின் 12 கிளைகளும் அடங்கியிருந்தன. வங்கித்தொழில் பணிகளை மேம்படுத்தியமை மற்றும் அதன் வலையமைப்பினை விரிவாக்கியமை மற்றும் நாடு முழுவதற்கும் வங்கித்தொழில் வசதிகளைக் கிடைக்கச் செய்தமை என்பன மூலம் ஆண்டு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகளிற்கும் அபிவிருத்திக்கும் வங்கித்தொழில் துறை தொடர்ந்தும் அதன் பங்களிப்பினை வழங்கியது. இதன்படி, இவ்வாண்டுப் பகுதியில் 70 புதிய வங்கித்தொழில் நிலையங்கள் (மாணவர்

அட்டவணை 8.2
வங்கிகள் மற்றும் வங்கிக் கிளைகளின் பரம்பல்

வகை	2015 முடிவில் (அ)	2016 முடிவில் (ஆ)
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்		
I. உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் மொத்த எண்ணிக்கை	25	25
உள்நாட்டு வங்கிகள்	13	13
வெளிநாட்டு வங்கிகள்	12	12
II. உரிமம்பெற்ற வர்த்தக வங்கித்தொழில் நிலையங்களின் மொத்த எண்ணிக்கை	5,795	5,854
கிளைகள் (இ)	2,925	2,984
உள்நாட்டு வங்கிகள்	2,705	2,763
வெளிநாட்டு வங்கிகள்	220	221
மாணவர் சேமிப்பு பிரிவுகள்	2,870	2,870
தன்னியக்க கூற்றுப் பொறிகள்	3,188	3,523
உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்		
I. உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் மொத்த எண்ணிக்கை	7	7
தேசிய மட்ட பிரதேச அபிவிருத்தி வங்கி	1	1
தேசிய மட்ட சேமிப்பு வங்கிகள்	1	1
வீடமைப்பு நிதி நிறுவனங்கள்	2	2
தனியார் சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கிகள்	3	3
II. உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கித்தொழில் நிலையங்களின் மொத்த எண்ணிக்கை	799	805
கிளைகள் (இ)	624	630
தேசிய மட்ட பிரதேச அபிவிருத்தி வங்கிகள்	255	255
தேசிய மட்ட சேமிப்பு வங்கி	223	228
வீடமைப்பு நிதி நிறுவனங்கள்	57	57
தனியார் சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கிகள்	89	90
மாணவர் சேமிப்பு பிரிவுகள்	175	175
தன்னியக்க கூற்றுப் பொறிகள்	289	320
வங்கிக் கிளைகளினதும் ஏனைய பணி நிலையங்களினதும் மொத்த எண்ணிக்கை	6,594	6,659

(அ) திருத்தப்பட்டது மூலம் : இலங்கை மத்திய வங்கி
(ஆ) தற்காலிகமானது
(இ) மாணவர்களின் சேமிப்புப் பிரிவு தவிர்த்த எல்லா வங்கிப் பணி நிலையங்கள்

சேமிப்புப் பிரிவுகள் நீங்கலாக) திறக்கப்பட்டதுடன் 366 புதிய தன்னியக்கக் கூற்றுப் பொறிகள் நிறுவப்பட்டன. 2016 இறுதியளவில் 6,659 வங்கித்தொழில் நிலையங்களும் 3,843 தன்னியக்கக் கூற்றுப் பொறிகளும் வினைத்திறன்மிக்க வங்கித்தொழில் தொழிற்பாடுகளை வழங்கும் நோக்கத்திற்காக நிறுவப்பட்டிருந்தன. ஆண்டுப்பகுதியில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கியொன்று மாலைதீவில் கிளையொன்றினை திறப்பதற்கும் இன்னொரு உரிமம் பெற்ற வர்த்தக வங்கி பங்களாதேஷில் கிளையொன்றைத் திறப்பதற்கும் நுண்பாக நிதித் துணைக் கம்பனியொன்றை நிறுவுவதற்குமான ஒப்புதலும் வழங்கப்பட்டன.

ஆ) சொத்துக்கள்: வங்கித்தொழில் துறையின் சொத்துப்பட்டியல் தொடர்ந்தும் விரிவடைந்து 2016 இறுதியில் ரூ.9 பில்லியனை அடைந்தது. சொத்துப்பட்டியல் முக்கியமாக கடன்களையும் முற்பணங்களையும் உள்ளடக்கியிருந்ததுடன் இது வங்கித்தொழில் துறையின் சொத்துக்களில் 61.2 சதவீதத்திற்கு வகைகூறியது. இதன்படி, மொத்தச் சொத்துப்பட்டியல் முன்னைய ஆண்டின் 21.1 சதவீதத்துடன் (ரூ.821 பில்லியன்) ஒப்பிடுகையில் 2016 காலப்பகுதியில் 17.5 சதவீதத்தினால் (ரூ.825 பில்லியன்) அதிகரித்தமைக்கு முக்கிய பங்களிப்பாளராக கடன் சொத்துப்பட்டியல் காணப்பட்டது. கடன்களும் முற்பணங்களும் பொருளாதாரத்தின்

அட்டவணை 8.3
வங்கித் தொழில் துறையின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் உள்ளடக்கம்

விடயம்	2015 (அ)		2016 (ஆ)		மாற்றம் (%)	
	ரூபில்	பங்கு (%)	ரூபில்	பங்கு (%)	2015 (அ)	2016 (ஆ)
சொத்துக்கள்						
கடன்கள் மற்றும் முற்பணங்கள்	4,715.3	58.4	5,540.8	61.2	21.1	17.5
முதலீடுகள்	2,347.6	29.1	2,270.5	25.1	21.8	-3.3
ஏனையவை (இ)	1,014.6	12.6	1,235.3	13.7	-11.8	21.8
பொறுப்புக்கள்						
வைப்புக்கள்	5,403.1	66.9	6,295.6	69.6	15.3	16.5
கடன் பெறுகைகள்	1,758.4	21.8	1,696.4	18.8	21.4	-3.5
முதலீட்டு நிதிகள்	636.7	7.9	707.3	7.8	12.0	11.1
ஏனையவை	279.2	3.5	347.3	3.8	3.9	24.4
மொத்த சொத்துக்கள்/ பொறுப்புக்கள்	8,077.5	100.0	9,046.6	100.0	15.9	12.0

(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது
(இ) காசு மற்றும் வங்கி மீதிகள், வைப்புக்கள், நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கைகள் மற்றும் நிலையான சொத்துக்கள் உள்ளடக்கலாக

மூலம்: இலங்கை மத்திய வங்கி

அனைத்து முக்கிய துறைகளுக்கும் வழங்கப்பட்டன. கடன் சொத்துப்பட்டியலிலான அதிகரிப்பின் ஏறத்தாழ 91.8 சதவீதத்திற்கு வங்கித்தொழில் துறையின் ரூபாக் கடன்களிலான அதிகரிப்பே காரணமாகும். ஆண்டுப்பகுதியில் அடகுபிடித்தல் சொத்துப்பட்டியல் சுருக்கமடைந்த அதேவேளையில் குத்தகைச் சொத்துப்பட்டியல் 2015இன் ரூ.81.1 பில்லியனுடன் (52.9 சதவீதம்) ஒப்பிடுகையில் 2016இல் ரூ.7.8 பில்லியனால் (3.3 சதவீதம்) சிறிதளவால் மாத்திரம் விரிவடைந்தது. இதற்கு உந்து ஊர்திகளின் கொள்வனவு அல்லது பயன்பாட்டு நோக்கத்திற்காக உரிமம் பெற்ற வங்கிகளினால் வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்கள் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட கடனுக்கான பெறுமதி விகிதமே காரணமாகும். அதேவேளை, முதலீட்டுச் சொத்துப்பட்டியல் முன்னைய ஆண்டுகாலப் பகுதியில் 21.8 சதவீதம் கொண்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2016 காலப்பகுதியில் 3.3 சதவீதம் கொண்ட எதிர்மறையான வளர்ச்சியை அறிக்கையிட்டமையினால் சொத்துப்பட்டியலின் 25.1 சதவீதத்திற்கு சுருக்கமடைந்தது.

இ) பொறுப்புக்கள்: பொறுப்புக்களின் முக்கிய மூலமாக வாடிக்கையாளர் வைப்புக்கள் தொடர்ந்தும் விளங்கியதுடன் இவை வங்கித்தொழில் துறையின் மொத்தப் பொறுப்புக்களின் 69.6 சதவீதத்திற்கு வகைகூறின. வங்கித்தொழில் துறையின் வைப்புத் தளம் அதிகரித்தமைக்கு இலங்கை ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட கால வைப்புக்களிலான அதிகரிப்பே முக்கிய காரணமாகும். கால வைப்புக்கள் முன்னைய ஆண்டின் 13.9 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 2016இல் 23.8 சதவீத அதிகரிப்பொன்றை அறிக்கையிட்டன. இதன் விளைவாக, மொத்த வைப்புக்களின் சதவீதமாக கால வைப்புக்களின் பங்கு 2015இன் 57.0 சதவீதத்திலிருந்து 2016இல் 60.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை,

ஆண்டுப்பகுதியில் சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்கு வைப்புக்களில் அதிகரிப்பொன்று காணப்பட்டதுடன் 2015இன் முறையே 18.3 சதவீதம் மற்றும் 17.2 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் முறையே 7.4 சதவீதம் மற்றும் 7.3 சதவீதம் கொண்ட மெதுவான வீதத்தினால் வளர்ச்சியடைந்தன. கால வைப்புக்களிலான அதிகரிப்பிற்கு ஆண்டுப்பகுதியில் மேல்நோக்கி நகர்ந்த வட்டி வீதங்கள் பகுதியளவு காரணமாகும். நடைமுறைக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு விகிதம் 2015இன் 40.3 சதவீதத்திலிருந்து 2016 இறுதியளவில் 37.1 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்து குறைந்த செலவு நிதியிடலிலான வீழ்ச்சியை எடுத்துக் காட்டியது. வெளிநாட்டுக் கடன்பாடுகள் ரூ.47.8 பில்லியனால் வீழ்ச்சியடைந்தமை மற்றும் ரூபாக் கடன்பாடுகள் ரூ.14.2 பில்லியனால் வீழ்ச்சியடைந்தமை என்பனவற்றின் காரணமாக வங்கித்தொழில் துறையின் மொத்தக் கடன்பாடுகள் 3.5 சதவீதம் கொண்ட எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டின. எனினும், வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகள் மொத்தக் கடன்பாடுகளின் முக்கிய பங்கிற்கு வகைகூறி 60.7 சதவீதத்தினை பிரதிநிதித்துவப்படுத்தின.

ஈ) ஐந்தொகைக்கு வெளியேயான வெளிப்படுத்துகை: எடுப்பனவு செய்யப்படாத கொடுகடன், முன்னோக்கிய கொள்வனவு மற்றும் முன்னோக்கிய விற்பனை என்பனவற்றிலான அதிகரிப்புக் காரணமாக ஐந்தொகைக்கு வெளியேயான வெளிப்படுத்துகை ரூ.3,794 பில்லியனால் ரூ.7,158 பில்லியனுக்கு இரு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்தது. ஐந்தொகைக்கு வெளியேயான வெளிப்படுத்துகை முக்கியமாக வெளிநாட்டு நாணயக் கொள்வனவு (37.2 சதவீதம்) மற்றும் விற்பனைகள் (29.1 சதவீதம்), எடுப்பனவு செய்யப்படாத கொடுகடன் தொடர்கள் (15.0 சதவீதம்) ஆகியவற்றைக் கொண்டிருந்ததுடன் இவை ஒன்றுசேர்ந்து ஐந்தொகைக்கு வெளியேயான வெளிப்படுத்துகையின் 81.3 சதவீதத்திற்கு வகைகூறின. உத்தரவாதங்கள் மற்றும் முறிகள், ஆவண ரீதியான கொடுகடன், பெறுதிகள், ஏற்றுக்கொள்ளல்கள் மற்றும் ஏனைய நிதியிடப்படாத நடவடிக்கைகள் ஐந்தொகைக்கு வெளியேயான வெளிப்படுத்துகையின் எஞ்சிய பங்கிற்கு வகைகூறின.


அட்டவணை 8.4
வங்கித்தொழில் துறையின் வைப்புக்களின் உள்ளடக்கம்

விடயம்	தொகை (ரூபில்லியன்)		உள்ளடக்கம் (%)	
	2015(அ)	2016(ஆ)	2015(அ)	2016(ஆ)
கேள்வி வைப்புக்கள்	446.4	479.2	8.3	7.6
சேமிப்பு வைப்புக்கள்	1,729.6	1,858.1	32.0	29.5
தவணை வைப்புக்கள்	3,079.5	3,812.4	57.0	60.6
ஏனைய வைப்புக்கள்	147.6	145.8	2.7	2.3
மொத்த வைப்புக்கள்	5,403.1	6,295.6	100.0	100.0


(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

வரைபடம் 8.1
வங்கித்தொழில் துறையின் ஐந்தொகைக்கு வெளியேயான வெளிப்படுத்துகை - (2016 இறுதியில் உள்ளவாறு)



வரைபடம் 8.3
வங்கித்தொழில் துறையின் செயற்படாக் கடன்களுக்கான ஏற்பாடுகள்



வங்கித்தொழில் துறையிலுள்ள இடர்நேர்வுகள்


அ) கொடுக்கல் இடர்நேர்வு: கொடுக்கல் இடர்நேர்விற்கான இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்கள் இவ்வாண்டுப் பகுதியில் அதிகரித்தமைக்கு அதிகரித்த கடன்வழங்கல்களும் வங்கிகளின் கடன் சொத்துப்பட்டியல்கள் விரிவடைந்தமையுமே காரணங்களாகும். வங்கிகளினால் பின்பற்றப்பட்ட தீவிரமான கொடுக்கல் அறவிடல் கொள்கைகளின் காரணமாக ஆண்டுப்பகுதியில் கொடுக்கல் தரம் குறிப்பிடத்தக்களவிற்கு மேம்பட்டது. செயற்படாக் கடன்கள் ரூ.10.6 பில்லியனில் வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக மொத்தச் செயற்படாக் கடன் விகிதம் 2015இன் 3.2 சதவீதத்திலிருந்து 2016இல் 2.6 சதவீதத்திற்கு மேலும் வீழ்ச்சியடைந்தது. செயற்படாக் கடன்களுக்காகச் செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடுகளினால் அதிகரிப்பின் முக்கிய காரணமாக மொத்த ஏற்பாடுகள் ரூ.6.9 பில்லியனில் அதிகரித்து 52.1 சதவீதம் கொண்ட குறித்துரைக்கப்பட்ட ஏற்பாட்டு உள்ளடக்க விகிதத்தை அறிக்கையிட்டன.

கொடுக்கல் சொத்துப்பட்டியலானது முக்கியமாக கட்டடவாக்கம் (17.8 சதவீதம்), வர்த்தகம் (14.0 சதவீதம்), தயாரிப்பு (10.7 சதவீதம்) மற்றும் வேளாண்மை மற்றும் மீன்பிடி (9 சதவீதம்) போன்ற குறிப்பிடப்பட்ட துறைகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டு கொடுக்கல் சொத்துப்பட்டியலின் 50 சதவீதத்திற்கும் அதிகமாக வகைகூறியதுடன் இதனால் கொடுக்கல் சொத்துப்பட்டியல் பன்முகப்படுத்தப்பட்டதாகக் காணப்பட்டது.


(ஆ) சந்தை இடர்நேர்வு: சந்தை இடர்நேர்விற்கான நிறையேற்றப்பட்ட சொத்துக்கள் 2015 இறுதியின் ரூ.125 பில்லியனிலிருந்து 2016 காலப்பகுதியில் ரூ.144 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு வெளிநாட்டு நாணய இடர்நேர்வில் ஏற்பட்ட அதிகரிப்பு மூலதன கட்டணங்களில் அதிகரிப்பொன்றினைத் தோற்றுவித்தமையே காரணமாகும்.

வட்டி வீதங்கள்: ஆண்டுப்பகுதியில் வட்டி வீதங்கள் அதிகரித்து மீள்விலையிடல் இடர்நேர்விலான அதிகரிப்பிற்குக் காரணமாகவிருந்தன. வட்டி வீதங்களில் தளம்பல்கள்

வரைபடம் 8.2
வங்கித்தொழில் துறையின் செயற்படாக் கடன்கள்



வரைபடம் 8.4
வங்கித்தொழில் துறையின் கொடுக்கல் வெளிப்படுத்துகைகள் - (2016 இறுதியில் உள்ளவாறு)



காணப்பட்டமைக்கிடையிலும் ஆண்டுப்பகுதியில் திறைசேரி முறிகளின் விற்பனையிலிருந்து ரூ.3.2 பில்லியன் தேறிய மூலதன இலாபம் அறிக்கையிடப்பட்டது. வங்கித்தொழில் துறையின் ஒன்றுசேர்ந்த வட்டி வீத உணர்திறன் இடைவெளி வீதம், அதாவது, 12 மாத நேரக்கூடை வரையான வட்டி வீத உணர்திறன் சொத்துக்களின் சதவீதமாக, வட்டி வீத உணர்திறன் சொத்துக்களுக்கும் வட்டி வீத உணர்திறன் பொறுப்புக்களுக்குமிடையிலான இடைவெளி 2015 இறுதியின் எதிர்க்கணியமான 17.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 இறுதியில் எதிர்க்கணியமான 33.7 சதவீதத்திற்கு விரிவடைந்தது.

பங்குரிமை மூலதனத்தின் விலைகள்: பட்டியலிடப்பட்ட பங்குகளிலான முதலீடுகள் வடிவிலான பங்குரிமை மூலதனத்திற்கான வெளிப்படுத்துகை ரூ.22.1 பில்லியனில் மிகக் குறைவாகக் காணப்பட்டமையினால், வங்கித்தொழில் துறையின் பங்குரிமை மூலதன இடர்நேர்வு இவ்வாண்டுப் பகுதியிலும் தொடர்ந்தும் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டது. இது வங்கித்தொழில் துறையின் மொத்த முதலீடுகள் மற்றும் மொத்தச் சொத்துக்களின் முறையே 1.4 சதவீதமாகவும் 0.4 சதவீதமாகவும் மட்டுமே இருந்தது.

வெளிநாட்டு நாணய இடர்நேர்வு: வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகளிலான வீழ்ச்சிக்கிடையிலும் வெளிநாட்டு நாணய வைப்புக்களிலான அதிகரிப்பின் காரணமாக வங்கித்தொழில் துறையின் வெளிநாட்டு நாணய இடர்நேர்வு இவ்வாண்டுப் பகுதியில் அதிகரித்தது. வங்கித்தொழில் துறை வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களிலும் பார்க்க ரூ.16.4 பில்லியன் அதிகமான வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட சொத்துக்களை (நேர்க்கணிய வெளிநாட்டு நாணய வெளிப்படுத்துகையை) அறிக்கையிட்டது. 2016 இறுதியளவில் வங்கிகளின் ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனம் மற்றும் ஐந்தொகையிலுள்ள சொத்துக்களின் சதவீதமாக இந்நேர்க்கணிய வெளிநாட்டு நாணய வெளிப்படுத்துகைகள் முறையே 2.1 சதவீதமாகவும் 0.2 சதவீதமாகவும்

அட்டவணை 8.5
வங்கித்தொழில் துறையின் நியதி திரவச் சொத்துக்களின் உள்ளடக்கம்

விடயம்	2015 (ஆ)		2016 (ஆ)		மாற்றம் (ரூ.பில்)	
	ரூபில்	பங்கு (%)	ரூபில்	பங்கு (%)	2015 (ஆ)	2016 (ஆ)
திறைசேரி உண்டியல்கள்	683.1	28.1	506.6	20.5	105.5	-176.5
திறைசேரி முறிகள்	680.5	28.0	843.0	34.2	-111.6	162.6
இலங்கை அபிவிருத்தி முறிகள்	463.1	19.1	451.7	18.3	72.8	-11.4
காக	116.1	4.8	122.0	4.9	18.8	5.9
அழைப்புப் பணம்	141.8	5.8	114.8	4.7	35.4	-27.0
வங்கிகளுடனான மீதிகள்	229.0	9.4	322.2	13.1	41.4	93.2
ஏனையவை	113.3	4.7	105.6	4.3	22.7	-7.7
மொத்த திரவச் சொத்துக்கள்	2,426.9	100.0	2,465.9	100.0	185.0	39.0

(ஆ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது


காணப்பட்டன. ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிராக ரூபா தேய்வடைந்தமையின் விளைவாக 2016 இறுதியில் வங்கித்தொழில் துறை ரூ.12.3 பில்லியன் தேறிய இலாபத்தை அறிக்கையிட்டது.

இ) திரவத்தன்மை இடர்நேர்வு: கடன் வழங்கலுக்கான அதிகரித்த கேள்விக்கு மத்தியிலும் 2016 காலப்பகுதியில் வங்கித்தொழில் துறையில் மிகையான திரவத்தன்மை காணப்பட்டது. உள்ளூட்டு வங்கித்தொழில் பிரிவுகளினதும் கரைகடந்த வங்கித்தொழில் பிரிவுகளினதும் நியதி திரவச் சொத்துக்கள் விகிதங்கள் குறைந்தபட்ச நியதி மட்டங்களுக்கு மிக மேலாக முறையே 30.0 சதவீதத்திலும் 35.3 சதவீதத்திலும் பேணப்பட்டன. எனினும், அதிகரித்த கடன் வழங்கலின் விளைவாக உள்ளூட்டு வங்கித்தொழில் பிரிவுகளின் நியதி திரவச் சொத்துக்கள் விகிதம் ஆண்டுப்பகுதியில் 400 அடிப்படைப் புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்தது. இதன்படி, வைப்புக்களுக்கான கடன்வழங்கல் விகிதம் 2015இன் 87.3 சதவீதத்திலிருந்து 2016இல் 88.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.


ஆண்டுப்பகுதியில் மொத்தச் சொத்துக்களுக்கான திரவச் சொத்துக்கள் 280 அடிப்படைப் புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்த அதேவேளையில் மொத்த வைப்புக்களுக்கான திரவச் சொத்துக்கள் 575 அடிப்படைப் புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்தன. மொத்தத் திரவச் சொத்துக்கள் ரூ.2,466 பில்லியனாக விளங்கி முக்கியமாக திறைசேரி உண்டியல்கள், திறைசேரி முறிகள், இலங்கை அபிவிருத்தி முறிகள் மற்றும் வங்கிகளுடனான நிலுவைகள் என்பவற்றை உள்ளடக்கியிருந்ததுடன் இவை மொத்தத் திரவச் சொத்துக்களில் 86.1 சதவீதத்திற்குப் பங்களித்தன.

வங்கித்தொழில் துறையின் ஒன்றுசேர்ந்த பொறுப்புக்களின் சதவீதமாக ஒன்றுசேர்ந்த முதிர்ச்சி இடைவெளி 3 மாதங்களுக்கும் குறைவான முதிர்ச்சிக் காலப்பகுதிக்கு (கூடைகள்) குறுக்கமைந்ததுடன் 3 மாதங்களுக்கும் அதிகமானதும் 12 மாதங்களுக்குள் குறைவானதுமான முதிர்ச்சிக் காலப்பகுதிக்கு விரிவடைந்தது.

வரைபடம் 8.5
வங்கித்தொழில் துறையின் திரவத்தன்மை விகிதங்கள்



வரைபடம் 8.6
வங்கித்தொழில் துறையின் திரண்ட பொறுப்புகளின் சதவீதமாக திரண்ட முதிர்ச்சி இடைவெளி




2016 திசம்பர் இறுதியில் வங்கித்தொழில் துறையின் ரூபா திரவத்தன்மைத் தேவைப்பாடுகள் மற்றும் அனைத்து நாணயத் திரவத்தன்மைத் தேவைப்பாடுகளுக்கான திரவத்தன்மை உள்ளடக்க விகிதம் 2016 இறுதியில் 199.2 சதவீதம் மற்றும் 152.8 சதவீதமாக விளங்கி குறித்துரைக்கப்பட்ட குறைந்தபட்சத் தேவைப்பாடான 70.0 சதவீதத்திற்கும் மிகக் கூடுதலாகக் காணப்பட்டது.

இலாபத்தன்மை மற்றும் மூலவளங்கள்

அ) இலாபத்தன்மை: வங்கித்தொழில் துறையின் தேறிய வட்டி வருமானம் 2015இலும் பார்க்க மெதுவான வீதத்தில் அதிகரித்து 14.4 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்தமைக்கு 39.4 சதவீதத்தினால் அதிகரித்த வட்டிச் செலவினமே முக்கிய காரணமாகும். எனினும், 2016 காலப்பகுதியில் சராசரிச் சொத்துக்களின் சதவீதமாக தேறிய வட்டி வருமானம் சிறிதளவு அதிகரித்தது. வெளிநாட்டுச் செலாவணி வருமானத்திலான எதிர்க்கணிய வளர்ச்சிக்கிடையிலும் ஆண்டுப்பகுதியில் வட்டியல்லா வருமானம் ஏறத்தாழ 6.0 சதவீதத்தினால் அதிகரித்தது.

அலுவலர் செலவினான அதிகரிப்புக் காரணமாக வட்டியல்லா செலவினமும் 10.6 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. வங்கித்தொழில் துறையின் வரிக்குப் பின்னரான இலாபம் 19.5 சதவீத அதிகரிப்புடன் ரூ.116 பில்லியனாகக் காணப்பட்ட அதேவேளையில் பங்குரிமை மூலதனத்தின் மீதான வருவாய் விகிதம் ஆண்டுப்பகுதியில் 110 அடிப்படைப் புள்ளிகளினால் அதிகரித்து 17.3 சதவீத விகிதத்தை அறிக்கையிட்டது. எனினும், சொத்துக்கள் மீதான வருவாய் விகிதம் முன்னைய ஆண்டின் 1.3 சதவீதத்திலிருந்து 2016இல் 1.4 சதவீதத்திற்கு சிறிதளவினால் மட்டுமே அதிகரித்தது. வட்டி இலாப அளவு 3.6 சதவீதத்தில் மாற்றமின்றியிருந்தது. மொத்த வருமானத்திற்கான செலவு

வரைபடம் 8.7
வங்கித்தொழில் துறையின் இலாபக் குறிகாட்டிகள்



விகிதம் 2015இன் 73.1 சதவீதத்திலிருந்து 2016இல் 75.6 சதவீதத்திற்குத் தேய்வடைந்தது. அதேவேளை, தொழிற்பாட்டுச் செலவினத்திற்கான அலுவலர் செலவு விகிதத்திலான வீழ்ச்சி காரணமாக மொத்த வருமானத்திற்கான வட்டியல்லா செலவினத்தின் தொடர்பான பங்கினால் அளவிடப்படுகின்ற வினைத்திறன் விகிதம் 164 அடிப்படைப் புள்ளிகளினால் மேம்பட்டது.

ஆ) மூலதனம்: வங்கித்தொழில் துறை ஏதேனும் மோசமான அதிர்வுகளை ஈர்த்துக் கொள்வதற்கான திறனை அதிகரிக்கும் விதத்தில் அதன் மூலதனத்தை ஆண்டுப்பகுதியில் வசதியான மட்டத்தில் பேணியது. வங்கித்தொழில் துறையின் மூலதனப் போதுமை விகிதங்கள் வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கை எடுத்துக் காட்டிய போதும் குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைகளுக்கும் மேலான மட்டத்தில் தொடர்ந்தும் காணப்பட்டன. 2016இற்கான மதிப்பிடப்பட்ட இலாபத்தை உள்ளடக்கியதைத் தொடர்ந்து 2016 திசம்பர் இறுயிலுள்ளவாறான மைய மூலதனப் போதுமை விகிதம்

அட்டவணை 8.6
வங்கித்தொழில் துறையின் இலாபம்

விடயம்	2015 (அ)		2016 (ஆ)	
	தொகை (ரூ.பில்)	சராசரி சொத்தின் % ஆக	தொகை (ரூ.பில்)	சராசரி சொத்தின் % ஆக
தேறிய வட்டி வருமானம்	265.8	3.6	304.1	3.6
வட்டி வருமானம்	590.9	7.9	757.4	8.9
வட்டிச் செலவுகள்	325.1	4.3	453.2	5.3
வட்டியல்லா வருமானம்	97.5	1.3	102.9	1.2
வெளிநாட்டு செலாவணி வருமானம்	27.5	0.4	26.0	0.3
வட்டியல்லா செலவுகள்	178.4	2.4	197.3	2.3
ஊழியர் செலவுகள்	89.3	1.2	98.3	1.2
கடன் இழப்பீட்டு ஒதுக்குகள்	18.7	0.3	11.1	0.1
வரிக்கு முன்னரான இலாபம் (பெறுமதி சேர் வரிக்குப் பின்னரான)	139.9	1.9	164.3	1.9
வரிக்கு பின்னரான இலாபம்	97.0	1.3	116.0	1.4

(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது
மூலம்: இலங்கை மத்திய வங்கி

சிறப்புக்குறிப்பு 10

வங்கிகளின் தாக்குபிடிக்கக்கூடிய தன்மையினை உயர்த்துவதற்காக மூலதன ஒழுங்குவிதிகளை வலுப்படுத்தல்

1. அறிமுகம்

2008 - 2012 காலப்பகுதியில் தோற்றம்பெற்ற உலகளாவிய நிதியியல் நெருக்கடிகள் புதிய ஒழுங்கு விதிகளை அறிமுகப்படுத்துவதற்கு ஒழுங்குபடுத்துதற்கான நிர்வாகத்தின் வேளையில் நிதியியல் நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் ஆற்றல்கள் வாய்ந்த தன்மை போன்றவற்றை உயர்த்துவதற்காக தற்போதுள்ள ஒழுங்குவிதிகளை வலுப்படுத்தியது. முதன்மையில் ஈட்டுக்களியை பிணையமயமாக்குவதன் மூலம் ஐந்தொகையிலான மற்றும் ஐந்தொகைக்கு வெளியிலான வெளிப்படுத்துகைகளின் ஊடாக வங்கிகளினால் எடுக்கப்பட்ட மிகையான இடர்நேர்வு பாரிய இழப்புக்களுக்கு வழிவகுத்து அதன்மூலம் வங்கிகளின் மூலதனமும் அரிக்கப்பட்டது. தோல்வியடைய முடியாத அளவிற்கு பெரிது என சந்தையால் கருதப்படும் அதிகளவான சொத்துக்களைக் கொண்ட உலகளாவிய ரீதியிலான பல புகழ்மிக்க நிதியியல் நிறுவனங்கள் கடுமையாக பாதிப்படைந்தன. இதன்படி, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரல், ஏனைய நிதியியல் நிறுவனங்களுடன் இணைத்துவிடல், தேசிய மயப்படுத்தல் மற்றும் தொடர்பான அரசாங்கத்தினால் மீட்டல் போன்றவை உள்ளடங்கலான பல்வேறு வழிமுறைகளை நடைமுறைக்கிட்டதன் மூலம் குறிப்பிடத்தக்க பாரிய நிறுவனங்கள் மீட்கப்பட்ட வேளையில் சில நிதியியல் நிறுவனங்கள் பட்ட கடனைத் தீர்க்க ஆற்றலற்ற நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டு அல்லது கலைக்கப்பட்டபோவதாக அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, உலகம் முழுவதிலுமுள்ள ஒழுங்குபடுத்துதல்கள் வங்கிகளின் மூலதனத்தின் தரம் மற்றும் அளவு என்பவற்றை முன்னேற்றுவதற்கான தேவையினை உணர்ந்தனர். இதன்படி, ஒழுங்குபடுத்துதல்கள் பொதுப் பங்குகள், பங்கு வட்டம் மற்றும் பிடித்துவைத்தல் இலாபங்கள் போன்ற உயர்ந்த இழப்புக்களை ஈடுசெய்யும் இயலாற்றல்களுடன் மூலதனக் கூறுகள் மூலம் பூர்த்திசெய்ய கோரப்பட்ட குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாடுகளை அதிகரித்தல் தொடர்பில் கவனம் செலுத்தினர்.

2. மூலதனம் தொடர்பிலான ஒழுங்குபடுத்தும் அபிவிருத்திகள் - பாசல் மூலதன உடன்படிக்கை

2.1 பாசலிலுள்ள பன்னாட்டு தீர்ப்பளவுகளுக்கான வங்கியில் தலைமையலுவலகத்தினை கொண்டுள்ள பாசல் உடன்படிக்கை என அறியப்பட்ட வங்கித்தொழில் மேற்பார்வைக்கான பாசல் குழு மூலதன போதுமாந்தன்மை தொடர்பான வங்கி ஒழுங்குவிதிகளுக்கான பன்னாட்டு நியமங்களின் தொடர்பான நடைமுறைக்கீட்டுள்ளது. பாசல் குழு 1998இல் வெளியிட்ட தனது முதலாவது உடன்படிக்கையில் (பாசல் I), இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களுக்கான மூலதன விகிதத்தில் (மூலதனப் போதுமாந்தன்மை விகிதம்) குறைந்தபட்சம் 8 சதவீதத்தினை வங்கிகள் பேணவேண்டும் என்பதனை தேவைப்படுத்தியுள்ளது. இது 2004 இல் மூன்று தூண்களை உள்ளடக்கிய பாசல் II அறிமுகத்தின் மூலம் வலுப்படுத்தப்பட்டது. அவையாவன குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாடுகள், மேற்பார்வை மீளாய்வு செயல்முறை மற்றும் சந்தை நடத்தைகள் ஆகும்.

2.2 உலகளாவிய நிதியியல் நெருக்கடிகளுக்கு பதிலிறுத்தும் விதத்தில், பாசல் II இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று தூண்களும்

பல புதிய கூறுகளின் விரிவாக்கத்தினூடாக வலுப்படுத்தப்பட்டதுடன் 2010 திசம்பரில், பாசல் குழுவானது மூலதனப் போதுமாந்தன்மை கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதற்கான மேம்பட்ட உலகளாவிய நியமங்கள் (பாசல் III) இனை வெளியிட்டது. இந்நியமங்கள் உயர்ந்தளவான மூலதனத் தரத்தினை அதிகரித்தல், பல்வேறு நாடுகளில் மூலதனத்தின் வரையறைகளிலான சீரற்றதன்மையினை விலக்குதல் மற்றும் மூலதனத்தின் தரத்தினை மதிப்பிடுவதற்கும் ஒப்பிடுவதற்குமான வெளிப்படுத்தல் தேவைப்பாடுகளை முன்னேற்றுதல் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தியது. பாசல் III தேவைப்பாடுகள் 2013 சனவரி 01 இலிருந்து படிப்படியான அடிப்படையில் நடைமுறைக்கிடப்பட்டுள்ளது.

3. பாசல் III இன் முக்கிய தன்மைகள்

3.1 மூலதனத்தின் வரைவிலக்கணம்

பாசல் ஒழுங்குவிதிகள் மூலதனத்தின் கூறுகளை குறிப்பிட்டுள்ளது. அவை கீழ்வருவனவற்றை உள்ளடக்குகிறது.

- (i) அடுக்கு I மூலதனம் - நிறுவனத் தொடர்ச்சி மூலதனம்
 - பொதுப் பங்குரிமை அடுக்கு I மூலதனம்
 - மேலதிக அடுக்கு I
- (ii) அடுக்கு II மூலதனம் - நிறுவனத் தொடர்ச்சி மூலதனம்

தொடர்புடைய வகைக்குள் உள்ளடங்குவதற்கு முன்னர் பூர்த்திசெய்ய தேவைப்படுத்தப்பட்ட ஒரு தொகுதி பிரமாணங்களை குழுவானது குறித்து காட்டியுள்ளது. மேலும், மேலே கூறப்பட்ட மூலதனக் கூறுகள் கீழே குறிப்பிட்டவாறு எல்லா நேரங்களிலும் பேணப்பட வேண்டும்.

- பொதுப் பங்குரிமை அடுக்கு I ஆனது இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களில் ஆகக் குறைந்தது 4.5 சதவீதத்தில் காணப்படல் வேண்டும்.
- அடுக்கு I மூலதனம் இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களில் ஆகக் குறைந்தது 6 சதவீதத்தில் காணப்படல் வேண்டும்.
- மொத்த மூலதனம் அதாவது அடுக்கு I மற்றும் அடுக்கு II இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களின் ஆகக் குறைந்தது 8 சதவீதமாக காணப்படல் வேண்டும்.

3.2 கடன் கொடுத்தோர் வங்கியினை மீட்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான மீட்பு ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தல்.

வெளித்தரப்பினரின் ஈடுபாட்டிற்கு முன்னர் வங்கியின் கடன்கொடுத்தோர் வங்கியினை மீட்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான மீட்பு ஏற்பாடுகளை இக்குழுவானது அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பில், வங்கி நம்பகத்தன்மையற்ற நிலையினை எட்டியது என்று ஒழுங்குபடுத்துதல்களினால் தீர்மானிக்கப்பட்டவாறு மேலதிக அடுக்கு I மற்றும் அடுக்கு II ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டாந்தர தொகுதிக் கடன்களை

பங்குரிமை மூலதனத்திற்கு மாற்றமுடியும். வங்கியானது இவற்றை மாற்றக்கூடிய பண்புகளுடன் வழங்கியிருந்தால் மட்டுமே இத்தகைய நிதியியல் கருவிகள் ஒழுங்குமுறை மூலதன நோக்கங்களுக்காக தகுதிபெறும். இருப்பினும், தொடர்புடைய அதிகாரங்களால் மீட்கப்படுவதற்கு முன்னர், வழங்கும் வங்கிகளின் மூலதனமானது ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு கீழ் வீழ்ச்சியடையும் போது வங்கிகள் அத்தகைய இழப்புக்களை ஈடுசெய்வதற்காக அதன் நிகழ்த்தக்க மாற்றத்தக்க மூலதன கருவிகளை மாற்றுவதற்கு அனுமதிக்கப்படும்.

3.3 மூலதன பாதுகாப்பு தாங்கிருப்பினை அறிமுகம் செய்தல்

அழுத்த காலப்பகுதியில் பயன்படுத்தக்கூடிய விதத்தில் வங்கிகள் சாதகமான காலப்பகுதியில் மூலதன தாங்கிருப்பினை கட்டியெழுப்புவதனை உறுதி செய்வதற்காக பாசல் III கட்டமைப்பு மூலதன பாதுகாப்பு தாங்கிருப்பினை அறிமுகப்படுத்தியது. மேலதிக மூலதன தாங்கிருப்புக்களின் வைத்திருத்தலானது வங்கிகள் தமது இலாபங்களின் பெரும் பகுதியை தக்க வைத்துக்கொள்ள நிர்வாகத்திற்குப்படுவதால் பங்காளர்களின் நலனிற்கு மேல் வைப்பாளர்களின் நலன் வைக்கப்படும். அடுக்கு I பொது பங்குரிமையை உள்ளடக்கிய 2.5 சதவீதமான மூலதன பாதுகாப்பு தாங்கிருப்பு 2019 சனவரி 01 இலிருந்து முழுமையாக நடைமுறைக்கு வரும்.

3.4 உலகளாவிய முறையியல் ரீதியல் முக்கியத்துவம்பெற்ற வங்கிகளை இனங்காணுதல்

நிதியியல் நெருக்கடி காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் செயலாற்றம் மிக்க பாரிய வங்கிகளின் வீழ்ச்சி மற்றும் உண்மை பொருளாதாரத்திற்கான அதன் தாக்கம் போன்றவை அனைத்து வங்கிகளுக்கும் பொதுவாக பிரயோகிக்கத்தக்க மூலதன போதுமாந்தன்மை வழிமுறைகளுக்கு மேலாக அத்தகைய வங்கிகளின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை வலுப்படுத்துவதற்கு குழுவிடமிருந்து வழிகாட்டின. இதன்படி, உலகளாவிய அளவில் முறையியல் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளை இனங்காணுதலானது வங்கிகளின் அளவு, அவற்றுக்கிடையிலான தொடர்புகள், அவர்களால் வழங்கப்படும் சேவைகளுக்கு இலகுவாக கிடைக்கக்கூடிய பதிலீடுகள் அல்லது நிதியியல் நிறுவனங்களின் உட்கட்டமைப்புக்களின் பற்றாக்குறையான தன்மை, அவர்களின் உலகளாவிய செயற்பாடு மற்றும் சிக்கல்தன்மை போன்ற முறைசார் ரீதியில் முக்கியமான தெரிவுசெய்யப்பட்ட குறிகாட்டிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. உலகளாவிய அளவில் முறையியல்சார் முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளின் தோல்விக்கான சாத்தியங்களை குறைக்கும் நோக்குடன், அத்தகைய வங்கிகள் பொது பங்குரிமை அடுக்கு I மூலதனம் உள்ளடங்கலாக ஓர் மேலதிக மூலதன தாங்கிருப்பினை (இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களின் 1 சதவீதத்திலிருந்து 3.5 சதவீத வீச்சில்) பேணுவதன் மூலம் அவர்களின் இழப்பை ஈடுசெய்யும் இயலாவினை அதிகரிக்க தேவைப்படுத்தப்பட்டன.

3.5 எதிர் சுழல் தாங்கிருப்பினை அறிமுகம் செய்தல்

இக்கட்டமைப்பானது, பொருளாதாரத்தின் மிகையான கொடுகடன் வளர்ச்சியிலிருந்து எழும் இடர்நேர்வுகளிலிருந்து வங்கிகளை பாதுகாப்பதற்காக எதிர் சுழல் மூலதன தாங்கிருப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வங்கித்தொழில் துறையின் முறைசார் விரிவாக்க இடர்நேர்வு ஒன்றிற்கு வழிவகுக்கும். அவ்வாறான

முறைசார் இடர்நேர்வொன்று தேசிய அதிகாரியால் சாட்சிப்படுத்தப்பட்டால், அது இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களின் 0 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதத்திற்குள் எதிர் சுழல் தாங்கிருப்பின் அளவினை தீர்மானிக்க அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

3.6 முடுக்கி விகிதத்தின் அறிமுகம்

உலகளாவிய நிதியியல் நெருக்கடி காலப்பகுதியில், ஆரோக்கியமான மூலதன விகிதங்களை பேணுகின்ற வேளையில் வங்கிகள் ஐந்தொகையில் மற்றும் ஐந்தொகைக்கு வெளியில் முடுக்கி மேலதிகத்தினை கட்டியெழுப்பியமையே நெருக்கடிகளுக்கான பிரதான காரணங்களிலொன்றாக நிதியியல் ஒழுங்குபடுத்துநர்கள் அடையாளப்படுத்தியிருந்தனர். எனவே, பாசல் குழுவானது இடர்நேர்வு அடிப்படையிலான மூலதன தேவைப்பாடுகளின் குறைநிரப்பு நடவடிக்கையொன்றாக எளிமையான, வெளிப்படையான மற்றும் இடர்நேர்வு அடிப்படையற்ற முடுக்கி வீதமொன்றினை அறிமுகப்படுத்தியது. இக் குழுவானது ஐந்தொகைக்குள் மற்றும் ஐந்தொகைக்கு வெளியேயான வெளிப்பாடுகளை உள்ளடக்கி மொத்த வெளிப்பாடுக்கான மூலதனமாக மதிப்பிடப்பட்டவாறு, 3 சதவீதம் கொண்ட குறைந்தபட்ச அடுக்கு I முடுக்கி வீதத்தினை தீர்மானித்திருந்தது.

3.7 இணைத்தரப்பு கொடுகடன் இடர்நேர்வு கட்டமைப்புக்கான சீர்திருத்தங்கள்

பெறுதிகள், மீள்கொள்வனவு மற்றும் பிணைய நிதியியல் செயற்பாடுகளிலிருந்தான இடர்நேர்வுகளை கவனத்தில்கொண்டு பாசல் III இணைத்தரப்பு கொடுகடன் இடர்நேர்வு வெளிப்படுத்தல்களுக்கான மூலதன தேவைப்பாடுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அறிமுகம் செய்தது. இதன்படி, வங்கிகள் இணைத்தரப்புக்களின் கொடுகடன் தாங்குதிறனை சீர்குலைக்கும் காரணிகளின் சாத்தியமான சந்தைப்படியான இழப்புக்களுக்காக மூலதன விதிப்பொன்றிற்கு உட்படல் வேண்டும்.

4. இலங்கையின் உரிமம் பெற்ற வங்கிகளுக்காக பாசல் III ஐ நடைமுறைக்கிடல்

மூலதனப் போதுமாந்தன்மை விகித அறிமுகத்தின் மீதான மூலதன கட்டமைப்பின் பாசல் ஒழுங்குவிதிகள் 2008 இலிருந்து இலங்கையின் வங்கிகளால் பின்பற்றப்பட்டு வருகின்றது. பாசல் III நோக்கிய செயற்பாட்டில், உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் போன்றவற்றுக்கான பாசல் III இன் கீழ் மூலதன தேவைப்பாடு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி 2016இன் 01ஆம் இலக்க வங்கித்தொழில் சட்ட பணிப்புரைகளை வழங்கியுள்ளது.

பாசல் III மீதான வங்கித்தொழில் சட்ட பணிப்புரைகளின் நியதிகளின்படி, உரிமம் பெற்ற வங்கிகள் அவற்றின் இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் 2017 யூலை 01 தொடக்கம் குறித்து குறைந்தபட்ச மூலதன தேவைப்பாடுகள் மற்றும் தாங்கிருப்பு மட்டங்களை பேணவேண்டுமென கோரப்பட்டுள்ளன. பாசல் குழுவின் உள்ளூட்டு முறையியல்சார் முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளுக்கான மூலதன தேவைப்பாடுகளுடன் இணங்கிச் செல்லும் விதத்தில், இலங்கை மத்திய வங்கி ரூ.500 பில்லியன் அல்லது அதற்கு கூடுதலான சொத்துக்களை கொண்ட வங்கியாக அடையாளம் காணப்பட்ட உள்ளூட்டு முறையியல்சார் முக்கியத்துவம் வாய்ந்த



வங்கிகளுக்காக 1.5 சதவீதம் கொண்ட மேலதிக மூலதன தாங்கிருப்பொன்றினை விதித்தது. தற்போது நாட்டில் அத்தகைய 6 வங்கிகள் மொத்த வங்கித்தொழில் துறை சொத்துக்களின் 71 சதவீதத்திற்கு வகை கூறுகின்றன. உள்நாட்டு முறைசார் முக்கிய வங்கிகளுக்கான குறைந்தபட்ச மூலதன தேவைப்பாடு அட்டவணை சி.கு. 10.1இல் காட்டப்பட்டுள்ளது.

அட்டவணை சி.கு. 10.1

உள்நாட்டு முறையியல் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளுக்கான மூலதன தேவைப்பாடு

மூலதனக் கூறு	ரூ. 500 பில்லியன் அல்லது அதற்கு மேலான சொத்துக்களைக் கொண்ட வங்கிகள்		
	01.07.2017	01.01.2018	01.01.2019
பொதுப் பங்குரிமை அடுக்கு I	6.25%	7.375%	8.5%
மொத்த அடுக்கு I	7.75%	8.875%	10.00%
மொத்த மூலதன விகிதம்	11.75%	12.875%	14.00%

குறிப்பு: மூலதன பாதுகாப்பு தாங்கிருப்பு மற்றும் உள்நாட்டு முறையியல் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகள் மீதான மேலதிக மூலதன உட்பட.

ஏனைய வங்கிகளின் மூலதனம் கீழே காட்டப்பட்டவாறு பேணப்படவேண்டும்.

அட்டவணை சி.கு. 10.2

ரூ.500 பில்லியன் அல்லது அதற்கு குறைவான சொத்துக்களுடனான வங்கிகளுக்கான மூலதன தேவைப்பாடு

மூலதனக் கூறு	ரூ. 500 பில்லியன் அல்லது அதற்கு குறைவான சொத்துக்களைக் கொண்ட வங்கிகள்		
	01.07.2017	01.01.2018	01.01.2019
பொதுப் பங்குரிமை அடுக்கு I	5.75%	6.375%	7.00%
மொத்த அடுக்கு I	7.25%	7.875%	8.50%
மொத்த மூலதன விகிதம்	11.25%	11.875%	12.5%

குறிப்பு: மூலதன பாதுகாப்பு தாங்கிருப்பு உட்பட.

குறைந்தபட்ச மூலதன தேவைப்பாடுகளுடனான இணங்குவிப்பினைப் பாதுகாக்கும் வழிமுறையொன்றாக, இத்தகைய தேவைப்பாடுகளுக்கு இணங்க தவறுகின்ற வங்கிகள் பங்குலாபங்களை செலுத்துவதற்கு அல்லது இலாபங்களை வெளியே அனுப்ப அல்லது அத்தகைய வங்கிகளின் ஒழுங்குபடுத்தும் மூலதன நிலைமைகளை மேலும் சீர்குலைக்கும் ஏதேனும் ஏனைய வழிமுறைகளை பின்பற்றுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. மேலும், 2017 யூலை 01 இலிருந்து வங்கிகள் தனியாக மற்றும் ஒன்றிணைந்த அடிப்படையில் ஒப்பிட்டு தரவுகளுடனான பிரசுரிக்கப்பட்ட நிதியியல் கூற்றுக்கள் மூலம் ஒழுங்குபடுத்தும் மூலதனம், திரவத்தன்மை மற்றும்

இடர்நேர்வு முகாமைத்துவம் போன்றவை தொடர்பில் முக்கிய தகவல்களை வெளிப்படுத்த கோரப்படுகின்றன.

5. முன்னோக்கிய பாதை

5.1 மேலதிக குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாடு

உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்காக ரூ.10 பில்லியன் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் கிளைகளுக்காக ரூ.5 பில்லியன் போன்ற தற்போதைய குறைந்தபட்ச மூலதன தேவைப்பாட்டிலிருந்து உள்நாட்டு வங்கித்தொழில் துறையின் தாக்குபிடிக்கும் தன்மையினை முன்னேற்றும் நோக்குடன், இலங்கை மத்திய வங்கி தற்போதுள்ள மற்றும் இலங்கையில் புதிதாக நிறுவப்படவுள்ள புதிய வங்கிகளுக்கான குறைந்தபட்ச மூலதன தேவைப்பாடுகளை அதிகரிக்க உத்தேசித்துள்ளது.

5.2 படிப்படியான அடிப்படையில் அதிகரித்த மூலதன தேவைப்பாட்டினைப் பூர்த்தி செய்தல்

2017 யூலை 01 தொடக்கம், வங்கிகள் குறைந்தபட்ச மூலதன விகிதங்களுடன் இணங்கிச்செல்ல வேண்டியுள்ளதால் தற்போது குறைந்தபட்ச தேவைப்பாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறிதளவு மேலே மூலதனம் போதுமான தன்மை விகிதத்தினைக் கொண்ட வங்கிகளுக்கு பாசல் III குறைந்தபட்ச மூலதன தேவைப்பாடுகளை கடைப்பிடித்தலானது சவால்மிக்கதாக காணப்படும். ஆதலால், குறைந்த மூலதனப் போதுமானதன்மை விகிதத்தினை கொண்டுள்ள வங்கிகள் பங்கு மூலதனத்தை உட்படுத்த வேண்டும் அல்லது பங்கிலாபங்கள் மற்றும் ஏனைய விருப்புரிமைக் கொடுப்பனவுகளை வரையறுப்பதன் மூலம் உள்ளக ரீதியில் மூலதனத்தை கட்டியெழுப்ப வேண்டும். இலங்கை மத்திய வங்கி இத்தகைய தேவைப்பாடுகளுடன் வங்கிகள் இணங்கிச்செல்வதன் ஆயத்தத்தன்மையை மிக நெருக்கமாக கண்காணிக்கும்.


மூலதனத்தை திரட்டுவது நிதியங்களின் செலவை அதிகரிக்கும் என்ற பொழுதிலும், வங்கிகள் உயர்ந்தளவான கொடுகடன் தரப்படுத்தலூடாக நன்மையடைவதுடன், வங்கித்தொழில் தொழிற்பாடுகளுக்காக நிதியங்களை திரட்டும்பொழுது அறவிடப்படும் மேலதிக இடர்நேர்வுக் கட்டணக் குறைப்புக்கும் வழிவகுக்கும்.

5.3 முடுக்கி விகிதம்

முடுக்கி விகிதம் தொடர்பான ஆலோசனைப் பத்திரம் 2017இன் ஆரம்பத்தில் உரிமம்பெற்ற வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் 2017 மார்ச் 31 தொடக்கம் வங்கிகள் கண்காணிப்பு நோக்கங்களுக்காக முடுக்கி விகித அறிக்கையிடலுக்கு கோரப்படும். வங்கித்தொழில் மேற்பார்வைக்கான பாசல் குழுவின் இறுதி வழிகாட்டல்கள் வழங்கப்பட்டதன் பின் முடுக்கு வீதம் தொடர்பான பணிப்புரைகள் இலங்கை மத்திய வங்கியால் வழங்கப்படும்.

(மூலம்: பாசல் III: அதிகளவு தாக்குப்பிடிக்கக்கூடிய வங்கிகள் மற்றும் வங்கித் துறையமைப்பிற்காக பாசல் குழுவினால் வழங்கப்பட்ட உலகளாவிய ஒழுங்குபடுத்து கட்டமைப்பு பாசல் III இன் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளுக்காக, இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட மூலதன தேவைப்பாடு தொடர்பிலான 2016இன் 01ஆம் இலக்க வங்கித்தொழில் சட்ட பணிப்புரைகள், www.bis.org)

வரைபடம் 8.8
வங்கித்தொழில் துறையின் மூலதன போதுமாந்தன்மை



மற்றும் மொத்த மூலதனப் போதுமை விகிதம் என்பன முறையே 11.4 சதவீதமாகவும் 14.3 சதவீதமாகவும் காணப்பட்டன. ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனமானது அடுக்கு I மற்றும் அடுக்கு II மூலதனங்களை உள்ளடக்கியிருந்ததுடன் இதில் அடுக்கு I மூலதனம் மொத்த ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனத்தில் ஏறத்தாழ 80 சதவீதத்திற்குப் பங்களித்தது. அடுக்கு I மூலதனம் முக்கியமாக பங்கு மூலதனம், பிடித்துவைக்கப்பட்ட இலாபங்கள் மற்றும் பொதுவான மற்றும் ஏனைய ஒதுக்கங்களை உள்ளடக்கியிருந்தது. ஏறத்தாழ 85.8 சதவீதமான அடுக்கு II மூலதனம் கீழ்நிலை காலப் படுகடன்களை உள்ளடக்கியிருந்த வேளையில், மீள்மதிப்பீடு ஒதுக்கு 9.6 சதவீதத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. வங்கித்தொழில் துறை ஆண்டுப்பகுதியில் தொகுதிக் கடன் வழங்கலில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததுடன், ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளுக்கிணங்க வலுவான மட்டத்தில் மூலதனத்தினைப் பேணுவதற்காக உள்ளக ரீதியாக உருவாக்கப்பட்ட வங்கிகளின் வருமானங்களின் ஒரு பகுதியை பிடித்துவைத்திருந்தது.

அட்டவணை 8.7
வங்கித்தொழில் துறையின் ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனத்தின் உள்ளடக்கம்

விடயம்	தொகை (ரூ.பில்)		உள்ளடக்கம் (%)	
	2015 (அ)	2016 (ஆ)	2015 (அ)	2016 (ஆ)
அடுக்கு I மூலதனம்	560.0	578.6	100.0	100.0
பங்கு மூலதனம்	165.7	185.4	29.6	32.0
நியதி ஒதுக்கு நிதிகள்	34.3	34.2	6.1	5.9
பிடித்துவைத்திருக்கப்பட்ட இலாபம்	216.7	199.8	38.7	34.5
பொது மற்றும் ஏனைய ஒதுக்குகள்	166.9	167.2	29.8	28.9
ஏனையவை	0.6	16.8	0.1	2.9
ஒழுங்குமுறைப்படுத்தல் சீராகக்கங்கள்	-24.2	-24.8	-4.3	-4.3
அடுக்கு II மூலதனம்	101.3	145.0	100.0	100.0
மீள் மதிப்பீடு ஒதுக்குகள்	13.9	13.9	13.7	9.6
கீழ்நிலைக்காலப் படுகடன்	83.1	124.4	82.0	85.8
பொது ஏற்பாடு மற்றும் ஏனையவை	20.1	24.0	19.9	16.5
ஒழுங்குமுறைப்படுத்தல் சீராகக்கங்கள்	-15.8	-17.3	-15.5	-11.9
மொத்த ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதன அடித்தளம்	661.3	723.6		

(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் அபிவிருத்திகள்

இலங்கை மத்திய வங்கி, வங்கித்தொழில் துறையின் பாதுகாப்பு மற்றும் ஆற்றல்வாய்ந்த தன்மையினை மேம்படுத்துவதன் மூலம் துறையில் பொதுமக்களின் நம்பிக்கையினை மேம்படுத்தும் நோக்குடன் உரிமம் பெற்ற வங்கிகளுக்கான மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்கான பல வழிமுறைகளை முன்னெடுத்தது. சைபர் பாதுகாப்பிலான அதிகரித்த இடர்நேர்வுகளைக் கருத்தில் கொண்டு ஏதேனும் சைபர் பாதுகாப்பு சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து ஒரு வேலை நாளுக்குள்ளும் அத்துடன் ஒவ்வொரு காலாண்டு முடிவடைந்திலிருந்து 15 நாட்களுக்குள்ளும் சைபர் பாதுகாப்புச் சம்பவங்களை அறிக்கையிடுமாறு உரிமம் பெற்ற வங்கிகளைத் தேவைப்படுத்தும் சுற்றறிக்கையொன்று உடனடியாக நடைமுறைக்குவரும் விதத்தில் 2016 சனவரி 25ஆம் நாளன்று விடுக்கப்பட்டது. வங்கிகளால் வாடிக்கையாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் வெளிப்படுத்தல்களை மேம்படுத்தும் நோக்குடன், அனைத்துக் கிளைகளிலும் லங்கா செட்டில் முறைமை, இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமை மற்றும் பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆழி என்பனவற்றினூடாக மேற்கொள்ளப்படும் நிதிய மாற்றல்களுக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து அறவிடப்படும் கட்டணங்களைக் காட்சிப்படுத்துமாறும் அவற்றைத் தரப்பட்டுள்ள வடிவத்தில் வங்கிகளின் வெப்தளத்தில் 2016 பெப்புருவரி 10ஆம் நாளிலிருந்து ஆரம்பிக்கும் விதத்தில் வெளியிடுமாறும் உரிமம் பெற்ற வங்கிகளுக்கு சுற்றறிக்கையொன்று 2016 பெப்புருவரி 01ஆம் நாள் விடுக்கப்பட்டது. மேலே கூறப்பட்ட கட்டணங்கள் மத்திய வங்கியால் தீர்மானிக்கப்பட்டு அனைத்து வங்கிகளிற்கும் அறிவிக்கப்படும்.

அதேவேளையில், வெளிப்படையானதன்மை மற்றும் விலை கண்டறிதலை அதிகரிப்பதன் மூலம் அரச பிணையங்களுக்கான இரண்டாந்தரச் சந்தையை மேம்படுத்தும் பொருட்டு, அரச பிணையங்களின் இரண்டாந்தரச் சந்தை வர்த்தகம் மற்றும் உரிமம் பெற்ற வங்கிகளின் அறிக்கையிடல் தொடர்பில், 2016 செப்தெம்பர் 15 தொடக்கம் வங்கிகள் ஏனைய வங்கிகளுடனும் முதனிலை வணிகர்களுடனும் மேற்கொள்ளும் அனைத்து உடனடி வர்த்தகங்களுக்கும் இலங்கைக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ள புளும்பேர்க் வர்த்தகத் தளத்தினைப் பயன்படுத்துமாறும் ரூ.50 மில்லியனுக்கும் கூடுதலாக கருமபீடங்களில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒவ்வொரு வர்த்தகமும் இடம்பெற்ற 30 நிமிடங்களுக்கிடையில் அறிவிக்குமாறும் தேவைப்படுத்தி 2016 செப்தெம்பர் 01ஆம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கை உரிமம் பெற்ற வங்கிகளுக்கு விடுக்கப்பட்டது. பாசல் III இன் கீழ்



உரிமம் பெற்ற வங்கிகளுக்கான மூலதனத் தேவைப்பாடுகள் தொடர்பில், 2017 யூலை 01 தொடக்கம் மொத்த இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் குறைந்தபட்ச மூலதன விகிதங்களையும் தாங்கிருப்புக்களையும் பேணுமாறு வங்கிகளைத் தேவைப்படுத்தி 2016 திசம்பர் 29ஆம் திகதியிடப்பட்ட 2016ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டப் பணிப்புரையை விடுத்ததன் மூலம் இலங்கை மத்திய வங்கி வங்கிகளின் மூலதன ஒழுங்குமுறைப்படுத்தலை மேலும் வலுப்படுத்தியது. இதன்படி, 2017 யூலை 01 தொடக்கம், ரூ.500 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களைப் பேணும் பாரிய வங்கிகள் 10 சதவீதமான பொதுவான பங்குரிமை மூலதன அடுக்கு 1 விகிதத்தினையும் 14 சதவீதமான மொத்த விகிதத்தையும் பேணுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட வேளையில், ஏனைய வங்கிகள் 2019 சனவரி 01 அளவில் 8.5 சதவீதமான பொதுவான பங்குரிமை மூலதன அடுக்கு 1 விகிதத்தினையும் 12.5 சதவீதமான மொத்த விகிதத்தினையும் பேணுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன. குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாடுகளுடன் இணங்கியொழுதுவதை உறுதிப்படுத்தும் பொருட்டு, இத்தேவைப்பாடுகளுக்கு இணங்கியொழுகத் தவறும் வங்கிகள், பணிப்புரையுடன் இணங்கியொழுகும் வரை, பங்கிலாபங்களைச் செலுத்தவோ அல்லது இலாபங்களை வெளியில் அனுப்பவோ அல்லது அத்தகைய வங்கியின் ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதன நிலைமையை மேலும் மோசமாக்கிவிடக்கூடிய வேறு ஏதேனும் வழிமுறைகளையோ மேற்கொள்ளக்கூடாது. மேலும், 2017 யூலை 01 தொடக்கம் அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளும் ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனம், திரவத்தன்மை மற்றும் இடர்நேர்வு முகாமைத்துவம் தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிடப்பட்ட நிதியியல் கூற்றுக்களுடன் தனியான மற்றும் திரட்டிய அடிப்படையில் ஒப்பீட்டுத் தகவல்களுடன் வெளிப்படுத்துதல் வேண்டும்.

8.3 வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் செயலாற்றம்

உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் / சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள்

உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைவிடும் கம்பனி துறையானது 2016 காலப்பகுதியில் சவாலான வியாபார சூழலுக்கு மத்தியிலும் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தின் நியதிகளில் ஓர் உறுதியான செயலாற்றத்தினை பதிவுசெய்துள்ளது. அதேவேளையில் இதனது வாகன நிதியிடல் நோக்கிய மைய வியாபாரத்திலிருந்து ஏனைய கடன் சாதனங்களை நோக்கி படிப்படியாக நகர வேண்டுகொண்ட வலியுறுத்தப்பட்டது. அதேவேளையில் கொடுகடன்

வளர்ச்சியானது பிரதானமாக உள்நாட்டு கடன்பாடுகளினூடாக நிதியிடப்பட்டன. கொடுகடன் வளர்ச்சி பேணப்பட்டபோதிலும், இடர்நேர்வானது செயற்படாக் கடன்களின் ஆரோக்கியமான மட்டம் மற்றும் திரவத்தன்மை மற்றும் மூலதனம் போன்ற மட்டங்களிலான வசதியானதொரு நிலை போன்றவற்றினால் பிரதிபலிக்கப்பட்டவாறு கட்டுப்பாட்டிற்குள் காணப்பட்டது. இருந்தபோதிலும் பலவீனமான நிதியியல் நிலைமைகளால் சில உரிமம் பெற்ற கம்பனிகளிடமிருந்து தோன்றும் இடர்நேர்வு நாட்டின் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கு பேரண்ட முன்மதியுடைய கரிசனைகளை ஏற்படுத்தலாம், இலங்கை மத்திய வங்கியானது மேலே கூறப்பட்ட பலவீனமான நிலைமைகளிலுள்ள கம்பனிகளை புதுப்பித்தல் தொடர்பிலான சிறப்புக் கரிசனைகளின் மூலம் குறிப்பிட்ட துறையின் உறுதித்தன்மையினைப் பேணுவதற்கான முன்மதியுடைய நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டது.

வியாபார வளர்ச்சி

அ) விரிவாக்கம்: 2016 இறுதியில் இத்துறை 46 உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளையும் 7 சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளையும் உள்ளடக்கியிருந்தது. ஆண்டுப்பகுதியில் 101 கிளைகள் திறக்கப்பட்டதுடன், சர்வோதய டெவலப்மென்ட் பிளான்ஸ் லிமிட்டெட்டிற்கு நிதியியல் குத்தகைக்குவிடும் உரிமம் வழங்கப்பட்டது. மக்கள் வங்கிக்கான நிதியியல் குத்தகைக்குவிடும் உரிமம் அவர்களின் கோரிக்கைக்கமைய இரத்துச் செய்யப்பட்டது. 2016 இறுதியளவில், உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் துறையில் 1,313 கிளைகள் காணப்பட்டதுடன் இவற்றில் 886 கிளைகள் மேல் மாகாணத்திற்கு வெளியே காணப்பட்டன.

(ஆ) சொத்துக்கள்: 2016 காலப்பகுதியில், உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள்/ சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் துறையானது முன்னைய ஆண்டினைவிட குறைந்த

அட்டவணை 8.8

உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் / சிறப்பியல்பு வாய்ந்த குத்தகை கம்பனிகளின் மாகாண ரீதியான கிளைப் பரம்பல்

மாகாணம்	முடிவில் 2015	முடிவில் 2016 (அ)
மேல்	394	427
தென்	134	144
சப்ரகமுவ	92	105
வட மேல்	129	140
மத்திய	139	147
ஊவா	61	66
வட மத்திய	89	95
கிழக்கு	98	108
வட	80	81
மொத்தம்	1,216	1,313

(அ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 8.9

உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் / சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் துறையின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் உள்ளடக்கம்

விடயம்	2015 (அ)		2016 (ஆ)		மாற்றம் (%)	
	ரூ.பில்	பங்கு (%)	ரூ.பில்	பங்கு (%)	2015 (அ)	2016 (ஆ)
சொத்துக்கள்						
கடன் வசதிகள் (தேறிய)	795.8	79.9	962.7	79.4	31.8	21.0
முதலீடுகள்	99.6	10.0	111.7	9.2	-9.2	12.1
ஏனையவை	100.7	10.1	137.5	11.3	-0.4	36.6
பொறுப்புக்கள்						
மொத்த வைப்புக்கள்	480.6	48.3	531.0	43.8	16.1	10.5
மொத்த பெறுகைகள்	314.3	31.6	438.7	36.2	44.6	39.6
மூலதன கூறுகள்	123.1	12.4	146.1	12.1	5.4	18.7
மொத்த நிதிகள்	918.0	92.2	1,115.7	92.1	22.7	21.5
ஏனையவை	78.1	7.8	96.2	7.9	17.9	23.2
மொத்த சொத்துக்கள்/ பொறுப்புக்கள் (தேறிய)	996.1	100.0	1,211.9	100.0	22.3	21.7

(அ) திருத்தப்பட்டது மூலம்: இலங்கை மத்திய வங்கி
(ஆ) தற்காலிகமானது

வளர்ச்சி வீதத்துடன் அதன் சொத்துத் தளத்தினை ஒரு நிலையானிரு மேலாக விரிவாக்கக் கூடியதாகவிருந்தது. இத்துறையின் மொத்தச் சொத்துக்களின் தளமானது 2015இன் 22.3 சதவீதம் அல்லது ரூ.181.6 பில்லியன் கொண்டதொரு வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2016இல் 21.7 சதவீதம் அல்லது ரூ.215.8 பில்லியனால் வளர்ச்சியடைந்திருந்தது. சொத்துக்களின் வளர்ச்சியில் 77.3 சதவீதமானது பிரதானமாக கடன்பாட்டு நடவடிக்கைகளினால் தோற்றுவிக்கப்பட்டது. அதிகரித்த சொத்துக்கள் பிரதானமாக 57.6 சதவீதமான கடன்பாடுகளினூடாக நிதியிடப்பட்டதுடன், மிகுதி வைப்புக்கள், பங்கு மூலதனம் மற்றும் ஏனைய பொறுப்புக்கள் போன்றவற்றால் முறையே 23.3, 10.6 மற்றும் 8.4 சதவீதங்களை பிரதிபலித்தன.


பிரதானமாக பெறுமதிக்கான கடன் விகிதத்தின் வடிவில் மோட்டார் வாகனங்கள் தொடர்பான கடன்கள் மீது நடைமுறைக்கிடப்பட்ட பேரண்ட முன்மதியுடைய வழிமுறைகளின் விளைவாக உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனித் துறையின் கொடுகடன் வளர்ச்சியானது 2016இன் முதல் காலாண்டுப் பகுதியில் மெதுவடைந்தது. இருப்பினும், ஏனைய கடன்வழங்கல் சாதனங்களின் அதிகமான வலியுறுத்தல்களின் மூலம் கொடுகடன் வளர்ச்சியானது 2016இன் பின்னரை காலப்பகுதியில் விரைவடைந்தது. 2015 காலப்பகுதியில் காணப்பட்ட 31.8 சதவீதம் அல்லது ரூ.192.1 பில்லியன் கொண்டதொரு உயர்ந்த வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிடுகையில் 2016இன் இறுதியில் 21.0 சதவீதம் அல்லது ரூ.166.8 பில்லியனிலிருந்து ரூ.962.7 பில்லியனான முழுமொத்த கொடுகடன் வளர்ச்சியினை தோற்றுவித்தது. இக் கொடுகடன் வளர்ச்சியின் ஏறத்தாழ 73.1 சதவீதமானது பெரும்பாலும் தவணைக் கடன்கள், மீள்சுழற்சிக் கடன்கள், நுண்பாக நிதியியல், காரணிப்படுத்தல்கள் மற்றும் வரைபு கடன்கள்

போன்ற ஏனைய கடன் சாதனங்களினால் தோற்றுவிக்கப்பட்ட வேளையில் 23.7 சதவீதமானது நிதியியல் குத்தகைகள் மற்றும் வாடகைக் கொள்வனவு மூலமாக காணப்பட்டது.

முதலீட்டுச் சொத்துப் பட்டியல் பங்குரிமை மூலதனத்திலுள்ள முதலீடுகள், மூலதனச் சந்தை, கம்பனிப் படுகடன் கருவிகள், அரச பிணையங்கள் மற்றும் முதலீட்டுச் சொத்துக்கள் என்பனவற்றை உள்ளடக்கி 2015இன் 9.2 சதவீதம் கொண்ட எதிர்கணிய வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் பிரதானமாக குறுங்கால அரச பிணையங்களிலான அதிகரித்த முதலீடுகளின் கணக்குகளின் மூலம் 2016இல் 12.1 சதவீதம் கொண்டதொரு வளர்ச்சியினை பதிவுசெய்தது. முக்கியமாக காசு, வங்கி மற்றும் நிதியியல் நிறுவனங்களுடனான மீதிகள், வர்த்தக இருப்புக்கள் மற்றும் நிலையான சொத்துக்கள் என்பனவற்றை உள்ளடக்கிய ஏனைய சொத்துக்கள் வங்கிகள் மற்றும் நிதியியல் நிறுவனங்களில் அதிகளவில் அதிகரித்த பணியமர்த்தல்கள் காரணமாக 2016இல் 36.6 சதவீதம் கொண்டதொரு அதிகரிப்பைக் காட்டின.

(இ) பொறுப்புக்கள்: மாறுமதன்மை மற்றும் செலவுக் காரணிகள் போன்றவற்றைக் கவனத்தில் கொண்டு சில்லறை வைப்புக்களின் மீது தங்கியிருக்கும் தன்மையானது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வங்கியின் கடன்பாடுகள் நோக்கி படிப்படியாக நகர்ந்தது. இது, கடன்பாடுகளின் பங்கு 2015இல் காணப்பட்ட 31.6 சதவீதத்திலிருந்து 2016இற்கு 36.2 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில் வைப்புக்களின் பங்கு 2015இல் காணப்பட்ட 48.3 சதவீதத்திலிருந்து 2016இல் 43.8 சதவீதத்திற்குக் குறைவடைந்தமை போன்றவற்றின் மூலம் ஒட்டுமொத்த நிதியிடல் அமைப்பு மாற்றமடைந்தது. கடன்பாடுகள் 2015இன் 44.6 சதவீத வளர்ச்சி பதிவுடன் ஒப்பிடுகையில் 2016 காலப்பகுதியில் 39.6 சதவீதத்தால் அல்லது ரூ.124.4 பில்லியனிலிருந்து ரூ.438.7 பில்லியனுக்கு உண்மைப் பெறுமதிகள் அதிகரித்தது. கடன்பாடுகளானது பெரும்பாலும்

வரைபடம் 8.9
உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள்/ சிறப்பியல்பு வாய்ந்த குத்தகை கம்பனிகள் துறையின் உற்பத்தி வாரியான கடன்கள் மற்றும் முற்பணங்கள்



வங்கித்தொழில் மற்றும் நிதியியல் துறைகளிலிருந்து (58.5 சதவீதம்) காணப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து தொகுதிக் கடன் வழங்கல் (16.5 சதவீதம்), வெளிநாட்டு கடன்பாடுகள் (4.9 சதவீதம்) மற்றும் மேலதிகப் பற்று வசதிகள் (4.5 சதவீதம்) ஆகியன காணப்பட்டன.

வைப்புக்கள் 2015இல் காணப்பட்ட 16.1 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2016இல் 10.5 சதவீதம் அல்லது ரூ.50.3 பில்லியனிலிருந்து ரூ.531.0 பில்லியனுக்கு மிதமான வளர்ச்சியினை பதிவுசெய்தன. வைப்புத் திரட்டல்கள் முக்கியமாக தவணை வைப்புக்களுடாகத் திரட்டப்பட்டதுடன் மொத்த வைப்புக்களில் 95.6 சதவீதத்திற்கு வகைகூறிய வேளையில் எஞ்சியவை முக்கியமாகச் சேமிப்பு வைப்புக்களாகக் காணப்பட்டன.

இத்துறையின் மூலதனக்கூறுகள் பெரும்பாலும் உள்ளார்ந்த ரீதியில் உருவாக்கப்பட்ட இலாப கணக்குகளால் 2016 இறுதியில் உள்ளவாறு ரூ.146.1 பில்லியனுக்கு 18.7 சதவீதத்தால் அதிகரித்தது.

உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் / சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் துறையின் இடர்நேர்வுகள்

(அ) கொடுகடன் இடர்நேர்வு: இத்துறை வளர்ச்சிக்கு மத்தியில், கடன் சொத்துப்பட்டியல் தரமானது உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளால் பின்பற்றப்பட்ட கொடுகடன் அறவீடுகளை தீவிரப்படுத்துகின்ற கொள்கைகளின் காரணமாக தொடர்ந்தும் சிறப்பாக பேணப்பட்டது. செயற்படாக் கடன்களின் விகிதம் 2015இன் 5.7 சதவீதத்திலிருந்து 2016இல் 5.3 சதவீத வீழ்ச்சியொன்றினைக் காட்டியது. 2016இல் செயற்படாக் கடன்களின் ரூ.5.6 பில்லியனான அதிகரிப்பானது கடன் சொத்துப்பட்டியலின் உயர்ந்த வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க ஒன்றாக காணப்படவில்லை. மொத்தக் கடன் இழப்பு ஏற்பாடுகள் பெரும்பாலும் 12 தொடக்கம் 24 மாதங்களுக்கு அதிகமான காலத்துடன் செயற்படாக் கடன்களுக்கான விசேட ஏற்பாடுகளிலான ஓர் அதிகரிப்பின் காரணமாக ரூ.5.9 பில்லியனால் ரூ.34.8 பில்லியனுக்கு அதிகரித்திருந்தன. இதன் விளைவாக, தேறிய செயற்படாக் கடன்கள் விகிதமானது 2015இன் 1.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016இன் இறுதியில் 1.2 சதவீதத்திற்கு குறைவடைந்ததுடன் உள்ளடக்க விகித ஏற்பாடுகள் 61.0 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016இல் 65.7 சதவீதமாக அதிகரித்தது. இது, துறையின் செலுத்த தவறுகின்றவை இடர்நேர்வின் சாத்தியங்களை குறைப்பதற்கு இயல்புச் செய்கின்றது.

(ஆ) சந்தை இடர்நேர்வு: உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் துறை வர்த்தகப்படுத்தல் சொத்துப்பட்டியல் மற்றும் வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்களுக்கான அவற்றின் குறைந்த வெளிப்படுத்துகை காரணமாக தொடர்ந்தும் குறைந்தளவு சந்தை இடர்நேர்வுகளையே அனுபவித்தன. ஆண்டுப்பகுதியில் சந்தை வட்டி வீதம் அதிகரித்தமையின் விளைவாக நிலவுகின்ற எதிர்மறையான சொத்து மற்றும் பொறுப்புக்களின் பொருத்தப்பாட்டின்மையின் காரணமாக துறையின் இலாபத்தன்மையினை குறைவடையச் செய்யும் அதிகரித்த "மீள் விலையிடல் இடர்நேர்வு" இனை தேற்றுவித்தது. எனினும், அதிகரித்த வட்டி வீத இடர்நேர்வு எதிர்மறையான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் பொருத்தப்பாட்டின்மையினை 12 மாதகாலம் வரை மேம்படுத்தியதன் காரணமாக குறைக்கப்பட்டது.

(இ) திரவத்தன்மை இடர்நேர்வு: 2015இல் சான்றுபடுத்திய உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு குத்தகைக்குவிடும் கம்பனிகளின் மேலதிக திரவத் தன்மையானது துறையின் அதிகரித்த கடன் வழங்கல் செயற்பாடுகளுக்கு மத்தியிலும் ஆண்டுப்பகுதியில் உயர்ந்த மட்டத்தில் தொடர்ந்தும் மாறாதிருந்தது. 2016இன் இறுதியளவில் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு குத்தகைக்குவிடும் கம்பனிகள் துறையில் கிடைக்கக்கூடியிருந்த ஒட்டுமொத்த நியதி திரவத்தன்மைச் சொத்துக்கள் குறித்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச தேவைப்பாடான ரூ.74.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.15.4 மில்லியன் மிகையுடன் காணப்பட்டது. இத்துறையின் திரவச் சொத்துக்களின் ஏறத்தாழ 74.9 சதவீதம் அரசு பிணையங்களில் காணப்பட்டது. மொத்தச் சொத்துக்களுக்கான திரவச் சொத்துக்கள் விகிதமானது 2015இன் 7.6 சதவீதத்திலிருந்து, 7.1 சதவீதத்திற்கு சிறிதளவால் குறைவடைந்தது. மேலும், வைப்புக்களுக்கான திரவச் சொத்துக்களின் விகிதம் தவணை வைப்புக்கள் மற்றும்

அட்டவணை 8.10

உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் / சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் துறையின் வருமானம் மற்றும் செலவுகளின் உள்ளடக்கம்

விடயம்	2015 (அ)		2016 (ஆ)	
	தொகை (ரூ.பில்)	%*	தொகை (ரூ.பில்)	%*
தேறிய வட்டி வருமானம்	82.2	8.7	92.1	7.9
வட்டி வருமானம்	150.4	15.9	188.9	16.1
வட்டிச் செலவுகள்	68.2	7.2	96.8	8.3
வட்டியல்லா வருமானம்	22.8	2.4	28.3	2.4
வட்டியல்லா செலவுகள்	67.0	7.1	65.6	5.6
கடன் இழப்பு ஏற்பாடுகள் (தேறிய)	9.5	1.0	7.6	0.6
வரிக்கு முந்திய இலாபம்	28.5	3.0	47.2	4.0
வரிக்கு பிந்திய இலாபம்	15.2	1.6	31.5	2.7


(அ) திருத்தப்பட்டது மூலம் : இலங்கை மத்திய வங்கி

(ஆ) தற்காலிகமானது

* சராசரி சொத்துக்களின் சதவீதமாக

வரைபடம் 8.10

உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகள் / சிறப்பியல்பு வாய்ந்த குத்தகை கம்பனிகள் துறையின் செயற்படா கடன்கள் மற்றும் ஏற்பாட்டு உள்ளடக்கம்



பிணையற்ற கடன்பாடுகளின் 10.0 சதவீதத்தினையும் சேமிப்பு வைப்புக்களின் 15.0 சதவீதத்தினையும் கொண்ட குறைந்தபட்ச நியதிகளுக்கு மேலாக காணப்பட்டது.

இலாபத்தன்மை மற்றும் மூலதனம்


(அ) இலாபத்தன்மை: ஆண்டுப்பகுதியில் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு குத்தகைக்குவிடும் கம்பனிகள் துறையின் உயர்ந்தளவான வியாபார விரிவாக்கமானது இலாபங்களின் அதிகரித்த மட்டத்தினை பதிவுசெய்வதற்கு இயலச்செய்தது. இதன்படி, இத்துறையின் வரிக்கு பின்னராக இலாபமானது 2015இன் ரூ.15.2 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.31.5 பில்லியனை பதிவுசெய்ததுடன் இது இரட்டிப்புக்கு அதிகமான இலாபத்தினைக் பதிவுசெய்தது. அதிகரித்த வியாபார அளவு, மேம்பட்ட ஏனைய வருமானம் மற்றும் முகாமை செய்யக்கூடிய மட்டத்தில் செயற்பாட்டுச் செலவுகளை வைத்திருத்தல் போன்றவை அதிகரித்த கீழ் நிலைக்கான பிரதான பங்களிப்பு காரணிகளாக விளங்கின. தேறிய வட்டி வருமானத்தின் அதிகரிப்பு (ரூ.92.1 பில்லியனுக்கு 12.0 சதவீதத்தால்) அதிகரித்த நிதியிடல் செலவினால் பெருமளவு மிதமடைந்த வேளையில் இது துறையின் தேறிய வட்டி

வருவாய்கள் 2015இன் 8.7 சதவீதத்திலிருந்து 7.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமையால் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தின. 2015 உடன் ஒப்பிடுகையில் வட்டியல்லாத வருமானமானது பிரதானமாக, செலுத்த தவறியமை மற்றும் பணிகள் கட்டணத்தின் பெயரில் ஏற்பட்டதொரு அதிகரிப்பை பதிவுசெய்த வேளையில் வட்டியல்லாத செலவினங்கள் சிறிதளவால் குறைவடைந்து முன்னேற்றமடைந்த வினைத்திறன் விகிதத்திற்கு வழிவகுத்தன. செயற்படா கடன்களின் அதிகரிப்பு செய்யப்பட்ட கடன் இழப்பு ஏற்பாடுகள் 2015இல் செய்யப்பட்ட ரூ.9.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2016 காலப்பகுதியில் ரூ.1.9 பில்லியனால் குறைவடைந்தன. இத்துறையின் இலாபத்தன்மை குறிகாட்டிகள் அதாவது சொத்துக்கள் மீதான வருவாய் மற்றும் பங்குரிமை மூலதனத்தின் மீதான வருவாய் ஆகியன முறையே 2015இன் 3.0 சதவீதம் மற்றும் 12.4 சதவீதத்திலிருந்து 2016இல் முறையே 4.0 சதவீதம் 23.1 சதவீதமாக அதிகரித்தன.

(ஆ) மூலதனம்: பெரும்பாலும் அதிகரித்த பிடித்துவைக்கப்பட்ட மூலதனத்தின் காரணமாக மொத்த ஒழுங்கு முறைப்படுத்தல் மூலதனம் ரூ.116.2 பில்லியனுக்கு 25.1 சதவீதத்தால் முன்னேற்றமடைந்தது. ஒழுங்குமுறைப்படுத்தும் மூலதனமானது அடுக்கு I மற்றும் அடுக்கு II மூலதனங்களை உள்ளடக்கியுள்ளதுடன் இதில் அடுக்கு I மூலதனமானது மொத்த ஒழுங்குமுறைப்படுத்தும் மூலதனத்தின் 97.2 சதவீதத்திற்கு பங்களித்திருந்தது. இத்துறையின் மைய மூலதனம் மற்றும் மொத்த இடநேர்வு நிறையேற்றப்பட்ட மூலதன விகிதங்கள் 2015இன் இறுதியிலுள்ளவாறு 10.5 மற்றும் 11.2 சதவீதங்களிலிருந்து 2016இல் முறையே 11.4 மற்றும் 11.7 சதவீதங்களுக்கு அதிகரித்தன. இருப்பினும் சில கம்பனிகள் அவற்றின் பலவீனமான நிதியியல் நிலமைகளின் காரணமாக தேவைப்படுத்தப்பட்ட குறைந்தளவான மட்டத்திற்கும் கீழே காணப்பட்டதுடன் அத்தகைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய வங்கி மேற்கொண்டு வருகின்றது.

வரைபடம் 8.11

உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகள் / சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனி துறையின் இலாபக் குறிகாட்டிகள்



அட்டவணை 8.11

உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் / சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் துறையின் ஒழுங்குபடுத்தல் மூலதனத்தின் உள்ளடக்கம்

விடயம்	தொகை (ரூ.பில்)		உள்ளடக்கம் (%)	
	2015 (அ)	2016 (ஆ)	2015 (அ)	2016 (ஆ)
அடுக்கு I : மைய மூலதனம்	88.0	113.0	100.0	100.0
வழங்கப்பட்ட மற்றும் செலுத்தப்பட்ட சாதாரண பங்குகள் / பொதுப்பங்குகள் (பணம்)	62.4	63.4	70.9	56.1
திரளாத மற்றும் மீட்க முடியாத முன்னுரிமைப் பங்குகள்	0.1	0.1	0.1	0.1
பங்கு மேலதிகப் பெறுமதி	0.2	0.6	0.2	0.5
நியதி ஒதுக்கு நிதிகள்	12.3	15.6	14.0	13.8
பொது மற்றும் ஏனைய கட்டற்ற ஒதுக்குகள்	22.5	24.0	25.6	21.2
ஏனையவை	-9.4	9.4	-10.7	8.3
அடுக்கு II : துணை மூலதனம்	14.7	14.1	100.0	100.0
தகுதியுடைய மீள்மதிப்பீட்டு ஒதுக்குகள்	2.1	2.3	14.4	16.0
பொது ஏற்பாடுகள்	0.1	0.4	0.8	2.5
தகுதியுடைய ஒப்புதலளிக்கப்பட்ட பிணையமற்ற கீழ்மட்ட தவணை படுகடன்	12.5	11.7	85.0	82.8
ஏனையவை	0.0	-0.2	-0.3	-1.4
ஒழுங்குபடுத்தப்பட்ட சரிப்படுத்தல்கள்	-9.8	-10.9		
மொத்த ஒழுங்குபடுத்தப்பட்ட அடிப்படை மூலதனம்	92.9	116.2		

(அ) திருத்தப்பட்டது மூலம்: இலங்கை மத்திய வங்கி
(ஆ) தற்காலிகமானது

இடர்பாட்டு நிலையிலுள்ள உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளின் மீதான நடவடிக்கைகள்

எதிர்மறை மூலதனம் மற்றும் போதிய திரவமில் நிலைமையுடன் ஏற்கனவேயுள்ள நலிவடைந்த நிதிக் கம்பனிகள், பல்வேறு நிலைமைகளிலான தீர்வு செயன்முறையுடன் தொடர்ந்தும் இத்துறையில் காணப்படுகின்றன. இவ்வாண்டுக் காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கி, தான் கொண்டிருக்கும் நியதி அதிகாரங்களின் கீழ் இக் கம்பனிகளை தீர்ப்பதற்கு உயர்ந்த முன்னுரிமையை வழங்கியது.

நாணயச் சபையானது, மூன்று நிதியியல் ரீதியில் நலிவடைந்த நிதிக் கம்பனிகளுக்கான தீர்மானத் திட்டத்திற்கு அதனுடன் தொடர்பான சட்ட மற்ற ஏனைய ஏற்பாடுகளின் அடிப்படையில் சரியான நடைமுறைப்படுத்துதலுக்கு ஒப்புதலளித்தது. 2016ஆம் ஆண்டின் அரசு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டவாறு, நிதியியல் சொத்து முகாமைத்துவ கம்பனி (FAMA) என்பதை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, அதற்குரிய வரைபுச் சட்டத்திற்கு அமைச்சரவையினால் ஒப்புதலளிக்கப்பட்டுள்ளது. மீளமைத்தல் மற்றும் உறுதிப்பாட்டை நிலைப்படுத்தும் நோக்கில், மூன்று கம்பனிகளின் பணிப்பாளர் சபைகள் மாற்றியமைக்கப்பட்டது. மேலும் இக்கம்பனிகளின் ஆர்வலர்களுடன் தொடர்ச்சியான கூட்டங்கள் நடாத்தப்பட்டதோடு இக்கம்பனிகளை மீளமைக்கும் நோக்கில் மூலதனத்தை உட்செலுத்தக்கூடிய முதலீட்டாளர்களை அறிந்துகொள்ளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் அபிவிருத்திகள்

ஆண்டு முழுவதும், 2015 இலிருந்து வாகன ஏற்றுமதியை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை வழிமுறைகளின் விளைவாக குறிப்பாக ஏனைய கடன் சாதனங்களின் படிப்படியான நகர்வுகளுடன் கூடிய இத்துறையின் அபிவிருத்தியை இலங்கை மத்திய வங்கி நெருக்கமாக கண்காணித்தது. மேலும், உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு குத்தகைக்குவிடும் கம்பனிகளின் தற்போதைய ஒழுங்குபடுத்தும் கட்டமைப்பினை பலப்படுத்தும் நோக்கில் தற்போது ஒழுங்குபடுத்தும் கட்டமைப்புத் தொடர்பில் ஒரு விரிவான மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது. இது நிதியியல் துறை, வங்கித்தொழில் மேற்பார்வை மீதான பாசல் குழுவினால் வெளிப்படுத்தப்பட்ட தோற்றம் பெற்றுவரும் பன்னாட்டு சிறந்த நடைமுறைகள் போன்றவற்றின் பன்னாட்டு மற்றும் உள்ளூர் அபிவிருத்திகளின் வேகத்தினை பேணுவதற்காக மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, மத்திய வங்கியானது இத்துறையின் ஆர்வலர்களுடனான கலந்தாலோசனை வழங்குவதன் மூலம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகம் செய்யும் செயற்பாட்டிலுள்ளது.

மேலும் நிதியியல் உள்ளடக்க நோக்கங்கள் மற்றும் வியாபார விளைத்திறன்களுடாக உள்ளக உறுதித்தன்மைகள் போன்றவற்றிற்கிடையிலான சமநிலையினை ஏற்படுத்தும் நோக்கில், உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் அவற்றின் கிளை விரிவாக்கத்தில் அதிக கவனம் செலுத்துவதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், தற்போதைய கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் கிளைகளைத் திறத்தல், மூடுதல் மற்றும் வேறு இடங்களில் அமைத்தல் தொடர்பான புதிய கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கிளை விரிவாக்கச் செயற்பாட்டினை ஒழுங்குமுறைப்படும் நோக்கில் ஏனைய சேவை நிலையங்களுக்கு பதிலாக கிளைகளை மட்டும் திறப்பதற்கு உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் போன்றவற்றை ஊக்கப்படுத்துவதற்கான கொள்கையொன்று நடைமுறைக்கிடப்பட்டது. வைப்புக்கள் மற்றும் படுகடன் கருவிகள் மீதான வட்டி வீதங்களில் மிக உயர்ந்தபட்ச வரம்பினை தீர்மானிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட முறையியலானது வட்டி வீதங்களின் உடனடி மாற்றத்தின் தாக்கங்களை நடுநிலையாக்கும் நோக்குடன் திருத்தப்பட்டது.

சிறப்புக்குறிப்பு 11

2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்பாக நிதியளிப்புச் சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பு

பொதுநோக்கு

தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் பயன்படுத்தும் நிதியியல் பணிகளின் (வெறுமனே அவற்றை அடையக்கூடியதாக இருக்கும் தன்மையல்ல) விகிதமொன்று, என எளிமையாக வரைவிலக்கணம் செய்யப்படும் நிதியியல் பணிகளை பெற்றுக்கொள்ளும் வசதிகள் உலகின் எந்தவொரு பகுதியிலும் நிதியியல் துறையின் அபிவிருத்தியில் இன்றியமையாததொரு அம்சமாக விளங்குகிறது. முறைசார்ந்த நிதியியல் பணிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத பின்தங்கிய சமூகத்திலுள்ள பிரிவினர் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதன் நன்மைகளைப் பெறுவதில்லாந்தும் புறந்தள்ளப்பட்டுவிடுவதுடன் முறைசாரா நிதியியல் துறையினால் கவரப்பட்டுமிருக்கின்றனர். குறைந்த வருமானத்தினைக் கொண்ட வாடிக்கையாளர்களும் நுண்பாக தொழில்முயற்சிகளும் அவற்றின் குறைந்த வருமானம் மற்றும் பிணைகளை வழங்கமுடியாத அவற்றின் தன்மை என்பனவற்றின் காரணமாக முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்களினால் பொதுவாகப் புறக்கணிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக அடிப்படை நிதியியல் பணிகளை பெறமுடியாமல் இருக்கின்றனர். இருப்பினும் கூட, பல்வேறுபட்ட நிதியியல் பணிகளையும் வழங்குவதன் மூலம் நிதியியல் பணிகளை வழங்குகின்ற கருவியொன்றாக விளங்கும் நுண்பாக தொழிற்பாடுகள் இக்குறைந்த வருமான வாடிக்கையாளர்களையும் நுண்பாக தொழில் முயற்சிகளையும் இலக்காக்கக்கொண்டு கடன்கள், சேமிப்புக்கள், காப்புறுதி, பணவனுப்பல் மற்றும் பயிற்சியளித்தல் மற்றும் ஆலோசனைகள் போன்ற ஏனைய பணிகள் என்பனவற்றை வழங்குகின்றன. நிதியியல் பணிகளை பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளை வழங்குவதன் மூலம், நுண்பாக நிதியானது குறைந்த வருமானம் பெறுபவர்களினதும் நுண்பாக தொழில் முயற்சிகளினதும் வருமான உருவாக்க நடவடிக்கைகளையும் இயலாற்றலையும் விரிவுபடுத்தி மேம்படுத்த எதிர்பார்ப்பதுடன் இதன்மூலம் பொருளாதார மூலவளத்தின் காத்திரமான ஒதுக்குகளினூடாக சமூகம் முழுவதிற்கும் நன்மைகளையும் உறுதிப்படுத்துகின்றன.

இலங்கையில், ஒழுங்குமுறைப்படுத்தப்படாத நுண்பாகநிதி நடவடிக்கைகள், மிகையான வட்டி வீதங்கள் மற்றும் ஒழுக்கவியலற்ற அறவிடல் முறைகள் என்பனவற்றினூடாக சட்டத்திற்கு முரணாக வைப்புக்களைத் திரட்டுவதற்கும் வாடிக்கையாளர்களைச் சுரண்டுவதற்கும் வழிவகுக்கின்றன. மேலும், மோசமான கம்பனி ஆளுகை, இந்நிறுவனங்களில் காணப்படும் முறைமை மற்றும் கட்டுப்பாடுகள் என்பன பலயீனமான கொடுகடன் பகிர்ந்தளிப்பு நியமங்கள், குறைந்த மீள்கொடுப்பனவு வீதங்கள், உயர்ந்த கொடுக்கல்வாங்கல் செலவுகள் மற்றும் இழப்புக்களை ஏற்படுத்தல் என்பனவற்றினைத் தோற்றுவித்து நிறுவனங்களை இடர்ப்பாடுகளுக்கு இட்டுச்செல்கின்றன. ஒழுங்குமுறைப்படுத்தப்படாத நிறுவனங்களினால் வாடிக்கையாளர்கள் சுரண்டப்படுவது நுண்பாகநிதியைப் பெறுபவர்களை மோசமாகப்பாதிப்பதுடன் குறைந்த வருமானம் பெறும் பிரிவினரை “வறுமைச் சுழற்சி வட்டத்திற்குள்” உழலவும் செய்துவிடுகிறது. அதேநேரம், அத்தகைய நடடைமுறைகள், முறைசார்ந்த ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட துறை உட்பட, நிதியியல் துறையில் நுகர்வோரின் நம்பிக்கையினைப் பாதித்துவிடக்கூடும். நிதியியல் துறையில் காணப்படும் குறைவான நம்பிக்கை நிதியியல் உறுதிப்பாட்டினை மோசமான முறையில் பாதிக்கும்.

ஆகவே, இலங்கையில் நுண்பாகநிதி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒழுங்குமுறைப்படுத்தப்படாத மேற்குறிப்பிட்ட நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பார்வை செய்வது அவசியமானதாகக் காணப்பட்டது.

ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வையூடாக நுண்பாக நிதி நிறுவனங்களின் தொழிற்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்துவது நுண்பாக நிதி நிறுவனங்களின் தொழிற்பாடுகளிலிருந்து கிடைக்கும் உண்மையான நன்மைகளை காத்திரமான முறையில் சமூகத்திற்கு மாற்றம் செய்வதற்கு இன்றியமையாததாகும். நுண்பாக நிதிக்கான ஒழுங்குமுறைப்படுத்தல் பொறிமுறை நுண்பாக நிதி நிறுவனங்களின் நிதியியல் ஆற்றல்வாய்ந்த தன்மையினை உறுதிப்படுத்தி அவற்றின் தொழிற்பாடுகளை வினைத்திறனும் ஆற்றலும் உறுதிப்பாடும் கொண்டதாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆற்றல்வாய்ந்த ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பினை நடடைமுறைப்படுத்துவதன் மூலம் இச்சட்டமானது குறைந்த வருமானம் பெறும் ஆட்களுக்கும் நுண்பாக தொழில்முயற்சிகளுக்கும்மான நிதியியல் பணிகளின் வழங்கலை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அனைத்து மக்களுக்கும்மான நிதியியல் பணிகளின் கிடைப்பனவு அதிகரிக்கப்படுவதுடன் நுண்பாகநிதி நிறுவனங்களின் ஆற்றல்வாய்ந்த தன்மையும் முறைமைகளும் வலுப்படுத்தப்படுகின்றன. பரந்தளவு நிதியிடல் மூலங்களை (அரசு, இலங்கை மத்திய வங்கி, கொடை வழங்குநர்கள் மற்றும் கொடுகடனுக்கான ஏனைய நிறுவனங்கள், கல்வி மற்றும் பயிற்சித்திட்டங்கள் என்பன பங்குடமையாளர்களாக மாறுவது உட்பட) பெற்றுக்கொள்ள நுண்பாகநிதி நிறுவனங்களுக்கு வசதியளிப்பதுடன் நுகர்வோரின் பாதுகாப்பு நியமங்களையும் வைப்புக்களின் பாதுகாப்பினையும் மேம்படுத்தி இறுதியில் பாதுகாப்பான, வினைத்திறன்மிக்க, உறுதியான நிதியியல் முறைமையினை ஊக்குவிக்கின்றது.

2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்பாக நிதியளிப்புச் சட்டம்

2016 யூலை 15ஆம் நாள் நடடைமுறைக்கு வந்த 2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்பாக நிதியளிப்புச் சட்டம் இலங்கையிலுள்ள நுண்பாக நிதிக் கம்பனிகளுக்கு உரிமம் வழங்கி, ஒதுக்கு முறைப்படுத்தி மற்றும் மேற்பார்வை செய்யும் பொறுப்புக்களை இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைத்திருக்கின்றது. இச் சட்டமானது மேலும் மட்டுப்படுத்தப்பட்ட சேமிப்பு வைப்புக்களை ஏற்றுக்கொள்கின்ற அரசு சாரா நிறுவனங்களை¹, அரசுசாரா நுண்பாக நிதி நிறுவனங்களாக (அரசுசாரா நுண்பாக நிதி நிறுவனங்கள்) தன்னார்வ சமூகப் பணி அமைப்புக்களின் பதிவாளினால் பதிவுசெய்யப்படுவதற்கான அதிகாரத்தினையும் வழங்குகிறது. இச் சட்டமானது இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் (நாணயச் சபை) அரசுசாரா நுண்பாக நிதி நிறுவனங்களின் ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பார்வை செய்வதற்கான கோட்பாடுகள், நியமங்கள் மற்றும் வழிகாட்டல்களை உருவாக்குவதற்கான அதிகாரங்களையும் வழங்குகிறது.

¹ 1980ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க வலிந்துதவு சமூக சேவைகள் அமைப்புக்கள் (பதிவுசெய்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்) சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அரசு சாரா நிறுவனங்கள்.



சட்டத்தின் சிறப்புப் பண்புகள்

(i) நுண்பாக நிதி வியாபாரத்தின் வரைவிலக்கணம்

நுண்பாக நிதி வியாபாரம் என்பது வைப்புக்களை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் முக்கியமாக தாழ்ந்த வருமானம் கொண்ட ஆட்களுக்கும் நுண்பாக தொழில் முயற்சிகளுக்கும் ஏதேனும் வடிவத்தில் நிதியியல் கடன் வசதிகளை வழங்குதல் அத்துடன்/ அல்லது ஏனைய நிதியியல் பணிகளை வழங்குதல்.

(ii) நுண்பாகநிதித் தொழிலை மேற்கொள்வதற்கு அதிகாரமளிக்கப்பட்ட ஆட்கள்

உரிமம் பெற்ற நுண்பாகநிதிக் கம்பனி, அரசு சாரா நுண்பாகநிதி நிறுவனங்கள் அல்லது சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள்² தவிர்ந்த மற்றைய எவரும் நுண்பாகநிதி வியாபாரத்தினை மேற்கொள்ளக்கூடாது என சட்டம் குறிப்பிடுகிறது. அத்தகைய ஆள் நீதிவான் ஒருவரின் முன்னால் சுருக்கமான விசாரணையொன்றின் பின் குற்றத்தீர்ப்பொன்றிற்கு பொறுப்பாதல் வேண்டும் என்பதுடன் ஒரு மில்லியனை விஞ்சாத தண்டமொன்றிற்கும் அத்துடன்/ அல்லது ஒரு வருடத்தினை விஞ்சாத சிறைத் தண்டனைக்கு ஆளாதலும் வேண்டும்.


எனினும் இச்சட்டம் தொழிற்பாட்டிற்கு வந்த திகதிக்கு முற்போந்த நாளில் அதாவது 2016.07.14ஆம் நாளிற்கு முன்பாக நுண்பாகநிதி வியாபாரத்தினை மேற்கொண்ட ஏவரேனும் ஆள் அத்தகைய திகதியிலிருந்து 18 மாத காலப்பகுதிக்குள் அத்தகைய தொழிலைத் தொடர்ந்தும் நடத்தலாம் என்பதுடன் அக்காலப்பகுதிக்குள் சட்டத்தின் கீழ் உரிமமொன்றிற்காக அல்லது பதிவுசெய்தலுக்காக விண்ணப்பித்தலும் வேண்டும்.

(iii) ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை அமைப்பியல்

சட்டமானது, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினூடாக (நாணயச் சபை) உரிமம்பெற்ற நுண்பாகநிதிக் கம்பனிகளுக்கு உரிமம் வழங்கல், ஒழுங்கு முறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை என்பனவற்றை வழங்குகிறது. அரசு சாரா நுண்பாகநிதி நிறுவனங்கள் தன்னார்வ சமூகப் பணி நிறுவனங்களின் பதிவாளரினால் பதிவுசெய்யப்பட்டு, ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு மேற்பார்வை செய்யப்படுகின்றன. எனினும், நாணயச் சபையானது கோட்பாடுகளையும் நியமங்களையும் ஏற்படுத்திக் கொள்ளுமாறு அல்லது அவற்றின் மேற்பார்வைக்காக வழிகாட்டல்களை விடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதுடன், இவற்றினூடாகத் தன்னார்வ சமூகப் பணி நிறுவனங்களின் பதிவாளர் அரசு சாரா நுண்பாகநிதி நிறுவனங்களுக்கு விதிகளை வழங்குவதன் மூலம் காத்திரமான தன்மையினை ஏற்படுத்தலாம். நுண்பாகநிதித் தொழில் துறையின் ஒழுங்குபடுத்தல் மற்றும் மேற்பார்வைக்காக சட்டத்தினால் உருவாக்கப்பட்ட அமைப்பியலானது கீழே தரப்பட்டுள்ள வரைபடத்தில் விபரிக்கப்படுகிறது.

2 நுண்பாக நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளிலிருந்தும் விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களாக, 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் பொருள் கோடலுக்குட்பட்ட உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள், 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கருத்திற்குட்பட்ட உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள், 1972ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள கூட்டுறவுச் சங்கங்கள், மாகாண சபைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள கூட்டுறவுச் சங்கங்கள் 2013ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க திவிநெரும சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள திவிநெரும சமூகம் சார்ந்த வங்கிகள் மற்றும் திவிநெரும சமூகம் சார்ந்த வங்கித்தொழில் சங்கங்கள் மற்றும் 2000ஆம் ஆண்டின் 40ஆம் இலக்க வேளாண் அபிவிருத்திச் சட்டத்தின் நியதிகளின் கீழ் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் என்பன காணப்படுகின்றன.

வரைபடம் சி.கு. 11.1
நுண்பாக நிதிநிறுவனங்களின் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வைக் கட்டமைப்பு



மூலம்: இலங்கை மத்திய வங்கி

(iv) உரிமம் வழங்குகின்ற தேவைப்பாடுகள்

உரிமம்பெற்ற நுண்பாகநிதிக் கம்பனிகளுக்கு

சட்டத்தின்படி, நுண்பாகநிதிக் கம்பனியொன்றிற்கு உரிமம் வழங்குவதற்கான அடிப்படைத் தேவைப்பாடாக 2017ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டியது அவசியமாக இருப்பதுடன் உத்தரவாதத்தின் மூலமான வரையறுக்கப்பட்ட கம்பனிகளாக தனியார் கம்பனியாக கரைகடந்த கம்பனியாக அல்லது வெளிநாட்டுக் கம்பனியாக இருத்தல்கூடாது.

அரசு சாரா நுண்பாகநிதிக் கம்பனிகளுக்கு

1980ஆம் ஆண்டின் 31ஆம் வலிந்துதவு சமூக சேவைகள் அமைப்புக்களின் (பதிவுசெய்தலும் மேற்பார்வையும்) சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அரசு சாரா நிறுவனமொன்று அரசு சாரா நுண்பாகநிதி நிறுவனமாக பதிவுசெய்யப்படுவதற்கான சான்றிதழுக்காக விண்ணப்பிக்கத் தகைமையுடையதாகும்.

(v) சட்டத்தினூடாக விழிப்புணர்வு

உரிமம் பெற்ற நுண்பாகநிதிக் கம்பனி, அரசு சாரா நுண்பாகநிதி நிறுவனம் அல்லது சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் விலக்களிக்கப்பட்ட நிறுவனமொன்று தவிர்ந்த வேறு எவரேனும் ஆட்கள் நுண்பாகநிதி என்ற பதத்தினையோ அல்லது அதிலிருந்தான வருவிக்கப்பட்ட ஏதேனும் சொற்களையோ, உருப்பெயர்ப்புக்களையோ அல்லது வேறு ஏதேனும் மொழியில் அதற்குச் சமமான வார்த்தையினையோ நாணயச் சபையின் எழுத்து மூலமான முன்னொப்புதல் இல்லாமல் பயன்படுத்த முடியாது.³ மேலும், இது ஒவ்வொரு உரிமம் பெற்ற நுண்பாகநிதிக் கம்பனியும் அதன் பிரதான வியாபாரத் தலத்தில் அதன் உரிமத்தினை துலாம்பரமான இடத்தில் வைத்தல் வேண்டுமெனவும் அத்தகைய உரிமத்தின் பிரதியை அதன் ஒவ்வொரு கிளையிலும்⁴ வைக்க வேண்டுமெனவும் மற்றும் ஒவ்வொரு அரசு சாரா நுண்பாகநிதி நிறுவனமும் பதிவுச் சான்றிதழை அதன் பிரதான வியாபாரத் தலத்திலும் அச்சான்றிதழின் பிரதியை ஒவ்வொரு கிளையிலும்⁵ காட்சிப்படுத்தல் வேண்டுமெனவும் தேவைப்படுத்துகிறது.

3 சட்டத்தின் 34ஆம் பிரிவு
4 சட்டத்தின் 7ஆம் பிரிவு
5 சட்டத்தின் 21ஆம் பிரிவு

(vi) விதிகள், பணிப்புரைகள், கோட்பாடுகள், நியமங்கள் மற்றும் வழிகாட்டல்களை விடுத்தல்

உரிமம்பெற்ற நுண்பாகநிதிக் கம்பனிகளுக்காக

நாணயச் சபை 2 விதிகளையும் 8 பணிப்புரைகளையும் விடுத்திருக்கிறது. இதில் 2016ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நுண்பாகநிதிச் சட்ட விதிகள், உரிமம் வழங்கல் பிரமாணம் தொடர்பில் விடுக்கப்பட்டது. விண்ணப்பதாரர் கம்பனியொன்று ஆரம்ப மைய மூலதனமாக ரூ.100 மில்லியனை அல்லது காலத்திற்குக் காலம் நாணயச் சபையினால்⁶ தீர்மானிக்கப்படும் தொகை எதுவோ அதனை கொண்டிருந்தில் வேண்டுமென்பதுடன் அதன் நுண்பாகநிதி தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் கடந்த மூன்றாண்டுகளுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட நிதியியல் கூற்றுக்களையும் அறிக்கையினையும் வழங்கக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும் என அது மேலும் தேவைப்படுத்துகிறது. (புதிய நுண்பாக நிதி நிறுவனங்கள் உரிமத்திற்கு விண்ணப்பிக்க முன்னர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது நுண்பாக நிதி நிறுவனங்களுடன் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருத்தல் வேண்டும்.) வைப்புக்கள் தொடர்பிலான 2016ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க நுண்பாக சட்டப் பணிப்புரையின்படி உரிமம் பெற்ற நுண்பாகநிதிக் கம்பனியொன்று தனியொரு வைப்பாளரிடமிருந்து தனியாகவோ கூட்டாகவோ உயர்ந்தபட்சம் வைத்திருக்கக்கூடிய வைப்புத்தொகை ரூ.300,000 ஆகும். கடன் வசதிக்கான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பு தொடர்பில் 2016ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க நுண்பாகநிதிச் சட்டப் பணிப்புரையானது உரிமம் பெற்ற

6 குறைந்தபட்ச மைய மூலதனம் தொடர்பில்

- (i) 2016ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நுண்பாக நிதிச் சட்டப் பணிப்புரையின்படி 2018.01.15 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ உரிமமொன்றிற்கு விண்ணப்பிக்கும் கம்பனிகள் தொடர்பில் ஒவ்வொரு உரிமம்பெற்ற நுண்பாக நிதிக் கம்பனியும் 100 மில்லியனையும் (ரூ.100,000,000) 2019.01.15 இலிருந்து மைய மூலதனமொன்றாக ஒன்றரை மில்லியனுக்கு (ரூ.150,000,000) குறையாத மட்டமொன்றில் மைய மூலதனத்தினையும் பேணுதல் வேண்டும்.
- (ii) 2018.01.15 இற்கு பின்னர் உரிமத்திற்காக விண்ணப்பிக்கின்ற கம்பனிகள் தொடர்பில் ஒவ்வொரு உரிமம்பெற்ற நுண்பாக நிதிக் கம்பனியும் ரூபா. ஒன்றரை மில்லியனுக்கு (ரூ.150,000,000) குறையாத மட்டமொன்றில் மையமூலதனத்தினைப் பேணுதல் வேண்டும்.

நுண்பாக நிதி நிறுவனங்கள் துறை

ஆண்டுப்பகுதியில் 2016 யூலை 15ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்த 2016ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நுண் நிதியளிப்புச் சட்டத்தினால் அதிகாரமளிக்கப்பட்டதற்கிணங்க இலக்கை மத்திய வங்கியால் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நாள் வரை ஒழுங்குமுறைப்படுத்தப்படாத நுண்பாக நிதியியல் கம்பனிகளுக்கு உரிமம் வழங்கல், ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் அவற்றினை மேற்பார்வை செய்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி உரிமம் பெற்ற நுண்பாக கம்பனிகளிற்கு மத்திய வங்கி, உரிமம் வழங்கல்கள் தேவைப்பாடுகள் மற்றும் கட்டணங்களை நோக்கமாகக்

நுண்பாகநிதிக் கம்பனியின் மூலதன மட்டம் மற்றும் வாடிக்கையாளர் வகை என்பனவற்றின் அடிப்படையில் உயர்ந்தபட்சக் கடன்வழங்கல் வரையறையினை குறித்துரைக்கின்றது.

பதிவு செய்யப்பட்ட அரசுசாரா நுண்பாகநிதி நிறுவனங்களுக்காக

சட்டத்தின் பிரிவு 28 (i) கீழ் நாணயச் சபை, தன்னார்வ சமூகப் பணி நிறுவனங்களின் பதிவாளருக்கு கோட்பாடுகள், நியமங்கள் மற்றும் வழிகாட்டல்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்படி, அரசு சாரா நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச நிகரமதிப்புத் தேவைப்பாடு அதன் செயற்பரப்பில் தங்கியிருக்கிறது. மாவட்ட மட்டத்திலான⁷ அரசு சாரா நுண்பாகநிதி நிறுவனத்திற்கு ரூ.2 மில்லியன் கொண்ட நிகரமதிப்பும் தேசிய மட்டத்திலான⁸ அரசு சாரா நுண்பாகநிதி நிறுவனத்திற்கு நிகரமதிப்பாக ரூ.5 மில்லியனும் குறித்துரைக்கப்பட்டிருக்கின்றன. அதற்குப்பிற்பாக, விண்ணப்பதாரர், அரசு சாரா நுண்பாகநிதி நிறுவனம், தன்னார்வ சமூகப் பணி நிறுவனத்தின் பதிவாளரினால் குறித்துரைக்கப்பட்டவாறான குறைந்தபட்சக் காலப்பகுதியொன்றிற்கு நுண்பாகநிதி தொடர்பான நடவடிக்கைகளில் சிறந்த பதிவினைக் கொண்டிருத்தல் வேண்டும். சட்டத்தின் கீழ் அரசு சாரா நுண்பாகநிதி நிறுவனங்கள் “வரையறுக்கப்பட்டளவிலான சேமிப்பு வைப்புக்களை”⁹ ஏற்றுக்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

7 ஒரு மாவட்டத்திற்குள் மாத்திரம் தொழிற்படுகின்ற அரசுசாரா நுண்பாக நிதி நிறுவனம் மாவட்ட மட்டத்தில் தொழிற்படுகின்றவை எனக் கருதப்படும்.

8 ஒரு மாவட்டத்திற்கும் கூடுதலான மாவட்டங்களில் தொழிற்படுகின்ற அரசு சாரா நுண்பாக நிதி நிறுவனங்கள் தேசிய மட்டத்தில் தொழிற்படுபவை எனக் கருதப்படும்.

9 மட்டுப்படுத்தப்பட்ட சேமிப்பு வைப்புக்கள் என்பது மேலே குறிப்பிடப்பட்ட கோட்பாடுகள், நியமங்கள் மற்றும் வழிகாட்டல்களில் பதிவு செய்யப்பட்ட அரசு சாரா நுண்பாக நிதி நிறுவனங்களினால் வழங்கப்பட்ட வழங்கலுக்கெதிராக கடன்பாட்டாளர்களிடமிருந்து பிணையங்களின் வைப்பாக/ காசு பிணையமாக பெறப்பட்ட சேமிப்பு வைப்புக்கள் என விளக்கப்படுகின்றன.

கொண்டு விதிகளை வழங்கும் அதேவேளையில் குறைந்தளவு வைத்திருக்கப்பட வேண்டிய மைய மூலதனம், நியதி ஒதுக்கீடு, வைப்புக்கள், குறைந்தளவு நியதித் திரவச்சொத்து விகிதம், பங்குதாரர்களின் மதிப்பீடு, பணிப்பாளர்கள் மற்றும் தலைமை நிர்வாகி அதிகாரிகளின் தகுதி மற்றும் ஏற்புமை மற்றும் அறிக்கையிடல் தேவைப்பாடு என்பவற்றை உள்ளடக்கி விவேக வழிகாட்டல்களையும் வழங்கியது. மத்திய வங்கியானது தன்னார்வ சமூகப் பணிகள் நிறுவனத்தின் பதிவாளருக்கு வழங்குவதற்காக கோட்பாடுகள், நியமங்கள் மற்றும் வழிகாட்டல்கள் போன்றவற்றையும் உருவாக்கியிருக்கிறது. புதிய நுண்பாக நிதியியல் கம்பனிகள் மற்றும் புதிய அரசுசாரா நுண்பாக நிதியியல் நிறுவனங்கள் போன்றவற்றுக்கான உரிமம் வழங்கலானது 2017ஆம் ஆண்டுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும்.



அரசு பிணையங்களிலுள்ள முதனிலை வணிகர்கள்

ஆண்டுப்பகுதியில் முதனிலை வணிகர்கள் துறை தனது நடவடிக்கைகளை படிப்படியான மிதமடைதலை பதிவுசெய்தது.

7 உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் முதனிலை வணிகர்கள் மற்றும் 8 தனியான முதனிலை வணிகர்களின் மொத்தச் சொத்துக்கள் மற்றும் முதலீட்டுச் சொத்துப்பட்டியலானது ஒரு வீழ்ச்சியினைப் பதிவுசெய்திருந்த அதேவேளையில் தொழில்துறையின் மொத்த மூலதனம் மற்றும் இலாபத்தன்மையானது வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. கம்பனி ஒன்றின் சொத்துக்களில் குறிப்பிட்டளவான பெறுமதியிழந்ததன்மை மற்றும் 2016.04.01இலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் இன்னுமொரு கம்பனி தனது உரிமத்தினை மீள்பெற்றுக் கொண்டமை போன்றவையே மொத்தச் சொத்துக்கள் மற்றும் மொத்த முதலீட்டுச் சொத்துப்பட்டியல் குறைவடைந்தமைக்கான பிரதான காரணங்களாகும். 2015 காலப்பகுதியில் என்ரஸ்ட் செக்ரூட்டிஸ் பிஎல்சி திரவத்தன்மை நெருக்கடியை எதிர்நோக்கியதன் காரணத்தால் என்ரஸ்ட் செக்ரூட்டிஸ் பிஎல்சியின் முகாமைத்துவம் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் வழங்கப்பட்ட பணிப்புரையொன்றினூடாக 2016 சனவரியில் தேசிய சேமிப்பு வங்கியின் முகாமைத்துவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள்

2015 இன் 44.7 சதவீத வளர்ச்சி, ரூ.282.6 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2016 இல் முதனிலை வணிகர் தொழில் துறையின் மொத்தச் சொத்துக்கள் 6.4 சதவீதத்தால் ரூ. 264.5 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. அரசு பிணையங்களிலான மொத்த முதலீட்டு சொத்துப்பட்டியல் தொழில் துறையின் மொத்தச் சொத்துக்களின் 84.8 சதவீதத்திற்கு வகைகூறின. அரசு பிணையங்களின் மொத்த முதலீட்டுச் சொத்துப்பட்டியல் வர்த்தகப்படுத்தல், விற்பனைக்குக் கிடைக்கத்தக்கவை மற்றும் முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்படுபவை என்பனவற்றை உள்ளடக்கி 2016இன் இறுதியில் ரூ.224.2 பில்லியனுக்கு வகைகூறியதுடன் 2015 உடன் ஒப்பிடுகையில் 4.2 சதவீதம் கொண்ட வீழ்ச்சியினைப் பதிவுசெய்தது. அரசு பிணையங்களின் வர்த்தகப்படுத்தல் சொத்துப்பட்டியல் மற்றும் விற்பனைக்குக் கிடைக்கத்தக்க சொத்துப்பட்டியல்களின் வீழ்ச்சியே இம்மாற்றத்திற்குக் காரணமாகும். வர்த்தகப்படுத்தல் சொத்துப்பட்டியலானது 2015 இறுதியின் ரூ.132.8 பில்லியனிலிருந்து 2016 இறுதியளவில் ரூ.98.1 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்ததுடன் விற்பனைக்குக் கிடைக்கத்தக்க சொத்துப்பட்டியலானது 2015 இறுதியின் ரூ.53.4 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2016 காலப்பகுதியில் ரூ.19.3 பில்லியனுக்கு 63.9 சதவீதத்தால் குறைவடைந்தது. முதிர்ச்சிக்கு வைத்திருக்கப்படும் சொத்துப்பட்டியலானது 2015

இறுதியின் ரூ.47.8 பில்லியனிலிருந்து 2016 இறுதியில் ரூ.106.8 பில்லியனுக்கு 123.7 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது.

முதனிலை வணிகர்கள் தொழிற்துறையிலுள்ள இடர்நேர்வு முகாமைத்துவம்

(அ) சந்தை இடர்நேர்வு: 2016இல் சந்தை இடர்நேர்வுக்கான வெளிப்படுத்துகை வீழ்ச்சியடைந்தது. மொத்த முதலீட்டுச் சொத்துப்பட்டியலுக்கான வர்த்தகப்படுத்தல் சொந்தப்பட்டியலின் பங்கானது 2015 இறுதியின் 56.8 சதவீதத்திலிருந்து 2016 இறுதியில் 43.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்து தொழிற்துறையின் சாத்தியமான உயர் சந்தை இடர்நேர்வு வெளிப்படுத்துகையினைக் குறைத்தது.

(ஆ) திரவத்தன்மை இடர்நேர்வு: 2016இல் திரவத்தன்மை இடர்நேர்வு வெளிப்பாடும் குறைவடைந்தது: 2016 இறுதியளவில் தொழில் துறையின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் முதிர்ச்சி தோற்றப்பாட்டிலுள்ள குறைவடைந்த ஓரிருவ எதிர்மறையான பொருத்தப்பாடினமை குறைவடைந்ததன் காரணமாக முதனிலை வணிகர்களின் தொழில் துறையின் ஒட்டுமொத்தத் திரவத்தன்மை வெளிப்படுத்துகையானது குறைவடைந்தது. ஒட்டுமொத்த எதிர்மறையான பொருத்தப்பாடினமையானது 2015 இறுதியில் காணப்பட்ட ரூ.7,101.5 மில்லியன் அல்லது 37.2 சதவீதத்திலிருந்து 2016இன் இறுதியில் ஓரிருவ பொறுப்புக்களின் ரூ.2,671.8 மில்லியனுக்கு அல்லது 15.7 சதவீதத்திற்குக் குறிப்பிட்டளவு குறைவடைந்தது. முதனிலை வணிகர்கள் அதிகளவான இடர்நேர்வற்ற அரசு பிணையங்களை வைத்திருத்தல் மற்றும் எதிர்பாராத திரவத்தன்மை இடைவெளிகளை நிரப்புவதற்கான நிதிகளைப் பெற்றுக்கொள்ளும் போது அத்தகைய அரசு பிணையங்கள் பிணைப் பொறுப்புக்களாக பயன்படுத்தப்படுவதற்குரிய ஆற்றல்களையும் கவனத்தில் கொள்கையில், 2015இன் நான்காம் காலாண்டிலிருந்து திரவத்தன்மைப் பிரச்சனைகளை எதிர்நோக்கிய ஒரு முதனிலை வணிகர் தவிர்ந்த முதனிலை வணிகர்களின் திரவத்தன்மை இடர்நேர்வுத் தோற்றப்படானது ஆண்டு முழுவதும் தொடர்ந்தும் மிகக் குறைவாகவே கருதப்பட்டது. பெரும்பாலான முதனிலை வணிகர்கள் ஏதேனும் எதிர்பார்க்கப்படாத திரவத்தன்மை இடைவெளிகளை நிரப்புவதற்குத் துணைநில் எதிர்பாராத நிதியிடல் ஒழுங்குகளை பெற்றிருந்தனர்.

இலாபத்தன்மை மற்றும் மூலதன வளங்கள்

முதனிலை வணிகர்கள், வரிக்கு முன்னரான இலாபமாக 2015 காலப்பகுதியின் ரூ.8.4 பில்லியனுக்கெதிராக 2016 காலப்பகுதியில் ரூ.14.6 பில்லியனை அறிக்கையிட்டனர்.

அரசு பிணையங்களின் விற்பனையிலிருந்து உருவாக்கப்பட்ட மூலதன இலாபமே இலாபங்களின் இவ்வதிகரிப்பிற்குப் பெரிதும் பங்களித்திருந்தன. இதன் காரணமாக, தனியான முதனிலை வணிகர்களுக்கான பங்குரிமை மூலதனத்தின் மீதான வருவாய் மற்றும் தொழில் துறையின் சொத்துக்கள் மீதான வருவாய் 2015இன் 3.7 சதவீதம் மற்றும் 42.7 சதவீதத்திலிருந்து முறையே 5.5 சதவீதம் மற்றும் 72.6 சதவீதத்திற்கு 2016இன் இறுதியில் அதிகரித்தது.

முதனிலை வணிகர்களின் பங்குரிமை மூலதனமானது குறைந்தபட்ச மைய மூலதனத் தேவைப்பாடு ரூ.350 மில்லியனிலிருந்து ரூ.1,000 மில்லியனுக்கு அதிகரித்ததன் காரணத்தால் 5.3 சதவீதத்தால் அதிகரித்தது. 2016 திசம்பர் இறுதியிலுள்ளவாறு, என்றஸ்ட் செக்ஞரிட்டீஸ் பிஎல்சி தவிர்ந்த ஏனைய அனைத்து தனியான முதனிலை வணிகர்களும் அவர்களின் மைய மூலதனத்தை மேலே குறிப்பிடப்பட்ட ரூ.1,000 மில்லியனான குறைந்தபட்சத் தேவைப்பாட்டினைப் பேணினர். தனியான முதனிலை வணிகர்களின் இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட மூலதனப் போதுமாந்தன்மை விகிதமானது மேலே குறிப்பிடப்பட்ட 10 சதவீதம் கொண்ட குறைந்தபட்ச இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட மூலதனப் போதுமாந்தன்மை விகிதத்தில் காணப்பட்டதுடன், இவ்விகிதமானது 2015இல் உள்ளவாறான 25.5 சதவீதத்திலிருந்து 2016 இறுதியிலுள்ளவாறு 21.7 சதவீதத்திற்கு குறைவடைந்தது.

சந்தைப் பங்கேற்பு

திறைசேரி முறிகள் மற்றும் திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் முதனிலை வணிகர்களின் முதனிலைச் சந்தை ஏலங்களிலான பங்கேற்பானது கலப்புச் செயலாற்றத்தினைக் காட்டியுள்ளது. 2016இல் மேற்கொள்ளப்பட்ட மொத்தத் திறைசேரி உண்டியல் ஏலங்களிலிருந்து (52) ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த விலைக்கேரல்களில் வங்கி முதனிலை வணிகர்கள், தனியான முதனிலை வணிகர்கள் மற்றும் ஊழியர் சேம நிதியம் ஆகியோரின் பங்களிப்பு முறையே 66.9 சதவீதம், 28.2 சதவீதம் மற்றும் 4.9 சதவீதத்திற்கு வகைகூறியன. எனினும், 2016இல் மேற்கொள்ளப்பட்ட 23 திறைசேரி உண்டியல் ஏலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த முறிகளில் தனியான முதனிலை வணிகர்கள் 50.7 சதவீதத்திற்கு பங்குபற்றியதன் மூலம் 2016 திறைசேரி முறி ஏலங்களின் பங்களிப்பில் முதனிலை பெற்றிருந்தனர்.

இரண்டாந்தரச்சந்தை நடவடிக்கைகள்: அரசு பிணையங்களிலான இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்களானது 2015 உடன் ஒப்பிடுகையில் 2016 காலப்பகுதியில் ரூ.21,021.3 பில்லியனுக்கு 36.4 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. இதில், 2016இல் மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்கள் இரண்டாந்தரச்

அட்டவணை 8.12 முதனிலை வணிகர்களின் செயலாற்றம்

விடயம்	2015 (அ)	2016 (ஆ)	ரூபா பில்லியன்	
			ஆண்டு வளர்ச்சி வீதம் (%)	வீதம்
			2015 (அ)	2016 (ஆ)
மொத்தச் சொத்துக்கள்	282.6	264.5	44.7	-6.4
மொத்த முதலீட்டுப்படியல்	234.0	224.2	54.1	-4.2
வணிகப்படுத்துகின்ற பிணையங்கள்	132.8	98.1	11.6	-26.1
முதலீட்டு பிணையங்கள்	47.8	106.8	59.4	123.7
விற்பனைக்கு கிடைக்கக்கூடியது	53.4	19.3	1,776.3	-63.9
நேர்மாற்று மீள்கொள்வனவு	44.1	24.4	8.3	-44.7
பங்கு மற்றும் பொறுப்புகள்	282.6	264.5	44.7	-6.4
மொத்த மூலதனம்	32.9	34.6	15.8	5.3
மீள்கொள்வனவு	179.3	137.0	44.8	-23.6
தலைமை அலுவலக செலுத்த வேண்டியவைகள் (ஆ)	50.6	85.3	43.8	68.7
வரிக்கு முந்திய இலாபம்	8.8	15.1	2.0	70.4
வரிக்கு பிந்திய இலாபம்	8.4	14.6	7.8	72.6
சொத்துக்கள் மீதான வருவாய் (%)	3.7	5.5	-0.7	1.8
பங்கு மூலதனங்கள் மீதான வருவாய் (%) (இ)	42.7	72.6	3.3	29.9
நிறையேற்றப்பட்ட மூலதன போதுமாந்தன்மை விகிதம் (%) (இ)	25.5	21.7	3.7	-3.8
முடுக்கி காலங்கள் (இ)	4.8	6.6	-2.5	1.8
வணிகப்படுத்தல்கள்	17,308.9	22,529.5	23.2	30.2
முதலாந்தரச் சந்தை வணிகப்படுத்தல்கள்	1,895.3	1,508.2	-4.4	-20.4
இரண்டாந்தரச் சந்தை வணிகப்படுத்தல்கள்	15,413.6	21,021.3	27.8	36.4
உடனடிக் கொள்வனவுகள்	1,410.5	1,184.9	-16.7	-16.0
உடனடி விற்பனைகள்	2,189.9	1,688.0	2.0	-22.9
மீள்கொள்வனவு	11,813.2	18,148.4	43.7	53.6

(அ) தற்காலிகமானது மூலம்: இலங்கை மத்திய வங்கி
(ஆ) வங்கி முதனிலை வணிகர்கள் மட்டும்
(இ) தன்னிச்சை முதனிலை வணிகர்கள் மட்டும்
குறிப்பு: என்டஸ்ட் செக்கியூரிடீஸ் (பிஎல்சி) இனது நிதியியல் தரவுகள் 2016 யூன் வரை மட்டும் உள்ளடக்கப்பட்டுள்ளது


சந்தைக் கொடுக்கல்வாங்கல்களின் மொத்தப் பெறுமதியில் 86.3 சதவீதத்திற்கு வகைகூறியது. 2016 காலப்பகுதியில் உடனடிக் கொள்வனவுகள் மற்றும் உடனடி விற்பனைகள் 2015இன் பெறுமதிகளுடன் ஒப்பிடுகையில் முறையே 16.0 சதவீதம் மற்றும் 22.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தன.

கூறு நம்பிக்கைகள்

ஆண்டுப்பகுதியில் கூறு நம்பிக்கைகளின் எண்ணிக்கை புதிதாக தொடங்கப்பட்ட 4 நிதியங்கள் மற்றும் ஒரு மூடப்பட்ட நிதியங்களுடன் 3ஆக விரிவடைந்தது. எனினும், 2016 இல் 2015 இன் 11 புதிய நிதியங்களின் உள்வருகையுடன் ஒப்பிடுகையில் குறைவாகக் காணப்பட்டது. 2015இன் இறுதியில் 14 கூறுநம்பிக்கை முகாமைத்துவக் கம்பனிகளால் முகாமைப்படுத்தப்பட்ட கூறு நம்பிக்கைகளின் மொத்த எண்ணிக்கை 74 நிதியங்களிலிருந்து 2016இல் 77ஆக அதிகரித்தது. இந்த கூறுநம்பிக்கைகளில் 74 மட்டுப்படுத்தப்படாத பங்குகளைக் கொண்ட நிதியங்களாகவும் 2 மட்டுப்படுத்தப்பட்ட பங்குகளைக் கொண்ட நிதியங்களாகவும் மற்றும் 1 டொலர் முறி நிதியமாகவும் தொழிற்பட்டன. மட்டுப்படுத்தப்படாத நிதியங்களுக்குள் அடங்குவவையாக 18



வரைபடம் 8.12
தேறிய சொத்தின் பெறுமதி அடிப்படையில்
கூறு நம்பிக்கை துறையின் வகைப்படுத்தல்



பணச்சந்தை நிதியங்கள், 15 நிறைகாப்புடைய நிதியங்கள், 14 வருமான நிதியங்கள், 8 பங்கு வளர்ச்சி நிதியங்கள், 8 சமநிலைப்படுத்தப்பட்ட நிதியங்கள், 5 சரியா நிதியங்கள், 4 சுட்டெண் நிதியங்கள் மற்றும் 2 ஆரம்ப பொதுமக்களுக்கான வழங்கல்கள் நிதியங்கள் காணப்படுகின்றன.

வியாபார வளர்ச்சி

கூறு நம்பிக்கைத் துறையின் மொத்தச் சொத்துக்கள் 2015இன் ரூ.130.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.103.1 பில்லியனாக 2016இல் ரூ.27.2 பில்லியனால் குறைவடைந்தன. கூறுநம்பிக்கை உடமையாளர்களின் மொத்த எண்ணிக்கை 2015 இறுதியின் 38,008 இலிருந்து 2016 இறுதியில் 41,249 இற்கு அதிகரித்த வேளையில் வழங்கப்பட்ட கூறுகளின் எண்ணிக்கை 2015இன் 8,766 இலிருந்து 7,150 இற்கு 2016இல் குறைவடைந்தது. 2016 இறுதியில் ஒரு அலகிற்கான தேறிய சொத்துப் பெறுமதி ரூ.14.4 இற்கு 2015 இறுதியில் ரூ.14.7 உடன் ஒப்பிடுகையில் சிறிதளவு குறைவடைந்தது.

முதலீடுகள்

2016இல் அரசு பிணையங்கள் மற்றும் பங்கு மூலதனம் மீதான நம்பிக்கை கூறுகளின் முதலீடுகளின் பங்கு குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. 2015இன் ரூ.29.405 பில்லியனிலிருந்து ரூ.49,632 பில்லியனுக்கு 68.8 சதவீதத்தால் அரசு பிணையங்களின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. மேலும் நம்பிக்கை கூறுகளின் முதலீட்டுப் பங்கு 2015இன் 11.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016இல் 13.5 சதவீதமாக அதிகரித்தது.

அட்டவணை 8.13
நம்பிக்கை கூறுகள் துறையின் செயலாற்றம்


விபரம்	2015	2016
நம்பிக்கை கூறுகளின் எண்ணிக்கை	74	77
கூறு உடமையாளர்களின் மொத்த எண்ணிக்கை	38,008	41,249
வழங்கலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை (மில்)	8,766	7,150
மொத்தச் சொத்துக்கள் (ரூ. மில்)	130,301.9	103,079.3
தேறிய சொத்து பெறுமதி (ரூ. மில்)	129,398.5	103,109.7
பங்கு மூலதனத்தின் முதலீடுகள் (ரூ. மில்)	14,407.1	13,923.4
மொத்த தேறிய சொத்துக்களின் பங்கு (%)	11.1	13.5
அரசு பிணையங்களிலுள்ள முதலீடுகள் (ரூ.மில்)	29,404.7	49,632.4
மொத்தச் சொத்துக்களின் பங்கு (%)	22.6	48.1

மூலம்: இலங்கை நம்பிக்கை கூறுகளின் சங்கம்

காப்புறுதித் துறை

ஆண்டுப்பகுதியில் காப்புறுதித் துறையின் செயலாற்றம் சொத்துக்களின் வளர்ச்சி மற்றும் இலாபத்தின் மூலம் விரிவடைந்துள்ளது. 2016இன் இறுதியில் காப்புறுதிச் சபையுடன் பதிவுசெய்யப்பட்ட 29 காப்புறுதிக் கம்பனிகள் இலங்கையில் தொழிற்பட்டு வருகின்றன. இவ் காப்புறுதிக் கம்பனிகளில் 3 கம்பனிகள் நீண்ட கால காப்புறுதி வியாபாரம் மற்றும் பொதுக் காப்புறுதி வியாபாரம் ஆகிய இரண்டையும் மேற்கொள்கின்ற காப்புறுதிக் கம்பனிகளாகவும் 14 கம்பனிகள் பிரத்தியேகமான பொதுக் காப்புறுதிக் கம்பனிகளாகவும் 12 கம்பனிகள் பிரத்தியேகமான நீண்ட காலக் காப்புறுதிக் கம்பனிகளாகவும் தொழிற்பட்டு வருகின்றன. பொதுக்காப்புறுதி வியாபாரத்தினை முக்கியமாகக் கொண்ட 59 கம்பனிகள் காப்புறுதித் தரகு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன. 5 கம்பனிகள் வெளிநாட்டு தொடர்பை வைத்திருக்கும் அதேவேளையில் 2016இன் இறுதியில் 8 காப்புறுதிக் கம்பனிகள் கொழும்பு பங்கு பரிவார்த்தனையில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. காப்புறுதி நுழைவு, அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக மொத்தக் கட்டுப்பணம்

வரைபடம் 8.13
காப்புறுதித் துறையின் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணம்



அட்டவணை 8.14
காப்புறுதி துறையின் செயலாற்றம்

விடயம்	ரூபா பில்லியன்	
	2015 (அ)	2016 (ஆ)
மொத்தச் சொத்துக்கள்	453.6	503.1
அரச பிணையங்கள்	167.5	190.7
பங்கு மூலதனங்கள்	53.4	49.0
காசு மற்றும் வைப்புக்கள்	58.9	46.1
மொத்த வருமானம்	152.1	181.0
கட்டுப்பண வருமானம்	120.9	140.3
முதலீடு வருமானம்	31.2	40.7
வரிக்கு முந்திய இலாபம்	12.9	21.6
மூலதன போதுமானத்தன்மை	- ஆயுட் காப்புறுதி	NA
விகிதம் (%) (இ)	- பொதுக் காப்புறுதி	NA
பிடித்து வைத்தல் விகிதம் (%)	- ஆயுட் காப்புறுதி	96.3
	- பொதுக் காப்புறுதி	80.0
கோரிக்கை வீதம் (%)	- ஆயுட் காப்புறுதி	40.7
	- பொதுக் காப்புறுதி	65.7
இணைந்த தொழிற்பாட்டு விகிதம் (%) - ஆயுட் காப்புறுதி		86.5
	- பொதுக் காப்புறுதி	105.9
சொத்துக்கள் மீதான வருவாய் (%) - ஆயுட் காப்புறுதி		2.7
	- பொதுக் காப்புறுதி	3.5
பங்கு மூலதனங்கள் மீதான வருவாய் (%) - ஆயுட் காப்புறுதி		32.4
	- பொதுக் காப்புறுதி	5.7
ஒப்புறுதி விகிதம் (%) - பொதுக் காப்புறுதி		16.4

(அ) திருத்தப்பட்டது மூலம்: இலங்கை காப்புறுதிச் சபை
(ஆ) தற்காலிகமானது
(இ) கடன் தீர்த்தல் அளவு விகிதத்திற்கு பதிலாக 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

2015 இன் 1.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 இல் 1.2 ஆக முக்கியமாக மொத்தக் கட்டுப்பண அதிகரிப்பின் காரணமாக சிறிதளவில் அதிகரித்து மாற்றமடையாமல் இருப்பதுடன் ஏனைய அயல் நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவு குறைவாகவும் உள்ளது. நீண்ட கால காப்புறுதிக்கான சதவீத நுழைவு 0.5 ஆகவும் பொது காப்புறுதிகான சதவீத நுழைவு 0.6 ஆகவும் காணப்பட்டன. எனினும், 2016இல் காப்புறுதி அடர்த்தி ரூ.6,617 இற்கு 2015இன் ரூ.5,768 இலிருந்து சிறிதளவு அதிகரித்தது.

வியாபார வளர்ச்சி

2016இல் காப்புறுதித் துறையின் மொத்தச் சொத்துக்கள் 10.9 சதவீதத்தால் 2015 இன் ரூ. 453.6 பில்லியனிலிருந்து 2016 இல் ரூ. 503.1 பில்லியனிற்கு விரிவடைந்தது. நீண்ட காலக் காப்புறுதி மற்றும் பொதுக் காப்புறுதி வியாபார வகைகள் இரண்டும் ஈர்க்கக்கூடிய விதத்தில் வளர்ச்சிக்கு பங்களித்திருந்தன. நீண்ட கால காப்புறுதி வியாபார துணைத்துறையின் மொத்தச் சொத்துக்கள் 2016 இறுதியில் ரூ.334.4 பில்லியனுக்கு அதிகரித்தது 2015 இறுதியில் காப்புறுதித் துறையின் மொத்தச் சொத்துக்களின் பங்கு 67.3 சதவீதத்திலிருந்து 2016 இல் 66.5 சதவீதமாகக் காணப்பட்டது. அதன்படி, 2016 இறுதியில் பொதுக் காப்புறுதி வியாபாரத் துணைத் துறை தொடர்பான பங்கு 33.5 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்து ரூ.168.8 பில்லியனாகவிருந்தது.

2016இல் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பண வளர்ச்சிவீதம்

2015இன் 21.1 சதவீதத்திலிருந்து 16.0 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. மொத்தகாப்புறுதித் துறையின் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணத்தின் 54.7 சதவீதத்தை பொதுக்காப்புறுதி துணைத்துறை வகை கூறியது. 2016இல் இத்துணைத்துறை 2015இன் 21.9 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 14.0 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்தது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் மோட்டார் காப்புறுதி தனது வளர்ச்சி வீதத்தை பேணுவதற்கு நடவடிக்கையைத் தொடர்ந்தது. 2016இல் மோட்டார் காப்புறுதிக்கான மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணம் 15.1 சதவீதம் வளர்ச்சியடைந்ததுடன் பொதுக்காப்புறுதி துணைத்துறையின் முழுமொத்த எழுதப்பட்ட கட்டுப்பணத்தின் 77.7 சதவீதத்திற்குப் பங்களித்தது. நீண்டகால காப்புறுதித்துறைக்கான மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணம் ரூ.63.5 பில்லியனாகக் காணப்படுவதுடன் முந்தைய வருடத்தின் 20.1 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 18.6 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணத்தின் வளர்ச்சிவீத குறைவு பகுதியளவில் முன்னைய ஆண்டின் உயர் கட்டுப்பண வருமானம் காரணமாக ஏற்பட்டுள்ளது.

வருவாய்கள்

2016இல் துறையினால் உழைக்கப்பட்ட மொத்த இலாபம் 67.5 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. இவ்வுயர் வளர்ச்சிக்கு முக்கியமாகப் பொதுக்காப்புறுதித் துறையின் செயல்திறன் காரணமாக இருந்தது. 2016இன் உயர் வட்டி வீதம் ஆண்டுப்பகுதியின் உயர் வளர்ச்சி வீதத்திற்கு காரணமாக இருந்தது. 2016இல் பொதுக்காப்புறுதித் துறையின் எழுத்துறுதி இலாபம் 2015இன் ரூ.8.1 பில்லியனிலிருந்து ரூ.10.1 பில்லியனாக உயர்வடைந்ததுடன் 24.9 சதவீத வளர்ச்சியையும் பதிவுசெய்தது. நீண்டகால காப்புறுதியின் இலாபம் 24.8 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்த அதே வேளையில் பொதுக்காப்புறுதித் துறை இலாபம் 125.9 சதவீதத்தால் அதிகரித்தது.

2016இல் பொதுக்காப்புறுதித் துறைக்கான கோரல்கள் ரூ.37.7 பில்லியனுக்கு 15.9 சதவீதத்தால் அதிகரித்த அதேவேளையில் நீண்ட கால காப்புறுதித்துறைக்கான கோரல்கள் ரூ.22.7 பில்லியனுக்கு 9.0 சதவீதத்தால் அதிகரித்தன. ஒட்டுமொத்த துறையின் மொத்தக் கோரல்கள் ரூ.60.3 பில்லியனாக 2015இன் 7.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 13.2 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. 2016இல் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சந்தையின் உயர்வட்டி வீதம் காரணமாக காப்புறுதிக் கம்பனிகளின் மொத்த முதலீட்டு வருமானம் 2015இன் 9.0 சதவீத சரிவுக்கெதிராக ரூ.40.7 பில்லியனாக 30.4 சதவீதத்தால் அதிகரித்தது. 2016இன் மொத்த வருமானம் முன்னைய ஆண்டின் ரூ.152.1 பில்லியனுடன்

ஒப்பிடுகையில் ரூ.181.0 பில்லியனாக உயர்வடைந்தமைக்கு மொத்த எழுத்துக் கட்டுப்பணம் மற்றும் முதலீடு வருமானம் என்பனவற்றின் அதிகரிப்பின் பங்களிப்பே காரணமாகும். 2016இல் பொதுக்காப்புறுதித் துறையின் பங்கு மீதான இலாபம் 2015இன் 5.7 சதவீதத்திலிருந்து 14.5 சதவீதமாக அதிகரித்த வேளையில் பொதுக்காப்புறுதித் துறையின் சொத்துக்கள் மீதான இலாபம் 3.5 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. நீண்ட கால காப்புறுதியின் சொத்துக்கள் மீதான இலாபம் 2015இன் 2.7 சதவீதத்திலிருந்து 2.9 சதவீதமாக சிறிதளவால் அதிகரித்தது. இதற்கு மேலாக, நீண்ட காலக் காப்புறுதித் துறைக்கான பங்கு மீதான இலாபம் 2015இன் 32.4 சதவீதத்திலிருந்து 2016இல் 25.0 சதவீதமாகக் குறைவடைந்தது.

மூலதனம் மற்றும் முதலீடு

2016 இறுதியில் ஒரு பொதுக்காப்புறுதிக் கம்பனி நீங்கலாக அனைத்துக் காப்புறுதிக் கம்பனிகளும் பொது மற்றும் நீண்ட காலக்காப்புறுதிக் கான நியதி, கடன் தீர்ற்றல் அளவுத் தேவைப்பாட்டினை பூர்த்தி செய்தன. எனினும், பொதுக் காப்புறுதித் துறையின் மொத்தச் சொத்துக்களுக்கான மூலதன விகிதம் 2015 இறுதியில் 55.0 சதவீதத்திலிருந்து 2016 இறுதியில் 52.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த வேளையில் நீண்ட காலக் காப்புறுதிக் கான விகிதம் 15.0 சதவீதத்திலிருந்து 12.0 சதவீதத்திற்கு குறைவடைந்தது. 2016 இறுதியில் காப்புறுதித் துறையின் முதலீட்டுத் தொகுப்பு பிரிவுகளைக் கருத்திற் கொள்ளும் போது நீண்ட காலக் காப்புறுதிச் சொத்துக்களில் 48.0 சதவீதமும் பொதுவான காப்புறுதிச் சொத்துக்களில் 17.9 சதவீதமும் அரசு பிணையங்களில் முதலீடு செய்யப்பட்டன. நீண்டகாலக் காப்புறுதியின் மொத்த முதலீட்டில் பங்குரிமை மூலதனத்தின் பங்கு 2015இன் 10.8 சதவீதத்திலிருந்து 2016இன் இறுதியில் 7.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மறுபுறத்தில் பொதுக்காப்புறுதியின் மொத்த முதலீட்டில் பங்குரிமை மூலதனத்தின் பங்கு முன்னைய ஆண்டின் 22.3 சதவீதத்திலிருந்து 2016இன் இறுதியில் 23.6 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. 2016இன் இறுதியில் பொதுக்காப்புறுதியின் மொத்த முதலீடுகளில் கம்பனிப் படுகடன் பிணையங்களிலுள்ள முதலீடுகள் 2015இன் 8.8 சதவீத பங்குடன் ஒப்பிடுகையில் 11.2 சதவீதப் பங்கினைக் கொண்டிருந்தன. இதற்கிடையில் 2016இன் இறுதியில் நீண்ட காலக் காப்புறுதியின் கம்பனிப் படுகடன் பிணையங்களிலுள்ள முதலீடுகள் 2015இன் 18.5 சதவீதத்திலிருந்து 23.0 சதவீதத்திற்கு அதிகரித்தன.

மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் அபிவிருத்திகள்

2016இல் இலங்கை காப்புறுதிச் சபை, கொள்கை வைத்திருப்பவர்களின் ஆர்வத்தினைப் பாதுகாக்கும்

அதேவேளையில், துறையின் புகழை அதிகரிப்பதனையும் தொழிலை ஊக்குவிப்பதனையும் நோக்கத்துடன் பல ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளையும் எடுத்ததுடன் வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது. இதன்படி, உரிமை மாற்றம் அல்லது வழங்கப்பட்ட பங்குகளின் 50 சதவீதத்திற்கு மேலான கட்டுப்பாடு அல்லது வாக்களிக்கும் உரிமையுடன் நிதிக்கருவிகள் 50 சதவீதமோ அதற்கு மேலானதான வழங்கப்பட்ட பங்குமூலதன அளவிற்கு மாற்றப்படும் போதும் இலங்கை காப்புறுதிச் சபையிடமிருந்து எழுத்து மூல அனுமதி பெறுவதற்கு அனைத்து காப்பீட்டாளர்களுக்கும் தரக்கூடிய இலங்கை காப்புறுதிச் சபை பணிப்புரைகளை வழங்கியது. மேலும், கொள்கை பத்திரங்களின் விதிமுறைகளையும் நிலைமைகளையும் ஆய்வுசெய்வதற்காக 21 நாட்களை தணிந்துபோதல் (இலவச பார்வைக்காலம்) காலமாக கொள்கை வைத்திருப்பவர்களுக்கு வழங்குமாறு நீண்டகால காப்புறுதிக் கம்பனிகள் பணிக்கப்பட்டன. இது கொள்கை வைத்திருப்பவர்களுக்கு குறிப்பிட்ட அந்த காலப்பகுதியில் கொள்கையை முறிப்பதற்கு வாய்ப்பை வழங்குவதுடன் வருங்கால கொள்கை வைத்திருப்பவர்களால் ஆரம்பத்தில் செலுத்தப்பட்ட வைப்பு / கட்டுப்பணத்தைத் திருப்பி செலுத்துவதற்கு காப்பீட்டாளர் பொறுப்பாக இருத்தல் வேண்டும். இலங்கை காப்புறுதிச் சபையானது எல்லாக்காப்புறுதி கம்பனிகளையும் தங்களது புதிய காப்புறுதி தயாரிப்புகளை தொடங்கும் திகதியுடன் காப்புறுதிச் சபைக்கு அறிவிக்குமாறு வேண்டி சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளது. இதன் படி, நீண்டகால காப்புறுதிச்சகம்பனிகள் வெளியிடுவதற்கு குறைந்தது 45 நாட்களிற்கு முன்பாக திட்டப்படிவம், கொள்கை ஆவணம் மற்றும் நிபுணத்துவ சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ள அதேவேளையில் பொதுக்காப்புறுதிக் கம்பனிகள் வெளியிடுவதற்கு முன்பதாக தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும். இலங்கைக் காப்புறுதிச் சபையானது மேலே கூறப்பட்ட பணிப்புரைகளுக்கு மேலதிகமாக துறையின் தரத்தினையும் கௌரவத்தினையும் அதிகரிக்கும் போர்வையில் பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதற்கமைவாக, காப்பீட்டாளர் மற்றும் தரக்களால் முறைப்பாடுகள் நியாயமாக கையாளப்படுவதையும் செயற்பாடுகள் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறுவதையும் உறுதி செய்யும் நோக்குடன் ஒத்தோபரில் காப்பீட்டாளர்கள் மற்றும் தரக்களால் முறைப்பாடுகள் கையாள்கை தொடர்பாக வழிகாட்டுதல் தொகுப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இலங்கை காப்புறுதிச் சபையினால் இணைக்கப்பட்ட நீண்டகால காப்புறுதி வியாபாரம் தொடர்பான வழிகாட்டுதல்களும் திருத்தப்பட்டன.

ஓய்வகால நிதியங்கள்

2016இல் ஓய்வூதிய நிதியங்களின் துறைக்கான மொத்த சொத்துக்கள் குறிப்பிடத்தக்களவான 12.4 சதவீத

வளர்ச்சியை பதிவுசெய்து 2015 இன் ரூ. 2257.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2,537.2 பில்லியனாக அதிகரித்தன. ஒய்வூதியங்கள் துறை அரசினால் முகாமைப்படுத்தப்படும் நிதியங்களான ஊழியர் சேம நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் அரசதுறைப் பொதுப்பணிகள் ஒய்வூதிய நிதியம் என்பனவற்றையும் தொழில் திணைக்களத்தினால் ஒப்புதலளிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்ற தனியார் துறையினால் முகாமைப்படுத்தப்படும் 152 நிதியங்களையும் உள்ளடக்கியிருந்தது. 2016 இறுதியில் ஒட்டுமொத்த நிதியியல் துறையின் மொத்தச் தொத்துக்களில் 2015இன் 16.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 16.5 சதவீதத்திற்கு வகை கூறியது.

ஊழியர் சேம நிதியம் (ஊ.சே. நிதியம்)

1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் (ஊ.சே.நிதி) சட்டத்திற்கமைய ஊ.சே.நிதியத்தின் கட்டுக்காப்பு நாணயச் சபையிடம் ஒப்படைக்கப்பட்ட வேளையில் நிதியத்தின் பொது நிர்வாகம் தொழில் ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊ.சே.நிதியச் சட்டத்தின் நியதிகளுக்கு அமைய நாணயச் சபை அதன் கட்டுக்காப்பு அதிகாரம், கடப்பாடு மற்றும் தொழிற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு மத்திய வங்கியின் ஊ.சே.நிதியத் திணைக்களம் உதவி வருகின்றது.

உறுப்புரிமை, உறுப்பினர் மீதிகள் மற்றும் மீளளிப்புக்கள்: நிதியத்தின் மொத்தப் பெறுமதி 2015இன் இறுதியிலுள்ளபடியான ரூ.1,664.9 பில்லியனுடன் ஒப்பிடும் போது 2016ஆம் ஆண்டின் இறுதியில் ரூ.1,841.5 பில்லியனுக்கு ரூ.176.6 பில்லியனால் அல்லது 10.6 சதவீதத்தினால் அதிகரிப்படைந்தது. இவ்வதிகரிப்பிற்கு உறுப்பினர்களின் தேறிய பங்களிப்புக்கள் (மீளாய்வுக் கொடுப்பனவுகளைக் கழித்த பங்களிப்புக்கள்) மற்றும் நிதியத்தின் காத்திரமான முன்மதியுடைய முகாமைத்துவத்தினூடாக உழைக்கப்பட்ட வருமானம் என்பவற்றின் இணைந்த தாக்கமே காரணமாகும். உறுப்பினர்களுக்கான வட்டி உட்பட, மொத்த பொறுப்பு 2016 இறுதியில் ரூ. 1,810.6 பில்லியனாக விளங்கி 2015இன் ரூ.1,625.5 பில்லியனிலிருந்து 11.4 சதவீதம் கொண்ட அதிகரிப்பினைப் பதிவு செய்தது. 2016ஆம் ஆண்டிற்கான மொத்த பங்களிப்புக்கள் 15.4 சதவீதத்தினால் ரூ.118.3 பில்லியனிற்கு அதிகரித்தன. 2016இல் உறுப்பினர்களுக்கும் அவர்களது சட்ட ரீதியான வாரிசுகளுக்கும் செலுத்தப்பட்ட மீளளிப்புக்களின் மொத்தத் தொகை ரூ.108.4 பில்லியனாக விளங்கி, 2015இனை விட 39.3 சதவீதம் கொண்ட அதிகரிப்பினைக் காட்டியமைக்கு உறுப்பினர்களுக்கான 30 சதவீத மீளப்பெறல் வசதியின்

கீழ் வழங்கப்பட்ட கொடுப்பனவுகளின் அதிகரிப்பே முக்கிய காரணமாகும். இதன்காரணமாக, தேறிய பங்களிப்புக்கள் முன்னைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ.24.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.9.9 பில்லியனாக மட்டுமே விளங்கியது. நிதியத்தின் தேறிய வருமானம் முன்னைய ஆண்டின் ரூ. 156.9 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2016இல் ரூ.175.9 பில்லியனுக்கு 12.1 சதவீதத்தினால் அதிகரித்தது.

முதலீட்டுப் பட்டியல்: நிதியத்தின் மொத்த முதலீட்டுப் பட்டியலானது (புத்தக பெறுமதியில்) 2015இல் ரூ.1,604.2 பில்லியனில் இலிருந்து 2016இல் ரூ.1772.5 பில்லியனாக 10.5 சதவீதத்தினால் விரிவடைந்துள்ளது. நிதியத்தின் முதலீட்டுக் கொள்கையானது நிதியத்தை பாதுகாக்கும் வகையிலும், மீளளிப்பு மற்றும் நிதியத்தின் செலவுகளுக்கான திரவத் தன்மையினை பேணும் வகையிலும், அதன் அங்கத்தவர்களுக்கு நீண்டகால நேர்க்கணிய உண்மை வட்டி வீதத்தினை வழங்குவதனை நோக்கியதாகவும் காணப்படுகின்றது. அதற்கிணங்க, 2016இன் இறுதியில் முதலீட்டு நிதியத்தின் பட்டியலானது 93.1 சதவீதமான அரசு பிணையங்களையும், 4.6 சதவீதமான பங்குகளையும் 2.1 சதவீதமான தொகுதிக் கடன்களையும் உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. மிகுதியான 0.2 சதவீதமானது நாளாந்த திரவத்தன்மை தேவையினை பேணும் வகையில், உயர் திரவத்தன்மை கொண்ட அரசு பிணையங்களிலுள்ள நேர்மாற்று மீள் கொள்வனவுகளிலும், இலங்கை மத்திய வங்கியின் உள்நாட்டு தொழிற்பாட்டுத் திணைக்களத்தின் ஓரிருவ மீள்கொள்வனவுகளிலும் துணைநிலை வைப்பு வசதிகளிலும் பேணப்படுகின்றது.

முதலீட்டு வருமானம்: நிதியத்தின் மொத்த முதலீட்டு வருமானமானது கடந்த வருடத்தை காட்டிலும் 12.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்ததோடு 2016இல் ரூ.192.9 பில்லியனாக காணப்பட்டது. வட்டி வருமானமானது தொடர்ந்தும் நிதியத்தின் பிரதான வருமான மூலமாகக் காணப்பட்டது, அது வருமானத்தில் 85.8 சதவீதமாக காணப்பட்டது. மேலும் இது 2015இல் ரூ. 143.1 பில்லியன் இலிருந்து 15.7 சதவீதத்தால் 2016இல் ரூ.165.5 பில்லியனாக விரிவடைந்துள்ளது. சீரற்ற சந்தை நிலைமைகளினால், அரசு பிணையங்கள் மீதான மூலதன பெறுகைகள் 2015இல் ரூ.1.2 பில்லியன் இலிருந்து 2016இல் ரூ.0.6 பில்லியனாக குறைவடைந்துள்ளது. அதேபோன்று பங்கு முதலீட்டிலிருந்தான மூலதன திரும்பல்களும் ரூ.0.6 பில்லியனிலிருந்து ரூ.0.5 பில்லியனாக குறைவடைந்துள்ளது. எவ்வாறாயினும் பங்கு இலாப வருமானமானது 21.4 சதவீதத்தால் அதிகரித்து 2016இல் ரூ.4.3 பில்லியனாகக் காணப்பட்டது.

நிதியத்தின் ஒட்டுமொத்த வருமானம்: நிதியமானது

2016இல் மொத்த திரண்ட வருமானமாக ரூ. 193.1 பில்லியனை உழைத்துள்ளது. அது முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் 12.3 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஊ.சே. நிதியமானது அதன் வருமானம் மீதான செயற்பாட்டு செலவுகள் விகிதத்தினை அண்ணளவாக 2015இல் 0.69 சதவீதமாகவும் 2016இல் 0.77 சதவீதமாகவும் பேணுவதோடு, அது அங்கத்தவர் நிலுவைகளுக்கு 10.5 சதவீத வட்டி வீதத்தினை வழங்கக் கூடிய இயலுமையில் காணப்பட்டது.

ஊழியர் நம்பிக்கை நிதியம் (ஊ.ந. நிதியம்)

ஊழியர் நம்பிக்கை நிதியமானது இரண்டாவது பெரிய ஓய்வூதிய நிதியமாவதுடன் ஓய்வூதிய நிதியத்துறையின் மொத்தச் சொத்துக்களின் 9.8 சதவீதத்திற்கு வகைகூறியது. ஊ.ந. நிதியமானது ஊழியர்களால் பங்களிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம், இது தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஊ.ந. நிதியச்சபையினால் நிறுவகிக்கப்படுகிறது. 2016இல் ஊ.ந.நிதியம் அதன் தொழிற்பாடுகளை காத்திரமான முறையில் தொழிற்படுத்தி அதன் சொத்துத்தளம், முதலீடு என்பன தொடர்பான வளர்ச்சி முன்னைய வருடத்திற்கு சமனானதாக பதிவு செய்யப்பட்டிருந்தது. 2016இல் ஊ.ந.நிதியம் ஏறத்தாழ 12.5 மில்லியன் கணக்குகளைக் கொண்டிருந்தது. அவற்றுள் ஏறத்தாழ 2.5 மில்லியன் செயற்பாடு கணக்குகளாகக் இருக்கின்றன. 2016 இறுதியில் ஊ.ந.நிதியத்தின் மொத்த வெளிநின்ற உறுப்பினர் நிலுவைகள் 12.4 சதவீதத்தால் 2015 இறுதியின் ரூ.200.5 பில்லியனிலிருந்து ரூ.225.3 பில்லியனுக்கு அதிகரித்தன. ஆண்டுப்பகுதியில் நிதியத்தின் மொத்தப் பங்களிப்புக்கள் முன்னைய ஆண்டின் ரூ.18.1 பில்லியனிலிருந்து ரூ.20.3 பில்லியனுக்கு அதிகரித்தமையின்

மூலம் 2016இல் உறுப்பினர் நன்மைகளாக ரூ.13.5 பில்லியனைச் செலுத்தியதன் பின்னர் நிதியத்திற்கு தேறிய நேர்க்கணிய பங்களிப்பொன்று ஏற்படுவதை இயலச்செய்தது. ஊ.ந. நிதியத்தின் மொத்த முதலீட்டுச் சொத்துக்கள் 2016 இறுதியில் ரூ.235.7 பில்லியனுக்கு 11.9 சதவீதத்தால் உயர்வடைந்ததுடன் அத்தகைய முதலீடுகளில் 84.8 சதவீதம் அரச பிணையங்களில் முதலீடு செய்யப்பட்டன. மொத்த முதலீடுகளில் பங்குரிமை மூலதனம் மற்றும் கம்பனி நிலையான வருமானப் பிணையங்கள் என்பவற்றிலான முதலீடுகள் முறையே 5.2 சதவீதத்திற்கும் 0.9 சதவீதத்திற்கும் வகைகூறின. ஊ.ந. நிதியத்தின் உறுப்பினர் நிலுவைகள் மீதான வருவாயின் பயனுறு வீதம் 2015இன் 9.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016இல் 9.1 சதவீதமாகி சற்று சரிவைக் காட்டியது.

ஏனைய ஓய்வூகால நிதியங்கள்

ஏனைய நிதியங்கள் அரச பணிகள் ஓய்வூதிய நிதியம் மற்றும் ஒப்புதலளிக்கப்பட்ட ஓய்வூதிய நிதியங்களை உள்ளடக்கியிருந்தன. பொதுப்பணிகள் ஓய்வூதியத்தின் செயற்படு உறுப்பினர் கணக்குகள் 2015இன் 232,793 இலிருந்து 2016 இறுதியில் 232,135 இற்கு குறைவடைந்துள்ளது. நிதியத்தின் மொத்தப் பங்களிப்பு அரச நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்தவர்களை நிரந்தர ஆளணிக்குள் இணைத்துக் கொண்டமை காரணமாக 2015இன் ரூ. 2,469.9 மில்லியனிலிருந்து 2016 இல் ரூ.1,463.3 மில்லியனுக்கு 40.8 சதவீதத்தால் குறைவடைந்தது. 2016இல் இதன் உறுப்பினர்களுக்கு நிதியத்தினால் செய்யப்பட்ட மொத்த மீளளிப்புக்கள் ரூ.554.0 மில்லியனுக்கு 24.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தன. இதன்படி, நிதியத்திற்கான தேறிய பங்களிப்பும் 2015இன் ரூ.1,735.8 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2016இல் ரூ.909.3 மில்லியனுக்கு 47.7 சதவீதத்தால் குறைவடைந்தது. எனினும், பொதுப்பணிகள் சேம நிதியத்தின் மொத்தச் சொத்துக்கள் 2015 இறுதியில் ரூ.46.1 பில்லியனிலிருந்து 2016 இறுதியில் ரூ.47.7 பில்லியனுக்கு 3.4 சதவீதத்தால் அதிகரித்தது. 2016 இறுதியில் நிதியத்தின் மொத்த முதலீடுகளில் 99.8 சதவீதத்திற்கு அரச பிணையங்கள் வகைகூறின. பொதுப்பணிகள் ஓய்வூதிய நிதியம் மற்றும் ஒப்புதலளிக்கப்பட்ட ஓய்வூதிய நிதியங்களைத் தவிர ஒப்புதலளிக்கப்பட்ட நிதியங்களைப் பொறுத்த வரை 152 தனிப்பட்ட முறையில் முகாமைப்படுத்தப்படும் சேம மற்றும் ஓய்வூதிய நிதியங்கள் தொழில் திணைக்களத்தினால் கண்காணிக்கப்படும் வருகின்றன. 2016 இறுதியில் இத்தனிப்பட்ட முறையில் முகாமைப்படுத்தப்படும் மொத்த அங்கத்தவர்கள் 160,130 ஆக இருந்தனர். 2016 இறுதியில்

அட்டவணை 8.15

ஊழியர் சேம நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் செயலாற்றம்

விடயம்	ஊழியர் சேமலாப நிதி		ஊழியர் நம்பிக்கை நிதி	
	2015 (ஆ)	2016 (ஆ)	2015 (ஆ)	2016 (ஆ)
மொத்தச் சொத்துக்கள் (ரூ. பில்)	1,664.9	1,841.5	223.5	249.4
மொத்த அங்கத்தவர் மீதி (ரூ. பில்)	1,625.5	1,810.6	200.5	225.3
அங்கத்தவர் கணக்குகளின் எண்ணிக்கை (மில்)	16.9	17.1	12.4	12.5
இயங்கு நிலையிலுள்ள அங்கத்தவர் கணக்குகளின் எண்ணிக்கை (மில்)	2.6	2.4	2.4	2.5
பங்களிப்பு செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை	72,578	73,973	76,674	77,842
மொத்த பங்களிப்புக்கள் (ரூ. பில்)	102.5	118.3	18.1	20.3
மொத்த மீளளிப்புக்கள் (ரூ. பில்)	77.8	108.4	11.5	13.5
மொத்த முதலீடுகளின் சொத்துப்பட்டியல் (ரூ.பில்)	1,604.2	1,772.2	210.7	235.7
இதில்: அரச பிணையங்கள் (%)	92.7	93.1	91.1	84.8
மொத்த வருமானம் (ரூ. பில்)	171.9	193.1	19.9	22.1
பகிர்ந்தளிப்பிற்காக உள்ள இலாபம் (ரூ. பில்)	157.2	176.1	19.1	20.2
முதலீடுகளிலிருந்தான வருவாய் (%)	11.3	11.4	9.3	9.1
அங்கத்தவர் மீதிகளுக்கு வழங்கப்பட்ட வட்டி வீதம் (%)	10.5	10.5	9.0	9.0

(ஆ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது

மூலங்கள்: இலங்கை மத்திய வங்கி
ஊழியர் நம்பிக்கை நிதிச் சபை

மொத்தச் சொத்துக்கள் மற்றும் மொத்த முதலீடுகள் என்பன முறையே ரூ. 398.6 பில்லியனாகவும் ரூ.244.0 பில்லியனாகவும் இருந்தன.

8.4 நிதியியல் சந்தைகளின் செயலாற்றம்

பணச் சந்தை

2015 திசம்பரின் பிற்பகுதியில் உயர்வாகக் காணப்பட்ட உள்நாட்டு பணச் சந்தையின் மிகையான ரூபா திரவத்தன்மை 2016இன் முதற்காலாண்டில் படிப்படியாக வீழ்ச்சியடைந்து 2016 இறுதியளவில் பற்றாக்குறைக்கு மாறியது. 2016ஆம் ஆண்டின் தொடக்கப் பகுதியில் உயர்வாகக் காணப்பட்ட மிகையான திரவத்தன்மைக்கு அரசாங்கத்திற்கான இடைக்கால முற்பணம் வழங்குதல், மத்திய வங்கியின் முதலாந்தர சந்தையில் திறைசேரி உண்டியல்களின் கொள்வனவுமே முக்கிய காரணமாகும். மிகையான திரவத்தன்மையானது இக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குறுங்கால மற்றும் நீண்டகால மீள்கொள்வனவு ஏலங்களின் மூலம் தற்காலிக அடிப்படையிலும் திறைசேரி உண்டியல்களின் உடனடி விற்பனைகள் வாயிலாக நிரந்தர அடிப்படையிலும் ஈர்த்துக் கொள்ளப்பட்டது. மேலும், வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புக்களின் மீது ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை மத்திய வங்கி 2016 சனவரி 16 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் 7.50 சதவீதத்திற்கு 1.50 சதவீதத்தினால் அதிகரித்தது. இது உள்நாட்டுப் பணச் சந்தையில் ரூ.52 பில்லியன் பெறுமதியான திரவத்தன்மையினை நிரந்தரமாக ஈர்த்துக்கொள்வதற்கு வழிவகுத்தது. அரசாங்கத்தின் சார்பிலான வெளிநாட்டுக் கடன் மீளளிப்புக்கள் உள்ளடங்கலான மத்திய வங்கியின் வெளிநாட்டுச் செலாவணி தொடர்பான கொடுக்கல்வாங்கல்களும் உள்நாட்டுப் பணச்சந்தையின் மிகையான திரவத்தன்மையின் படிப்படியான வீழ்ச்சிக்கு பங்களித்தன. சனவரியில் ரூ.71.1 பில்லியனாக விளங்கிய உள்நாட்டு பணச் சந்தையின் சராசரி மிகையான திரவத்தன்மை 2016 மாச்சு காலப்பகுதியில் ஏறத்தாழ ரூ.8.6 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. அதன்பின்னர், மத்திய வங்கி வைத்திருக்கும் திறைசேரி உண்டியல்களின் முதிர்ச்சி, அதேபோன்று மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயம் தொடர்பிலான கொடுக்கல்வாங்கல்கள் போன்றவற்றின் இணைந்ததாகக்கத்தினைப் பிரதிபலித்து பொதுவாக சந்தை திரவத்தன்மையானது நவெம்பரின் சில நாட்களும் திசம்பரின் பிற்பகுதியும் தவிர்ந்து 2016 இல் பற்றாக்குறை மட்டங்களில் மாறாது தொடர்ந்து காணப்பட்டது. 2016இன் ஏப்பிரல் தொடக்கம் நவெம்பர் வரையான காலப்பகுதியில் நாளாந்த அடிப்படையிலான உள்நாட்டுப் பணச் சந்தையின் திரவத்தன்மையின் பற்றாக்குறை

ரூ.23.4 பில்லியனுக்கு சராசரியாக காணப்பட்டது. 2016 திசம்பர் நடுக்காலப் பகுதியிலிருந்து சந்தை திரவத்தன்மை மிகையாக காணப்பட்டமைக்கு மத்திய வங்கியின் வழமைக்கு மாறான திறைசேரி உண்டியல்களின் கொள்வனவும், வெளிநாட்டு நாணயம் தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வெளிநாட்டுக் கடன் பகிர்நதளிப்புகளுமே முக்கிய காரணங்களாக விளங்கின. அத்துடன் 2016 திசம்பர் இறுதியில், மிகையான சந்தை திரவத்தன்மை ரூ.39.2 பில்லியனாக விளங்கியது.

2016 பெப்புருவரியில் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் போன்ற இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் ஒவ்வொன்றும் 50 அடிப்படைப்புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டமை அதேபோன்று சந்தை திரவத்தன்மையின் படிப்படியான வீழ்ச்சி போன்றவற்றின் காரணமாக 2016இன் முதற் காலாண்டுப் பகுதியில் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம் அதிகரித்த போக்கினைக் காட்டியது. 2016 பெப்புருவரி 24ஆம் திகதியளவில், சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதமானது 2015 இறுதியில் காணப்பட்ட 6.40 சதவீதத்திலிருந்து 7.51 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதற்குப் பின்னர், துணைநில் வீத வீச்சின் மேல் எல்லை வரம்பானது மேல்நோக்கி விரைவாக அதிகரித்ததுடன் அரசு பிணையங்களின் இரண்டாம் தரச் சந்தை கொடுக்கல்வாங்கல்களிலிருந்தான வட்டி வருமானங்கள் மீது பிரயோகிக்கத்தக்க வரியின் மூலம் உருவாக்கப்பட்ட திரிபுபடுத்தல்களின் விளைவாக, மாச்சு இறுதியளவில் துணைநில் வீத வீச்சின் மேல் எல்லை வரம்பிற்கு அப்பால் சென்றது. இது 2016 யூலை 28 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் துணைநில் வைப்பு வசதிகள் வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதிகள் வீதம் என்பனவற்றை முறையே 7.00 சதவீதம் மற்றும் 8.50 சதவீதத்திற்கு இலங்கை மத்திய வங்கி அதிகரிப்பதற்கு முன்னர் ஏறத்தாழ 8.20 சதவீதமாக காணப்பட்டது. பெப்புருவரியில் மேற்கொள்ளப்பட்ட

அட்டவணை 8.16

பணச் சந்தை கொடுக்கல் வாங்கல்கள்

சந்தை	அளவு (ரூபா பில்)		நிறையேற்றப்பட்ட சராசரி வட்டி வீதம் (குறைந்ததிலிருந்து உச்சம்) - %	
	2015	2016	2015	2016
அழைப்புப் பணம்	2,828.0	3,493.0	5.80-7.00	6.43-8.44
வங்கிகளுக்கிடையிலான மீள்கொள்வனவு	1,962.0	6,572.0	5.00-6.91	6.29-9.15
மத்திய வங்கி மீள்கொள்வனவு	750.0	252.0	5.86-6.42	6.29-7.50
மத்திய வங்கி நேர்மாற்று மீள்கொள்வனவு	44.0	3,938.0	6.15-6.30	6.59-8.50
துணைநில் வைப்பு வசதி	17,990.0	5,573.0	-	-
துணைநில் கடன்வழங்கல் வசதி	23.0	3,208.0	-	-

மூலம்: இலங்கை மத்திய வங்கி

கொள்கை வீத திருத்தங்களைத் தொடர்ந்து சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புச் சந்தை வீதத்தின் குறிப்பிடத்தக்க பாரிய சீராக்கங்களுடன் ஒப்பிடுகையில் யூலையின் கொள்கை வீத திருத்தங்களின் காரணமான சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புச் சந்தை வீத சீராக்கமானது மிகக் குறைவாக காணப்பட்டது. யூலையின் இறுதியிலிருந்து துணைநில் வீத வீச்சுக்குள்ளிருந்த வேளையில் 2016 இறுதியில் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்பு சதவீதமானது 8.42 சதவீதமாக காணப்பட்டது.

ஆண்டுப்பகுதியில் சில வங்கிகள் அழைப்புப் பணச் சந்தைகளில் தொடர்ந்தும் கடன்பாடுகளை நாடின. அழைப்பு கொடுக்கல்வாங்கல்களின் அளவு பகிர்ந்தளிப்பின் நியதிகளில், மொத்தக் கடன்பாடுகளில் ஏறத்தாழ 66 சதவீதத்திற்கு அதிக கடன்பாடுகளைப் பெற்ற மூன்று வங்கிகள் வகைக்கூறிய வேளையில் மொத்தக் கடன் வழங்கல்களில் ஏறத்தாழ 52 சதவீதம் அதிகமாக கடன் வழங்கிய மூன்று வங்கிகளால் மேற்கொள்ளப்பட்டது. அழைப்புப் பணச் சந்தையினை அடிக்கடி நாடுகின்ற நியதிகளில், அதாவது, அனைத்து வங்கிகளினாலும் அழைப்புப் பணச் சந்தையில் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகின்ற மொத்த நாட்களின் எண்ணிக்கை நியதிகளில், கடன்படுவதற்காக அதிகூடிய நாட்கள் சந்தையை நாடிய நான்கு வங்கிகள் அத்தகைய கடன்படப்பட்ட மொத்த நாட்களின் எண்ணிக்கையில் 47 சதவீதமான நாட்களில் தீவிரமாக வர்த்தகத்திலீடுபட்டன. மேலும், அழைப்புச் சந்தையில் அதிகூடிய நாட்களில் கடன் வழங்கிய மூன்று வங்கிகள் கடன் வழங்கிய மொத்த நாட்களின் எண்ணிக்கையில் 30 சதவீதமான நாட்களில் தீவிரமாக வர்த்தகத்திலீடுபட்டன. சில முதனிலை வணிகர்கள் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தில் அல்லது அதனை அண்மித்த வீதங்களில் இலங்கை மத்திய வங்கியின் நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்களிலிருந்து தொடர்ச்சியாக கடன்பட்ட அதேவேளை, மீள் கொள்வனவு சந்தையில் சராசரி நிறையேற்றப்பட்ட மீள்கொள்வனவு வீதம் துணைநில் கடன் வழங்கல் வசதிகள் வீதத்தினை விட குறைவாக மாறாதிருந்தது. இது முக்கிய அத்தகைய இரண்டாம் தர சந்தை கொடுக்கல் வாங்கல்களுடன் இணைந்துள்ள இடர்நேர்வுகளின் நோக்குடன் வழங்குநர்களால் விதிக்கப்பட்ட இணைத்தரப்பு கடன்வழங்கல் வரையறைகளின் காரணமாக ஏற்பட்டது. அதேவேளை சில உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளும் முதனிலை வணிகர்களும் அவர்களின் முதலீடு அல்லது வங்கிகளைப் பொறுத்தவரை அவற்றின் வைப்புக்களை அதிகரிக்காது வழங்கிய கொடுகடன்களின் காரணமாக அவர்கள் ஒப்பீட்டளவில் நீண்டகாலமாக குறுகிய நிலைமையினை கொண்டிருந்தமையானது அவதானிக்கப்பட்டது.

உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை

2016 காலப்பகுதியில் உள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் உயர்ந்த கேள்வி அழுத்தங்கள் காணப்பட்டமைக்கிடையிலும் இலங்கை ரூபா ஐ.அ.டொலருக்கெதிராக தொடர்ந்தும் தேய்வடைந்தது. ஐ.அ.டொலருக்கெதிராக இலங்கை ரூபா, 2015 திசம்பர் இறுதியின் ரூ.144.06 இலிருந்து 2016 திசம்பர் இறுதியில் ரூ.149.8 இற்கு 3.8 சதவீதத்தினால் தேய்வடைந்தது. 2016இல் ஐ.அ.டொலர்/ இலங்கை ரூபாவின் செலாவணி வீத தேய்வு 2015ஆம் ஆண்டுப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 9.0 சதவீதம் கொண்ட தேய்வுடன் ஒப்பிடுகையில் குறைவாகக் காணப்பட்டது. பெடரல் றிசேர்வின் வட்டி வீத உயர்வின் எதிர்பார்ப்புக் காரணமாக அரசு பிணையங்களில் காணப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் வெளியில் அனுப்பப்பட்டமை, அதேபோன்று இறக்குமதிச் செலவின் காரணமாக தோன்றிய வெளிநாட்டுச் செலாவணிக்கான உயர்ந்த கேள்வி என்பனவற்றின் விளைவாக மூலதனம் வெளிச்சென்றமை வெளிநாட்டுச் செலாவணியின் மீது அழுத்தத்தினை ஏற்படுத்தி தேய்வடையச் செய்தது. ஐ.அ.டொலருக்கெதிரான இலங்கை ரூபாவின் ஒட்டுமொத்தத் தேய்வுடன் இசைந்து செல்லும் விதத்தில், 2016 இறுதியிலுள்ளவாறு தந்தி மாற்றல்களுக்கான வர்த்தக வங்கிகளின் சராசரி ஐ.அ.டொலரின் வாங்கும் மற்றும் விற்கும் வீதங்கள் ரூ.147.8 ஆகவும் ரூ.151.7 ஆகவும் பதிவுசெய்யப்பட்ட வேளையில் 2015 இறுதியிலுள்ளவாறான ஒப்பீட்டு எண் தொகைகள் முறையே ரூ.141.9 ஆகவும் ரூ.146.2 ஆகவும் காணப்பட்டது. இவ்வாண்டுப் பகுதியில் இலங்கை ரூபா யூரோ, யப்பானிய யென், இந்திய ரூபா போன்ற மற்றைய முக்கிய நாணயங்களுக்கெதிராக முறையே 0.3 சதவீதத்தினாலும் 7.1 சதவீதத்தினாலும் 1.7 சதவீதத்தினாலும் தேய்வடைந்தது. மாறாக இலங்கை ரூபா, 2016ஆம் ஆண்டுப்பகுதியில் ஸ்டேர்லிங் பவுண்டுக்கெதிராக 16.04 சதவீதத்தினால் உயர்வடைந்தமைக்கு 2016 யூனில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான தீர்மானமே முக்கிய காரணமாக அமைந்தது.

2016ஆம் ஆண்டுப்பகுதியில் உள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் வர்த்தகப்படுத்தல் அளவு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.7 சதவீதத்தினால் அதிகரித்தது. உள்நாட்டு வங்கிகளுக்கிடையிலான சந்தையில் வெளிநாட்டுச் செலாவணியின் கொடுக்கல்வாங்கல்களின் அளவு 2015இல் ஐ.அ.டொலர் 13,592.5 மில்லியனிலிருந்து 2016இல் ஐ.அ.டொலர் 14769.5 மில்லியனுக்கு அதிகரித்தது. இதன்படி, வங்கிகளுக்கிடையிலான வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் நாளாந்தச் சராசரி அளவு ஒத்த அதிகரிப்பினைப் பதிவுசெய்து

2015இல் ஐ.அ.டொலர் 56.6 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2016இல் ஐ.அ.டொலர் 61.0 மில்லியனாக விளங்கியது.

செலாவணி வீதத்தில் காணப்பட்ட மிகையான தளம்பலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் மத்திய வங்கி 2016இல் உள்நாட்டுச் சந்தையில் வெளிநாட்டுச் செலாவணியினை விற்பதன் மூலம் சந்தையில் தலையிட்டது. இவ்வாண்டுப் பகுதியில் மத்திய வங்கி ஐ.அ.டொலர் 1,132.2 மில்லியனைக் கொள்வனவு செய்த வேளையில் ஐ.அ.டொலர் 1,900.4 மில்லியனை உள்ளீடு செய்தது. இதன்படி, மத்திய வங்கி, 2016இல் தேறிய அடிப்படையில் உள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தைக்கு ஐ.அ.டொலர் 768.2 மில்லியனை வழங்கல் செய்தது.

அரசு பிணையங்கள் சந்தை

2016 சனவரியில் ஓர் அதிகரித்த போக்கினைக் காட்டிய திறைசேரி உண்டியல் விளைவு வீதங்கள் பெப்புருவரியில் கொள்கை வீதங்கள் 50 அடிப்படைப் புள்ளிகளினால் அதிகரிக்கப்பட்டமைக்கு பதிலிறுத்தும் விதத்தில் 2016 பெப்புருவரியிலும் இப்போக்கினைத் தொடர்ந்தது. எனினும், இவ் அதிகரித்த போக்கானது 2016 ஏப்பிரல் இறுதியளவில் மிதமடைந்ததுடன் அதன்பின்னர் 2016 யூலை இறுதிவரை பாரியளவில் மாறாது நிலையாகவிருந்தது. 2016 யூலை இல், இலங்கை மத்திய வங்கியானது கொள்கை வீதங்களை 50 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரித்தன் மூலம் அதன் நாணயக் கொள்கை நிலையினை மேலும் இறுக்கியது. இதன்படி, திறைசேரி உண்டியல் வீதங்கள் மேல்நோக்கிய சீராக்கத்தினை காட்டியதுடன் 2016 ஓகத்து இறுதிவரை உயர்ந்த மட்டத்தில் மாறாது தொடர்ந்தது. இருப்பினும், 2016 செத்தெம்பரிலிருந்து, திறைசேரி உண்டியல் விளைவு வீதங்கள் சிறிதளவால் குறைவடைந்ததுடன் அதன்பின்னர் 2016 இறுதிவரை பாரியளவில் மாறாது நிலையாகவிருந்தது. பின்பற்றப்பட்ட படுகடன் முகாமைத்துவ உபாயங்கள், கடன்பாடுகளின் செலவினைக் குறைத்து பன்னாட்டு மூலதனச் சந்தையிலிருந்தான கடன்பாடுகளினால் ஆதரவளிக்கப்பட்டன. இதன்படி, 2016 யூலையில் ஐ.அ.டொலர் 1,500 மில்லியன் பெறுமதியான நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் வழங்கப்பட்டதுடன், இது உள்நாட்டு சந்தைகளில் காணப்பட்ட

அட்டவணை 8.17
திறைசேரி முறிகளின் முதன்மைச் சந்தை வழங்கல்கள்

ஆண்டு	வழங்கப்பட்ட தொகை (ரூ.பில்)		
	ஏலம்	வைப்புக்கள்	மொத்தம்
2014	28	833	861
2015	712	158	870
2016	654	9	663

மூலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 8.18

திறைசேரி உண்டியல்களின் ஆண்டுக்கான முதன்மைச் சந்தை நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதங்கள்

ஆண்டு	முதிர்ச்சி			திரண்ட சராசரி
	91-நாட்கள்	182-நாட்கள்	364-நாட்கள்	
2012	10.72	12.29	12.14	11.81
2013	7.54	7.85	8.29	8.20
2014	6.58	6.57	6.73	6.68
2015	6.32	6.50	6.60	6.46
2016	8.26	9.23	10.20	9.38

மூலம்: இலங்கை மத்திய வங்கி

வட்டி வீதங்களிலான அழுத்தத்தினை தளர்த்துவதற்கு உதவியது. இத்தகைய முயற்சிகளுக்கு மத்தியிலும், திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளின் வெளிநாட்டு உடைமைகள் 2016இன் பிற்பகுதியில் வீழ்ச்சியடைந்தமைக்கு பிரதானமாக ஐக்கிய அமெரிக்காவின் கொள்கை வீதங்களின் அதிகரிப்பே காரணமாகும். இது தோற்றம் பெற்றுவரும் சந்தைகளில் நிதியங்கள் தொடர்ச்சியாக வெளியேறுவதற்கான நிலையினைத் தோற்றுவித்தது. நாட்டிற்கான தரப்படுத்தல்களின் சீராக்கங்கள் ஆண்டுப்பகுதியில் குறைந்தளவான முதலீட்டு தோற்றப்பாட்டு நிலைமைகளை தோற்றுவித்தன. வெளிநாட்டு முதலீடுகளின் வெளியேற்றம் மற்றும் மத்திய வங்கியினால் மேற்கொண்ட நியதி ஒதுக்கு வீதத்தின் அதிகரிப்பு ஆகியன காரணமாக அடிப்படை அளவீட்டு குறியீட்டு பிணையங்களான 364 நாள் திறைசேரி முறிகள் மீதான அடிப்படை அளவு விளைவு வீதமானது 2015இன் இறுதியளவில் காணப்பட்டதனை விட 287 அடிப்படைப்புள்ளிகளானதொரு அதிகரிப்பை 2016இல் பதிவுசெய்தது. 2016 திசம்பர் இறுதியிலுள்ளவாறு, 91 நாள், 182 நாள் மற்றும் 364 நாள் முதிர்ச்சிகளை கொண்ட திறைசேரி உண்டியல் வீதமானது முறையே 8.72 சதவீதம் 9.63 சதவீதம் மற்றும் 10.17 சதவீதமாக விளங்கியது. 2016 இறுதியில் குறுங்கால வட்டி வீதங்களில் மேல்நோக்கிய நகர்வு ஏற்பட்டதுடன் திறைசேரிமுறி விளைவும் மேல்நோக்கிய போக்கொன்றினைக் கொண்டிருந்தது.

திறைசேரி உண்டியல் மற்றும் முறிகளிற்கான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முன்னுரிமையானது 2016 காலப்பகுதியில் குறிப்பிடத்தளவு வீழ்ச்சியடைந்தது. 2016 திசம்பர் இறுதியிலுள்ளவாறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வசமுள்ள திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகள் போன்றவற்றிலான உடமைகள் 2016இன் இறுதியில் ரூ. 260.03 பில்லியனாக விளங்கின. கடந்த அண்மைய காலங்களில் சான்றுபுகிர்த்ததனைப் போன்று, நிதியங்களை வதிவற்றோர் உடனடியாக மீளப்பெறுவதன் மூலம் ஒதுக்குகளின் தேவையற்ற பாதிப்புகளைத் தவிர்க்கும் நோக்குடன் அரசாங்கமானது 2016 வரவுசெலவுத் திட்டத்தில், திறைசேரி உண்டியல்கள் மற்றும்

அட்டவணை 8.19

அரசு பிணையங்களின் விளைவு வீதங்கள்

விடயம்	ஓராண்டுக்கு சதவீதம்			
	முதலாந்தர சந்தை		இரண்டாந்தர சந்தை	
	2015	2016	2015	2016
திறைசேரி உண்டியல்கள்				
91 நாட்கள்	5.74 - 7.10	6.45 - 9.04	5.72 - 7.00	6.43 - 9.04
182 நாட்கள்	5.86 - 7.31	6.83 - 9.94	5.85 - 7.12	6.72 - 9.91
364 நாட்கள்	6.00 - 7.37	7.30 - 10.75	6.03 - 7.30	7.18 - 10.72
திறைசேரி முறிகள்				
2 ஆண்டுகள்	6.70 - 8.14	10.00 - 11.83	5.95 - 7.75	7.52 - 11.63
3 ஆண்டுகள்	7.18 - 8.70	11.51 - 11.75	6.93 - 9.02	8.76 - 11.97
4 ஆண்டுகள்	8.15 - 9.50	10.61 - 12.78	7.13 - 9.42	9.31 - 12.38
5 ஆண்டுகள்	8.11 - 9.79	11.42 - 13.00	7.24 - 9.63	9.49 - 12.56
6 ஆண்டுகள்	8.87 - 9.90	11.98 - 12.03	7.45 - 9.85	9.69 - 12.67
10 ஆண்டுகள்	7.88 - 10.94	11.05 - 13.93	7.93 - 10.43	10.01 - 13.07
15 ஆண்டுகள்	9.67 - 10.96	11.46 - 14.23	7.65 - 10.71	10.35 - 13.24
30 ஆண்டுகள்	11.73	-	9.27 - 11.60	11.05 - 13.58

மூலம்: இலங்கை மத்திய வங்கி

திறைசேரி முறிகள் போன்ற மொத்த வெளிநிற்கும் இருப்புக்களில் வதிவற்றோருக்கான அரசு பிணையங்களை தற்போதுள்ள 12.5 சதவீதத்திலிருந்து 10.0 சதவீதத்திற்கு மாற்றியமைத்தது.

நடுத்தர காலத்தில் உள்ளநாட்டில் வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட படுகடன்களை குறைக்கும் நோக்குடன், 2016 காலப்பகுதியில் பொதுப் படுகடன் திணைக்களமானது இலங்கை அபிவிருத்தி முறிகளில் ஐ.அ.டொலர் 2,186.2 மில்லியன் முதிர்ச்சித் தொகைக்குப் பதிலாக ஐ.அ.டொலர் 1,365.9 மில்லியனை மட்டும் திரட்டியது. நாட்டிற்கான முறி மற்றும் கூட்டுக் கடன்கள் போன்றவற்றினூடாக திரட்டப்பட்ட நிதியமானது இலங்கை அபிவிருத்தி முறிகளின் முதிர்ச்சியிலான மீள் செலுத்துகைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. மேலும், இத்தகைய வெளிநாட்டுக் கடன்களிலிருந்தான பெறுகைகள் அரசு கடன்பாடுகளின் நிதியிடலுக்குத் தேவையான ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட பிணையங்களின் அளவினை தளர்த்தி உள்ளநாட்டுச் சந்தையில் வட்டி வீதங்களின் உறுதித் தன்மையினை இயலச்செய்தது.

2016 காலப்பகுதியில், முழுமொத்த உள்ளநாட்டு பொதுப் படுகடன் சொத்துப் பட்டியலின் முதிர்ச்சிக்கான சராசரி காலமானது 2015இன் இறுதியில் காணப்பட்ட 6.3 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு இறுதியில் 5.9 வருடங்களாக சிறிதளவில் குறைவடைந்து காணப்பட்டது. 2016 இறுதியளவில், வெளிநின்ற திறைசேரி முறி சொத்துப் பட்டியலின் முதிர்ச்சிக்கான சராசரிக் காலம் 2015 திசம்பர் இறுதியில் காணப்பட்ட 7.4 வருடங்களிலிருந்து 7.1 வருடங்களாக குறைவடைந்தது.

கம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை

2016இல் வர்த்தகப் பத்திரத்துக்கான சந்தை 2015 உடன் ஒப்பிடுகையில் சுறுசுறுப்பு குறைந்ததாக காணப்பட்டது. 2016இல்


வழங்கப்பட்டுள்ள மொத்த வர்த்தகப் பத்திரத்தின் பெறுமதி 2015இல் ரூ.7.9 பில்லியனிலிருந்து ரூ.7.0 பில்லியனுக்கு குறைவடைந்தது. வர்த்தகப் பத்திரங்கள் தொடர்பான வட்டி வீதங்கள் 2015இல் 7.0 - 12.0 சதவீத வீச்சுடன் ஒப்பிடுமிடத்து 2016இல் 8.7 - 14.8 சதவீத வீச்சில் காணப்பட்டது. 3 மாதங்கள் வரையிலான முதிர்ச்சியைக் கொண்ட வர்த்தகப் பத்திரங்கள் மொத்தப் புதிய வழங்கல்களில் 42.9 சதவீதத்திற்கு வகைகூறிய வேளையில் 6 மாதங்கள் 30.0 சதவீதத்திற்கு வகைகூறியதுடன் மிகுதி 6 மாதங்களிற்கு கூடியதும் 12 மாதங்களிற்கு குறைந்ததுமான முதிர்ச்சிகளைக் கொண்ட வர்த்தகப் பத்திரங்களாக உள்ளன. 2016 இறுதியில் வர்த்தகப் பத்திரத்தின் மொத்த வெளிநின்ற தொகை 2016இன் ரூ.4.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.2.2 பில்லியன்களாக இருந்தது.

2016 இல் பட்டியலிடப்பட்ட படுகடன் பிணையங்களிற்கான சந்தை சிறிதளவு சரிவைக் காட்டியது. கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின்படி 2016இல் 14 கம்பனிகளால் வழங்கப்பட்ட 17 தொகுதிக்கடன்களினூடாக திரட்டப்பட்ட ஏறத்தாழ ரூ.78.0 பில்லியன் 2015இன் 25 தொகுதிக்கடன்கள் வழங்கல்களினூடாக திரட்டப்பட்ட ரூ.83.4 பில்லியனுடன் ஒப்பிடுகையில் குறைவாகக் காணப்பட்டது. 2016இல் பட்டியலிடப்பட்ட கம்பனிப் படுகடனின் வழங்கலில் மிக உயர்ந்த தொகையான ரூ.8.0 பில்லியன் மக்கள் குத்தகை மற்றும் நிதியியல் பிஎஸ்சியினாலும் அதனைத் தொடர்ந்து ரூ.7.0 பில்லியன் பெறுமதியான பட்டியலிடப்பட்ட கம்பனிப் படுகடன் வழங்கல் ஹற்றன் நடினல், கொம்ரஷல் வங்கி மற்றும் டிஎவ்சிசி வங்கிகளினால் பதியப்பட்டுள்ளன.

கொழும்புப் பங்குச் சந்தை

2016இல் இரண்டாவது தொடர்ச்சியான வருடமாகவும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை மந்தமான செயலாற்றமொன்றினைப் பதிவுசெய்தது. 2016 இறுதியில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 2015 இறுதியின் 6,894.5 உடன் ஒப்பிடுகையில் 6,228.3 புள்ளிகளுக்கு 9.7 சதவீதத்தால் குறைவடைந்ததுடன் ஸ்ரான்டட் அன்ட் புவர் இலங்கை 20 சுட்டெண் 2015இன் 3,625.7 புள்ளிகளுடன் ஒப்பிடுகையில் 3,496.4 புள்ளிகளிற்கு 3.6 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது. உள்ளநாட்டு மற்றும் அமெரிக்க சந்தைகளின் வட்டி வீத அதிகரிப்பு, செலாவணி வீதங்களின் தேய்வு, கொள்கைகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மைகள் என்பன கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் செயலாற்றத்தை எதிர்மறையாக பாதித்த காரணிகளாக இருந்தன. இதன் விளைவாக முக்கிய துணைத் துறைகளான வங்கிகள், நிதி மற்றும் காப்புறுதி, பன்முகப்படுத்தப்பட்ட உடமைகள், சுற்றுலா விடுதிகள் மற்றும் பயணங்கள் மற்றும் தொலைத்

வரைபடம் 8.14
அனைத்துப்பங்கு விலைச்சுட்டென், எஸ்.அன்டீ
இலங்கை 20 சுட்டென் மற்றும் கொழும்பு பங்கு
பரிவரிவர்த்தனையின் நாளாந்த புரள்வு



தொடர்புட்பட்டல் என்பவற்றுடன் தொடர்பான விலைச் சுட்டெண்கள் இவ்வாண்டுப் பகுதியில் முறையே 7.7 சதவீதத்தினாலும் 16.4 சதவீதத்தினாலும் 7.4 சதவீதத்தினாலும், 12.5 சதவீதத்தினாலும் குறிப்பிடத்தக்களவில் வீழ்ச்சியடைந்தன.


2016இல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் சந்தை மூலதனமயமாக்கல் வீழ்ச்சியடைந்தது. இது 2015 இன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமான 26.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 23.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. சந்தை மூலதனமயமாக்கலின் நியதிகளில் முதல் மூன்று பாரிய துறைகளான வங்கிகள், நிதி மற்றும் காப்புறுதி, குடிபானம் உணவு மற்றும் புகையிலை மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட

அட்டவணை 8.20
கொழும்பு பங்குச் சந்தையின்
தோற்றதெடுக்கப்பட்ட குறிகாட்டிகள்

விடயம்	2015	2016
அனைத்துப் பங்கு விலைச்சுட்டென் (1985=100) (அ)	6,894.5	6,228.3
ஆண்டுக்கு ஆண்டு மாற்றம் (%)	-5.5	-9.7
எஸ் அன்டீ எல் எல் 20 சுட்டென் (2004 = 1000) (அ)	3,625.7	3,496.4
ஆண்டுக்காண்டு மாற்றம் (%)	-11.3	-3.6
சந்தை மூலதனமயமாக்கல் (ரூ.பில்) (அ)	2,938.0	2,745.4
மொ.உ.உயின் சதவீதமாக (%)	26.8	23.2
சந்தை விலை வருவாயிட்டு விகிதம் (அ)	18.0	12.4
சந்தை மூலதனவாக்கத்திற்கான மொத்த புரள்வு (%)	8.4	6.2
சராசரி நாளாந்த புரள்வு (ரூ. மில்)	1,059.6	737.2
வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகளின் பெறுமதி (ரூ. பில்)	253.3	176.9
வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை (மில்)	9,414.7	7,195.8
பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் எண்ணிக்கை	294	295
அறிமுகம் செய்யப்பட்டவை (ஆ)	2	1
பொது மக்களுக்கான ஆர்ப் பங்கு வழங்கல்களின் எண்ணிக்கை / விற்பனைக்கான வழங்கல்கள் (ஆ)	27	20
உரிமை வழங்கல்களின் எண்ணிக்கை	15	6
உரிமை வழங்கல்கள் ஊடாகவும் ஆர்ப் பொது வழங்கல் ஊடாகவும் தீர்த்தப்பட்ட தொகை (ரூ.பில்)	100.0	82.4

(அ) ஆண்டு முடிவில் முலம்: கொழும்பு பங்குப் பரிவர்த்தனை (ஆ) பட்டியலிடுவதனை பெற்றுக் கொள்ளுவதற்கு 3 முறைகள் உள்ளன: அதாவது பொதுமக்களுக்கான வழங்கலினைத் தேவைப்படுத்தாத ஒரு அறிமுகம், ஏற்கனவே உள்ள பங்குகளை பொதுமக்களுக்கு வழங்குகின்ற விற்பனைக்கான வழங்கல் மற்றும் புதிய பங்குகளை பொதுமக்களுக்கு வழங்குகின்ற உதவு தொகைக்கான வழங்கல்கள் என்பன.

வரைபடம் 8.15
கொழும்பு பங்கு பரிவர்த்தனையில்
வெளிநாட்டு பங்கேற்பு



உடமைகள் துறைகள் விளங்கி முறையே 23.8 சதவீதத்திற்கும், 19.4 சதவீதத்திற்கும் 18.7 சதவீதத்திற்கும் வகை கூறின. கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட 10 பாரிய கம்பனிகளின் மொத்தச் சந்தை மூலதனமயமாக்கல் 2015இன் 40.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 41.7 சதவீதத்திற்கு வகை கூறியது.

கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின் நாளாந்தச் சராசரிப் புரள்வு 2015இன் ரூ.1,059.6 மில்லியனிலிருந்து 2016இல் ரூ.737.2 மில்லியனுக்கு 30.4 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து ஆண்டுப்பகுதியின் மெதுவான செயலாற்றத்தினைப் பிரதிபலித்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மொத்தப் புரள்வில் 42.2 சதவீதத்திற்கு வகை கூறினர். 2016இல் ஒன்றுசேர்ந்த வெளிநாட்டுக் கொள்வனவுகள் ரூ.74.6 பில்லியனாக ஆக இருந்த வேளையில் ஒன்றுசேர்ந்த வெளிநாட்டு விற்பனைகள் ரூ. 74.2 பில்லியனாகவும் இருந்து சந்தைக்கு தேரிய உட்பாய்ச்சலை விளைவித்தன.

முதலாள்தரச் சந்தை இவ்வாண்டு முழுவதும் சுறுசுறுப்பாகக் காணப்பட்டது. 2016இல் பங்குரிமை மூலதனம் மற்றும் தொகுதிக் கடன்கள் இரண்டினதும் 20 பொதுமக்களுக்கான ஆரம்பப்பங்கு வழங்கல்களினூடாகவும், 6 உரிமை வழங்கல்கள் மற்றும் 1 பொது வைப்புக்கூடாகவும் ரூ. 82.4 பில்லியன் திரட்டப்பட்டது.

2016 ஆண்டுப்பகுதியில் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்கு பரிவர்த்தனை போன்றவை பங்குமூலதனச் சந்தையை அபிவிருத்தி செய்வதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஆண்டுப்பகுதியில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகளாக குறைந்தபட்ச பொதுப்பங்குகள் தேவைப்பாடுகள் பட்டியலிடப்பட்ட கம்பனிகளிற்கு பல தெரிவுகளை வழங்கும் நோக்கில் குறைந்தபட்ச பொதுப்பங்குகள் தொடர்பான விதிகளிற்கிணங்க திருத்தியமை, உரிமம்பெற்ற பங்கு தரகர்களின் இடர்நேர்வு சார்ந்த மூலதனப் போதுமாந்தன்மை தேவைப்பாடுகளை நடைமுறைப்படுத்தல் என்பன காணப்படுகின்றன.



8.5 அபிவிருத்தி நிதி மற்றும் நிதி வசதிகளைப் பெறுதல்

இலங்கை மத்திய வங்கி பிரதேச அபிவிருத்திக்கும் நாட்டில் ஏற்றத்தாழ்வற்ற சமமான வளர்ச்சிக்கும் தேவையான கொள்கைகளை வடிவமைப்பதிலும் பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களினூடாக சலுகை ரீதியான அபிவிருத்திக் கடன் வழங்கல் நிகழ்ச்சித்திட்டங்களை நிறைவேற்றுவதிலும் தொடர்ந்தும் ஈடுபட்டிருந்தது. இந்நிகழ்ச்சித்திட்டங்கள் நாட்டில் நிதி வசதிகளின் கிடைப்பனவினையும் குறைந்த செலவில் நிதியியல் வசதிகளை வழங்குவதனையும் உள்ளிட்ட சமத்துவமான பிராந்திய அபிவிருத்தியை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்பட்டது. இத்திட்டங்களின் கீழ், வேளாண்மை, விலங்குவளர்ப்பு மற்றும் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சித் துறைகளின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு மீள்நிதியிடல் வசதிகள், கொடுகடன் உத்தரவாதங்கள் அத்துடன்/ அல்லது வட்டி உதவுதொகைகள் மற்றும் கொடுகடன் துணை நிரப்புப் பணிகள் என்பன வழங்கப்பட்டன. கொள்கைப் பக்கத்திலிருந்து நோக்குகையில், கொடுகடன் விநியோகப் பொறிமுறையின் காத்திரமான தொழிற்பாட்டினை உறுதிப்படுத்துவதற்காக பல புதிய கொள்கை வழிமுறைகள் 2016இல் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாண்டுப் பகுதியில் 13 கொடுகடன் திட்டங்களினூடாக 136,503 நன்மைபெறுநர்களுக்கு ரூ.20,809.1 மில்லியன் மொத்தக் கடன்களை இலங்கை மத்திய வங்கி பகிர்ந்தளித்தது. மொத்தக் கடன்வழங்கலில் 46.4 சதவீதம் வேளாண்மை மற்றும் விலங்குவளர்ப்பிற்கு நெறிப்படுத்தப்பட்ட வேளையில் நுண்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி மற்றும் நுண்பாக நிதித் துறைகளுக்கு முறையே மொத்தப் பகிர்ந்தளிப்பில் 40.6 சதவீதமும் 13.0 சதவீதமும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட சலுகைக் கடன் வசதிகளில் பெரும் பங்கினைப் பெற்றுக்கொள்வதில் வேளாண்மை மற்றும் விலங்குவளர்ப்புத் துறை தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தின. இக்கடன்கள், புதிய அனைத்தையுமுள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்டம், வர்த்தக அளவிலான பாற்பண்ணை அபிவிருத்திக் கடன் திட்டம் மற்றும் தேயிலை அபிவிருத்திக் கடன் திட்டம் என்பனவற்றினூடாக வழிப்படுத்தப்பட்டன. இத்திட்டங்களின் கீழ் 89,730 நன்மைபெறுநர்களுக்கு மொத்தமாக ரூ.9,660.5 மில்லியன் கொண்ட கடன் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது. மொத்தப் பகிர்ந்தளிப்பில் 82.9 சதவீதம் புதிய அனைத்தையுமுள்ளடக்கிய கிராமியக் கொடுகடன் திட்டத்தினூடாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இக்கொடுகடன் திட்டமானது, 33 குறுங்கால வகைப் பயிர்களுக்காக,

சிறியளவு வேளாண்மையாளர்களின் தொழிற்படு மூலதனத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்காக பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களினால் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி உதவுதொகையினையும் கொடுகடன் உத்தரவாதங்களையும் வழங்குகின்ற முக்கியமானதொரு திட்டமாகும்.

ஆண்டின் பிற்பகுதியில் வரண்ட வானிலை நிலைமைகள் காணப்பட்டமைக்கிடையிலும் புதிய அனைத்தையுமுள்ளடக்கிய கிராமியக் கொடுகடன் திட்டத்தின் கீழ் பகிர்ந்தளிக்கப்பட்ட கடன்கள் 2016இல் குறிப்பிடத்தக்க அதிகரிப்பினைக் காட்டின. 2015 உடன் ஒப்பிடுகையில் புதிய அனைத்தையுமுள்ளடக்கிய கிராமியக் கொடுகடன் திட்டத்தினூடாக வழங்கப்பட்ட கடன்கள் 12.2 சதவீதத்தினால் அதிகரித்தன. வழமையான மாதிரிகளைப் பின்பற்றும் விதத்தில் இத்திட்டத்தின் கீழ் பகிர்ந்தளிக்கப்பட்ட கடன் தொகையில் மிக உயர்ந்தளவை (17 சதவீதம்) அநுராதபுர மாவட்டம் பெற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து பொலன்னறுவை (13 சதவீதம்) மற்றும் அம்பாறை (10 சதவீதம்) மாவட்டங்கள் காணப்பட்டன. புதிய அனைத்தையுமுள்ளடக்கிய கிராமியக் கொடுகடன் திட்டத்தின் கீழ் பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்தக் கொடுகடனில் பெரும்பங்கினை (63 சதவீதம்) முக்கிய பயிரான நெல் பெற்றுக்கொண்டது. 2020 அளவில் 50 சதவீதமான தன்னிறைவினைப் பெற்றுக்கொள்வதற்காக இலக்கிடப்பட்ட சீனிக் கைத்தொழிலின் அபிவிருத்திக்கான தேசிய கொள்கைக்கு வசதியளிக்கும் பொருட்டு 2016இல் மத்திய "வங்கி கரும்பினை" புதிய அனைத்தையுமுள்ளடக்கிய கிராமியக் கொடுகடன் திட்டத்தின் கீழ் உணவுப் பயிராக உள்ளடக்கியதன் மூலம் கரும்பு பயிர்ச்செய்கையாளர்களுக்கும் சலுகைக் கொடுகடன்களை வழங்குவதனை இயல்புசெய்தது.

வர்த்தக ரீதியான பண்ணை அபிவிருத்திக் கடன் திட்டத்தின் கீழான கடன் பகிர்ந்தளிப்புக்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 32.8 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தன. இத்திட்டத்தின் கீழ் பாற்பண்ணை அபிவிருத்தி, பதனிடல், போக்குவரத்து, களஞ்சியப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் என்பனவற்றை உள்ளடக்கிய பண்ணை தொடர்பான நடவடிக்கைகளுக்காகப் பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்கள் 2,667 பாற் பண்ணை வேளாண்மையாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களிடையே ரூ.1,633.5 மில்லியன் கொண்ட மொத்தக் கடன்களை வழங்கின. பெரும்பாலான பாற்பண்ணை தொடர்பான நடவடிக்கைகளின் பயன்தரும் காலம் ஒப்பீட்டு ரீதியில் 6 மாதங்களுக்கும் கூடுதலாக இருப்பதனால் பாற்பண்ணை வேளாண்மையாளர்களினாலும் ஏனைய வாடிக்கையாளர்களின் சார்பில் பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களினாலும் செய்யப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் மத்திய வங்கி வர்த்தக ரீதியான பாற்பண்ணை

சிறப்புக் குறிப்பு 12

நிலைத்துறிந்கும் அபிவிருத்திக்கான நிலைத்துறிந்கும் நிதியிடலை ஊக்குவித்தல்

பொருளாதார நடவடிக்கைகள் இயற்கை சூழல் மீது வெளிவாரி விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எதிர்கணிய சூழல் தாக்கங்களின் அதிகரித்த கவனமானது நிலைத்துறிந்கும் அபிவிருத்தியை அடைந்து கொள்வதன் மீது விரிவானதொரு கலந்துரையாடலை உருவாக்கியுள்ளதுடன் இது எதிர்கால சந்ததியினர் அவர்களின் சொந்த தேவைகளை அடைந்து கொள்வதற்கான இயலுமையை விட்டுக்கொடுக்காத வகையில் தற்போதைய தேவைப்பாடுகளை அடைந்துகொள்கின்ற அபிவிருத்தியை குறிக்கின்றது. அதற்கிணங்க, பொருளாதார அபிவிருத்தி செயல்முறை தொடர்பில் எதிர்கால பொருளாதார நடவடிக்கைக்கான இயற்கை வளங்கள் மற்றும் சூழல் மண்டலம் என்பவற்றை வழங்கும் வகையில் இயற்கை முறைமைகளின் இயலுமையை பாதுகாப்பதற்கான தேவைப்பாட்டை நிலைத்துறிந்கும் அபிவிருத்தி எடுத்துக்காட்டுகின்றது.

குறிப்பாக வங்கிகள் போன்ற நிதியியல் நிறுவனங்கள் பொருளாதார முகவர்களின் நடவடிக்கைகளுக்கு உதவுவதுவாடாக வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி என்பவற்றை ஊக்குவிப்பதற்கு கணிசமானதொரு பங்கினை வகிக்கின்றதுடன் இது சூழல் மீதும் தாக்கங்களைக் கொண்டுள்ளது. எனினும், கணிசமானதொரு காலப்பகுதிக்கு நிதியியல் நிறுவனங்களால் நிதியிடப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டதும் சூழலுடன் தொடர்புடையதுமான பிரச்சினைகள் தொடர்பில் நிதியியல் நிறுவனங்கள் கவனத்திற் கொண்டிருக்கவில்லை. நிதியியல் நிறுவனங்கள் காலப்போக்கில் அவற்றின் வியாபார தீர்மானம் மேற்கொள்ளலில் சூழல்சார் விடயங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் அதிகரித்த கரிசனையினைக் காட்டியுள்ளதனால் இந்நிலைமையானது மாற்றமடைந்துள்ளதுடன் அதனூடாக நிலைத்துறிந்கும் அபிவிருத்தி தொடர்பில் மேம்பாட்டை மேற்கொள்வதற்கு அவற்றின் பங்குபற்றுதலையும் அதிகரித்திருந்தன. குறிப்பாக, இயற்கைச் சூழலானது இடர்நேர்வு அதேபோன்று வாய்ப்புக்களை நிதியியல் நிறுவனங்களுக்கு கொண்டு வருவதனால் நிதியியல் நிறுவனங்களில் அதிகரித்த விழிப்புணர்வு காணப்படுகின்ற அதேவேளை, இதன்விளைவாக அண்மைய தசாப்தங்களில் பச்சை அல்லது நிலைத்துறிந்கும் நிதியிடல் கொள்கைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன (துறஉமநஇ 2001).

ஐக்கிய நாடுகளின் 2030 நிலைத்துறிந்கும் அபிவிருத்திக்கு குறிக்கோள்கள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பரிசீலனை உடன்படிக்கை என்பவற்றின் அமுல்படுத்தலுடன் உலகளாவிய மட்டத்தில் அரசாங்கங்கள் மற்றும் வியாபாரங்கள் என்பன நிலைத்துறிந்கும் அபிவிருத்திக்கு வசதியளிப்பதற்காக முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஜீ20 நாடுகளும் நிலைத்துறிந்கும் நிதியிடலை உலகளாவிய முன்னுரிமையொன்றாக அடையாளப்படுத்தியதுடன் நிதியியல் சந்தைகளின் ஊடாக நிலைத்துறிந்கும் நிதியிடலின் நகர்வுகளை மேம்படுத்தும் நோக்கில் பசுமை நிதியிடல் கற்கைகள் குழு ஒன்றை உருவாக்கியுள்ளது.

நிலைத்துறிந்கும் நிதியிடலும் அதனது முக்கியத்துவமும்

பசுமை நிதியிடல் கற்கைகள் குழுவின் ஜீ20 பசுமை நிதியிடல் கூட்டிணைப்பு அறிக்கையில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டவாறு நிலைத்துறிந்கும் நிதியிடலானது சூழல்நீதியில் நிலைத்துறிந்கும் அபிவிருத்தி என்ற பரந்த அடிப்படையில் நன்மைகளை வழங்குகின்ற நிதியிடல் முதலீடுகளாக வரைவிலக்கணப்படுத்தப்பட்ட முடியும். இத்தகைய சூழல்சார்ந்த நன்மைகளானவை, வளி,

நீர் மற்றும் நிலம் மாசடைதலின் வீழ்ச்சி, பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தின் குறைப்பு, முன்னேற்றமடைந்த வலு வினைத்திறன் அதேபோன்று காலநிலை மாற்றம் மற்றும் அவற்றுடன் இணைந்ததான நன்மைகள் என்பவற்றிற்கான குறைப்பு மற்றும் பின்பற்றுகை என்பவற்றை உள்ளடக்குகின்றது. அந்த வகையில், நிலைத்துறிந்கும் நிதியிடலானது இறுதியாக சமூகத்திற்கு நன்மையை வழங்கும் வகையில் வியாபார மற்றும் முதலீட்டு தீர்மானங்களில் சூழல், சமூக மற்றும் ஆட்சி அணுகுமுறை என்பவற்றை உள்ளடக்கிய நிதியியல் பணிகள் மற்றும் உற்பத்திகள் என்பவற்றைக் குறித்து நிற்கின்றது. பரந்த பின்னணியில், நிலைத்துறிந்கும் நிதியிடலானது (i) இடர்நேர்வு முகாமைத்துவம்: நிதியியல் இழப்புக்கள், நன்மதிப்பு இடர்நேர்வு அல்லது சூழல் மற்றும் மக்களுக்கான பாதிப்பு என்பவற்றை நீக்குவதற்கு அல்லது குறைப்பதற்கு நிதியியல் நிறுவனங்களின் தீர்மானம் மேற்கொள்ளல் செயல்முறையில் ஒரு பகுதியாக சூழல் மற்றும் சமூக இடர்நேர்வுகளை ஆய்வுசெய்தல் அல்லது முகாமை செய்தல் (ii) கடன் உருவாக்கம்: காலநிலை மாற்றத்திற்கான தீர்வு காண்பதற்காக நிதியிடலை அதிகரிப்பதற்கான உலகளாவிய அர்ப்பணிப்புடன் இணங்கிச் செல்லும் வகையில் சூழல் நட்புத்தன்மை கொண்டதாகவும் சமூகநீதியில் பொறுப்புத்தன்மை வாய்ந்ததுமான வியாபாரங்களுக்கான கடன்களுக்கு உதவுதல் ஆகிய இரண்டு காரணிகளினதும் சேர்ப்பை வெளிப்படுத்துகின்றது.

சூழல்சார் மற்றும் சமூகம்சார் இடர்நேர்வுகளை வினைத்திறனாக முகாமைசெய்தல் மற்றும் இவ்விடர்நேர்வுகளுக்கு மத்தியில் வாய்ப்புக்களை அடையாளங்காணல் போன்றவற்றில் குறிப்பாக வங்கிகள் போன்ற நிதியியல் நிறுவனங்கள் என்பன நிலைத்துறிந்கும் நிதியிடல் நடைமுறைகளை பின்பற்றுவதன் ஊடாக அவற்றின் வியாபாரங்களுக்கு நீண்டகால பெறுமதியை உருவாக்கமுடியுமென அவதானிக்கப்பட்டுள்ளது. நிலைத்துறிந்கும் அபிவிருத்தியின் வர்த்தகநீதியான பரிமாணத்தை உணர்ந்து கொள்வதற்கு குறிப்பாக வங்கிகள் போன்ற நிதியியல் நிறுவனங்கள் புதிய நிதியியல் பணிகள் மற்றும் உற்பத்திகளை அறிமுகப்படுத்த வேண்டியதுடன் இது மிகவும் பெறுமதி வாய்ந்ததாகவும் வங்கிக்கு குறைந்தளவான இடர்நேர்வைக் கொண்டதாகவும் பொருளாதார நடவடிக்கைகளில் சமூகநீதியில் பொறுப்புத்தன்மை வாய்ந்த முதலீடுகளை தரக்கூடியதாகவும் காணப்படும். ஆகையால், வங்கிகள் நிதியியல் உற்பத்திகள், செயற்றிட்ட நிதியிடலுக்கான பசுமைக் கடன்கள், பசுமை முறிகள் மற்றும் பசுமை முதலீட்டு நிதியங்கள் போன்றவை உள்ளிட்ட சொத்துவகுப்புக்கள் மற்றும் கருவிகள் என்பனவற்றை பாரியதொரு வீச்சில் அறிமுகப்படுத்துவதன் ஊடாக நிலைத்துறிந்கும் நிதியிடலை ஆரம்பிக்கமுடிவதுடன் அதனை அபிவிருத்திசெய்யவும் முடியும்.

நிலைத்துறிந்கும் அபிவிருத்தி தொடர்பில் சர்வதேச அனுபவங்கள்

சூழல் மாசுபடல் தொடர்பில் நேரடியாக பொறுப்புத்தன்மை கொண்டதாகவும் இணங்குவிப்புயின்மை தொடர்பில் மாற்றுச் செலவுகளை வங்கிகளுக்கு அமுல்படுத்தும் வகையில் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள வங்கிகளே முதல் முதலில் குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளுடன் இணங்கிச்செல்லும் வகையில் சூழல்சார் கொள்கைகளைக் கருத்திற்கொண்டிருந்தன. (துறஉமநஇ 2001) எனினும், ஐரோப்பிய ஒன்றிய அங்கிகள் அத்தகைய பொறுப்புக்கள்



தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்டிருக்காத அதேவேளை அவைகள் சூழல்சார் பிரச்சினைகள் தொடர்பில் 1990களின் நடுப்பகுதியிலே கொள்கைகளை அபிவிருத்திச் செய்வதற்காக ஆரம்பித்திருந்ததுடன் சூழல்சார் கட்டபுத்தன்மைவாய்ந்த முதலீட்டு நிதியங்கள் போன்ற புதிய உற்பத்திகளின் அபிவிருத்திக்கும் இட்டுச்சென்றிருந்தது.

1992இன் ரியோடி ஜெனிரோவின் சூழல் மற்றும் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி மீதான நிதியியல் நிறுவனங்களின் ஐக்கிய நாடுகளின் சூழல் நிகழ்ச்சித்திட்ட கூற்றுக்களின் ஆரம்பித்தலுடன் சூழல்சார்பில் நட்புத்தன்மை வாய்ந்த நிதியிடலை நோக்கியதான தெளிவானதொரு போக்கு காணப்பட்டுள்ளது. துறாஉமநடு 2001இன்படி, ஐக்கிய நாடுகளின் சூழல்சார் நிகழ்ச்சித்திட்ட கூற்றுக்களின் உடன்படிக்கைகளுக்கு இடையே அளவீடொன்று மேற்கொள்ளப்பட்டமையானது பல்வேறுபட்ட வங்கிகள் சூழல்சார் திணைக்களங்களை நிறுவுவதற்கும் சூழல்சார் நட்புத்தன்மை வாய்ந்த நிதியியல் உற்பத்திகளை அபிவிருத்தி செய்தல் என்பவை தொடர்பில் முடிவுறுத்தியிருந்தது. மேலும், நிலைத்துநிற்கும் காரணிகளால் தூண்டப்பட்ட கூட்டுத்தாபனங்களின் செயலாற்றத்தை வழிகாட்டும் நோக்கில் “டோவ் ஜோன்ஸ் நிலைத்துநிற்கும் குழுச்சுட்டென் (1999) மற்றும் ‘எபிஎஸ்ஈ 4சுட் சுட்டென் (2001)’ போன்ற வழிமுறைகளை நிதியியல் சமூகம் பின்பற்றியதன் காரணத்தால் உலகவங்கி போன்ற பல்தரப்பட்ட அபிவிருத்தி முகவர்கள் என்போரின் செல்வாக்குகளுடன் சூழல்சார் நிறுவனங்களைக் நோக்கி நகர்வொன்று காணப்படுகின்றது.

2000ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து நிலைத்துநிற்கும் நிதியிடல் என்ற எண்ணக்கருவானது நிலைத்துநிற்கும் அபிவிருத்திகளுக்கு வசதியளிக்கும் வகையில் நாடுகள் அவற்றின் நிதியியல் முறைமைகளைச் சீரமைக்கும் வகையில் நாட்டிற்கு உரித்தான தேசிய கொள்கைகள் அல்லது வழிகாட்டல்களை ஆரம்பிப்பதன் ஊடாக பல்வேறு நாடுகளினால் அதிகரித்த வகையில் பின்பற்றப்படுகின்றது. உதாரணமாக புத்தாக்கம் சூழல்சார் நட்புத்தன்மைவாய்ந்த விடயப்பரப்புக்கள் போன்றவற்றிற்கு முதலீடுகளை நகர்வடையச் செய்யும் நோக்கில் 2012ஆம் ஆண்டில் ஐக்கிய இராட்சியம் பசுமைவாய்ந்த முதலீட்டு வங்கியொன்றை உருவாக்கியிருந்தது. தென்கொரியாவும் பசுமை நிதியீட்டலுக்கான காபன் வர்த்தக முறையை மற்றும் உட்கட்டமைப்பு என்பவற்றை மேம்படுத்தும் நோக்கில் குறைந்தளவான காபன் பசுமை வளர்ச்சி மற்றும் பசுமை நிதியிடலை உள்ளடக்கியதான வளர்ச்சி தந்திரோபாயமொன்றை அமுல்படுத்துவதற்கான ஐந்துவருட திட்டமொன்றிற்காக சட்டகமொன்றையும் அறிமுகப்படுத்தியிருந்தது. நிலைத்துநிற்கும் நிதியிடலுக்கு மிகவும் செயலூக்கமுள்ள பிராந்தியமாக ஆசிய பசிபிக் பிராந்தியம் காணப்படுகின்ற அதேவேளை, நிலைத்துநிற்கும் வங்கிகளின் ஆரம்பிப்புக்களானவை பல்வேறுபட்ட தோற்றம் பெற்றுவரும் சந்தைகளில் பிரசித்திபெற்றுள்ளது. அதன்பயனாக வங்கிகள் சூழல்சார் மற்றும் சமூக இடர்நேர்வு முகாமைத்துவம் மற்றும் புத்தாக்கமுடைய பசுமை முதலீடு போன்றவற்றை பலப்படுத்தும் நோக்கில் நிலைத்துநிற்கும் நிதியிடல் கொள்கைகள், கையேடுகள் மற்றும் வழிகாட்டல்கள் போன்றவற்றை பல்வேறுபட்ட தோற்றம்பெற்றுவரும் பொருளாதாரங்கள் ஆரம்பித்துள்ளன.

தோற்றம்பெற்றுவரும் சந்தைகளில், சர்வதேச நிதியியல் கூட்டுத்தாபனத்தால் உதவப்பட்ட நிலைத்துநிற்கும் வங்கித்தொழில் வலையமைப்பானது அறிவுசார் பகிர்வு, இயலுமை கட்டியெழுப்பல் மற்றும் தேசிய இயலாவு சட்டகத்தை அபிவிருத்தி செய்வதற்காக உதவிகளை வழங்கல் என்பவற்றின் ஊடாக முன்னேற்றகரமாக நிலைத்துநிற்கும் நிதியிடலுக்கு வழிகாட்டல்களை

வழங்குகின்றது. நிலைத்துநிற்கும் வங்கித்தொழில் வலையமைப்பு என்பது சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க நிலைத்துநிற்கும் நிதியிடலுக்கு முன்னேற்றலுக்கான அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றதுமான தோற்றம்பெற்றுவரும் சந்தைகளில் இருந்தான நிதியியல் துறை ஒழுங்குமுறை முகவர் மற்றும் வங்கித்தொழில் சங்கங்களுக்குமான தனித்தன்மைவாய்ந்த சமூகமாகும். இது அங்கத்தவர்களின் ஒன்றுசேர்த்த கற்கைகளை வசதிப்படுத்துவதுடன் அவர்களின் சொந்த நாடுகளில் நிலைத்துநிற்கும் நிதியிடலுக்கான தூண்டற்காரணிகளை உருவாக்குவதற்காக கொள்கை அபிவிருத்தி மற்றும் தொடர்புடைய முயற்சிகளில் அவர்களுக்கு உதவுகின்றது. நிலைத்துநிற்கும் வங்கித்தொழில் வலையமைப்பிற்கான எண்ணமானது 2012 மே மாதம் பீஜிங்கில் சர்வதேச நிதியியல் கூட்டுத்தாபனம் மற்றும் சீன வங்கித்தொழில் ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு என்பவற்றால் நடாத்தப்பட்ட முதலாவது சர்வதேச பசுமை கொடுகடன் சம்மேளன காலப்பகுதியில் தோற்றம்பெற்றதுடன் 10 நாடுகளில் இருந்தான வங்கித்தொழில் ஒழுங்குமுறைப்படுத்துனர்கள் மற்றும் சங்கங்கள் என்பன நிலைத்துநிற்கும் வங்கித்தொழில் மீது சர்வதேச அறிவுசார் வலையமைப்பொன்றை வசதிப்படுத்துவதற்கு சர்வதேச நிதியியல் கூட்டுத்தாபனத்தைக் கேட்டிருந்தது. இவ்வலையமைப்பானது முறைசார் வகையில் 2012 செப்டெம்பரில் ஆரம்பிக்கப்பட்டது. பசுமை வங்கித்தொழிலிற்கான கொள்கை மற்றும் ஆட்சி என்பவற்றை தீர்க்கும் வகையில் 2011இல் நிலைத்துநிற்கும் வங்கித்தொழில் வலையமைப்பு அங்கத்தவர்களிடையே பங்களாதேஷ் வங்கியானது சூழல்சார் இடர் முகாமைத்துவ வழிகாட்டல்கள் மற்றும் பசுமை “வங்கித்தொழிலிற்கான” கொள்கை வழிகாட்டல்கள் என்பவற்றை அறிமுகப்படுத்தியிருந்தது. கடன்தீர்மானத்தின் ஒரு பகுதியாக சூழல் தாக்கம் மற்றும் வலு வினைத்திறன் என்பவற்றை கொள்வதற்கும் மற்றும் பசுமை வங்கிமுறை என்பவற்றை அமுல்படுத்துவதற்காக 2012ஆம் ஆண்டில் சீனா “பசுமை கொடுகடன் வழிகாட்டல்கள்” அறிமுகப்படுத்தியிருந்தது. 2015இல் பசுமை வங்கிமுறையை பலப்படுத்தல், கண்காணித்தல் மற்றும் மதிப்பிடல் போன்றவற்றிற்காக பசுமை கொடுகடன் பிரதான செயலாற்றல் குறிகாட்டிகளையும் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்தோசேசியாவும் போட்டித்தன்மைவாய்ந்ததொரு குறைந்தளவான காபன் பொருளாதாரத்திற்கான நிலைமாற்றம், குறைப்பு மற்றும் பின்பற்றல் என்பவை உள்ளடங்கலாக காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் தேசிய அர்ப்பணிப்பிற்கு பங்களிப்பு செய்வதற்காக 2014இல் நிலைத்துநிற்கும் நிதியிடலிற்கான வழிகாட்டலொன்றை ஆரம்பித்திருந்தது. ரிசர்வ் பேங் ஒப் இந்தியாவும் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி மற்றும் நிதியியல்சாரா அறிக்கையிடல் போன்றவற்றை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை 2007இல் ஆரம்பித்திருந்ததுடன் அதனைத் தொடர்ந்து இந்தியாவின் வங்கியியலாளர் சங்கம் 2017இல் பொறுப்புத்தன்மைவாய்ந்த நிதியியல் தத்துவங்களை ஆரம்பித்திருந்தது. அதேவேளை ஸ்டேட் பாங்க் ஒப் பாகிஸ்தானும் 2017இல் பசுமை வங்கித்தொழில் வழிகாட்டல்களை ஆரம்பிக்கும் செயல்முறையில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச நிதியியல் கூட்டுத்தாபனமானது நாட்டிற்கு உரித்தான கொள்கைகள், வழிகாட்டல்கள் என்பவற்றின் அபிவிருத்திக்கு உதவுவதற்கும் குறிப்பாக சர்வதேச நிதியியல் கூட்டுத்தாபனத்தின் செயலாற்றல் நியமன்கள் மற்றும் பூமத்திய தத்துவங்கள் போன்ற சர்வதேச சிறந்த நடைமுறைகளுடன் அவற்றை ஒத்திசைவுபடுத்துவதற்கு சர்வதேச நிதியியல் கூட்டுத்தாபனமானது தந்திரோபாய மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை பணிகளையும் வழங்குகின்றது.

இலங்கையில் நிலைத்துநிற்கும் நிதியிடலை மேம்படுத்தல் மற்றும் முன்னோக்கிய நோக்கு

நிலைத்துநிற்கும் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் 2030இன் அமுல்படுத்தலுடன் சூழல்சார் நிலைத்துநிற்கும் தன்மை மற்றும் பசுமை வியாபாரத்தை மேம்படுத்தல் என்பவை உள்ளிட்ட பல்வேறுபட்ட அபிவிருத்தி முன்னுரிமைகளை இலங்கை அடையாளங்கண்டுள்ளது. இக்குறிக்கோளை அடைந்துகொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகளின் சூழல்சார் நிகழ்ச்சித்திட்டங்களின் நீலம்-பசுமை பொருளாதார எண்ணக்கருவுடன் இணைந்தசெல்லும் வகையிலான நீலம்-பசுமை அபிவிருத்தி தந்திரோபாயம் போன்ற முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் இவ்வெண்ணக்கருவானது சூழல்சார் பிரச்சினைகளை கருத்திற்கொள்கின்ற அதேவேளை நிலைத்துநிற்கும் மற்றும் தாக்குபிடிக்கக்கூடிய அபிவிருத்திகளை நோக்கி பொருத்தமான நிலைத்துநிற்கும் அபிவிருத்தி குறிக்கோள்களை பூர்த்திசெய்திருந்தது.

அத்தகைய முன்னுரிமைகள் மற்றும் அபிவிருத்தி சவால்களை அடைந்துகொள்ளும் வகையில் பொறுப்புத்தன்மைவாய்ந்ததொரு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய நிதியியல் முறைமை இலங்கையில் முக்கியமானதொரு பங்கை வகிக்க முடியும். குறிப்பாக, இலங்கையின் நிதியியல் முறைமை வங்கிகளால் அதிகளவு ஆதிக்கம் செலுத்தியிருப்பதனால் நிலைத்துநிற்கும் நிதியிடலிற்கான பரந்தளவான தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாக நிலைத்துநிற்கும் நிதியிடலை நோக்கி வங்கிகள் முயற்சிகளை எடுக்கவேண்டியுள்ளது. மேலும், பசுமைக் கடன்களை வழங்குவதன் ஊடாக சூழல் சார்பில் நட்புத்தன்மைவாய்ந்த சிறந்த செயற்றிட்டங்களுக்கு பங்களிக்கமுடிவதுடன் அவற்றிலிருந்து நன்மைகளையும் பெற்றுக்கொள்ளல் முடியும். சூழல்சார் இடர்நேர்வுகள் பொருளாதார நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டுள்ளதுடன் நிதியியல் நிறுவனங்களுக்கு நிதியியல் இடர்நேர்வுகளை இன்றியமையாததாக்குகின்றதுடன் வங்கிகள் அவற்றின் கொள்கைகளை உருவாக்கமுடியும் அல்லது நிலைத்துநிற்பதனை உறுதிப்படுத்துகின்ற நடவடிக்கைகளை நோக்கி அவற்றின் வாடிக்கையர்களின் விருப்பத்தேர்வை நகர்வடையசெய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.

நிலைத்துநிற்கும் நிதியிடல் பல்வேறுபட்ட நிதியியல் மற்றும் வங்கித்தொழில் சந்தைகளில் பிரசித்திச்செற்றிருப்பினும் நிலைத்துநிற்கும் நிதியிடலின் அபிவிருத்தியானது (ஆ) வெளிவாரிகள்: சூழல்சார் வெளிவாரிகளை பொருத்தமான வகையிலும் செலவு வினைத்திறனான வகையிலும் எவ்வாறு உள்ளடக்கப்படுதல்: (ஆ) முதிர்வு பொருத்தப்பாடின்மை: நீண்டகால செயற்றிட்டங்களால் நிதியியலுக்கான கேள்வியைக் காட்டிலும் நீண்டகால நிதியிடலின் போதியதற்ற நிரம்பல்: (இ)நிலைத்துநிற்கும் அபிவிருத்தி தொடர்பில் தெளிவற்ற தன்மை: நிலைத்துநிற்கும் நிதியிடல் நடவடிக்கைகள் மற்றும் உள்பத்திகள் எவற்றை உள்ளடக்குகின்றது என்பது தடையாக காணப்படுகின்றது: (ஈ) சமச்சீரற்ற தகவல்: சூழல்சார் தகவல்களின் போதுமானமற்ற வெளிப்படுத்துகைகள்: மற்றும் (உ) போதுமானமற்ற பகுப்பாய்வு இயலுமை: நிதியியல் நிறுவனங்களால் (ஜி)20 பசுமை நிதியிடல் கற்கைகள் (கு) சூழல் இடர்நேர்வின் நிதியியல் விளைவுகள் தொடர்பில் குறைந்தளவான இயலுமை மற்றும் குறைந்தளவான புரிதல்கள் போன்ற பல்வேறுபட்ட சவால்களை இன்னமும் எதிர்நோக்குகின்றது. இலங்கைக்கான பின்னணியில் சரியானதாக காணப்படுகின்ற இத்தகைய சவால்கள் முன்னேற்றமடைந்த அறிவுப் பகிர்வு, இயலாமை கட்டியெழுப்பல், பலமானதும் தெளிவானதுமான கொள்கை போக்குகள், மற்றும் நிலைத்துநிற்கும் நிதியிடல் நடவடிக்கைகளின் வரைவிலக்கணம் தொடர்பான

தெளிவுத்தன்மை என்பவற்றை கடப்பதன் ஊடாக அவற்றை நீக்கிக்கொள்ளல் முடியும்.

இலங்கை வங்கியியலாளர் சங்கத்தின் தலைமைத்துவத்தின் கீழ், இலங்கையில் பல்வேறுபட்ட வங்கிகள் நிலைத்துநிற்கும் வங்கித்தொழில் மீது தற்காலிகமான தத்துவங்களின் ஒரு தொகுதியை ஏற்கனவே பின்பற்றியிருக்கின்றன. இத்தகைய தத்துவங்கள் சூழல் மற்றும் சமூக இடர்நேர்வு முகாமைத்துவம், சூழல் மற்றும் சமூக தடம், தொடர்புடைய பங்குதாரர்களின் உரிமைகள், நிதியியல் உள்ளடக்கம், சூழல் மற்றும் சமூக ஆட்சி, விழுமியம்சார் நிதியிடலின் மேம்பாடு, “பசுமை பொருளாதார” வளர்ச்சியின் மேம்பாடு, இயலாமை கட்டியெழுப்பல், கூட்டு பங்குரிமை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலின் மேம்பாடு மற்றும் இலங்கையில் நிலைத்துநிற்கும் நிதியிடல் எண்ணக்கருவை நடைமுறைப்படுத்தும் விதத்தில் “அடியை நோக்கியதான ஓட்டம்” (சூழல் மற்றும் சமூக பிரச்சினை மீது ஏனைய வங்கிகளுடன் போட்டியிடுவதில்லை) என்பவற்றிலிருந்து தவிர்ந்துக்கொள்ளல் போன்ற விடயப்பரப்புக்களை உள்ளடக்குகின்றது. இத்தகைய தத்துவங்கள் புத்தாக்கம், போட்டித்தன்மை மற்றும் வங்கிக்கொடுகடனின் தரம் என்பவற்றை முன்னேற்றும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள அதேவேளை சமூக சமத்துவமின்மை, காலநிலை மாற்றம், வளப்பற்றாக்குறை மற்றும் சூழல்சார் பாதிப்புக்கள் போன்ற நிலைத்துநிற்கும் சவால்களை தீர்க்கும் வகையில் சமூகத்திற்கு உதவுகின்றது.

இலங்கை மத்திய வங்கியும் பங்குதாரர்களின் துணையுடன் இத்தகைய நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற அதேவேளை நிதியியல் நிறுவனங்கள் அவற்றால் நிதியிடப்படுகின்ற செயற்றிட்டம் தொடர்பில் சூழல்சார் மற்றும் சமூக இடர்நேர்வுகளை வினைத்திறனாக முகாமைசெய்வதற்கும் பசுமைத்தன்மை வாய்ந்ததும் காலநிலை நட்புத்தன்மை வாய்ந்ததுமான வியாபாரங்களை மேம்படுத்தல் போன்றவற்றிற்காக நிதியியல் நிறுவனங்களை வழிகாட்டுகின்றது. இந்நோக்கத்திற்காக, முக்கிய பங்குதாரர்களின் துணையுடன் வழிகாட்டலொன்று உருவாக்கப்பட்டுள்ள அதேவேளை இது நிலைத்து நிற்கும் நிதியிடல் தொடர்பில் இலங்கை நிதியியல் நிறுவனங்கள் தங்களது நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கு வழிகாட்டலொன்றை வழங்குவதுடன் அதனுடாக இலங்கைப்பொருளாதாரத்தின் நிலைத்துநிற்கும் அபிவிருத்திக்கு பங்களிப்பை நல்கும்.

உசாத்துணைகள்

G20 Green Finance Study Group, 2016, G20 Green Finance Synthesis Report.

Gerster, Richard, 2011, Sustainable Finance: Achievements, Challenges, Outlook, Striking a Balance ahead of Rio+20.

International Finance Corporation, 2016, Greening the Banking System - Experiences from the Sustainable Banking Network (SBN), Background Paper for the G20 Green Finance Study Group.

Jeucken, Marcel, 2001, Sustainable Finance and Banking: The Financial Sector and the Future of the Planet, 1st Edition, Earthscan Publications Ltd.

Schäfer, Henry, 2012, Sustainable Finance - A Conceptual Outline, University of Stuttgart Working Paper No. 03/2012.

Yunwen, Bai; Faure, Michael and Jing Liu, 1989, The Role of China's Banking Sector in providing Green Finance, Duke Environmental Law and Policy Forum, Vol. XXIV:89



அபிவிருத்திக் கடன் திட்டத்தின் சலுகைக் காலத்தினை தொடர்பான செயற்றிட்டங்களின் தேவைப்பாடுகளைப் பொறுத்து 6 மாதங்களிலிருந்து 12 மாதங்கள் வரை அதிகரித்தது. இவ்வழிமுறையானது, பண்ணை முதலீட்டாளர்கள் இத்திட்டத்தின் கீழான அவர்களது கொடுப்பனவுக் கடப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கான சாதகமான காசுப்பாய்ச்சலை உருவாக்கிக் கொள்வதற்குப் போதுமான கால அவகாசத்தினை அனுமதிக்கிறது. மேலும், வர்த்தகவிலான பண்ணை அபிவிருத்திக் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்களின் உயர்ந்தபட்ச மீள்கொடுப்பனவுக் காலம் 2017.02.06 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் உயர்ந்தபட்சம் 1 ஆண்டுச் சலுகைக்காலம் உட்பட 5 இலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது. செயலாற்றப் பக்கத்திலிருந்து நோக்குகையில் புதிய அனைத்தையுமுள்ளடக்கிய கிராமியக் கொடுகடன் திட்டம் மற்றும் வர்த்தகவிலான பாற்பண்ணை அபிவிருத்திக் கடன் திட்டம் என்பனவற்றின் கீழ் வழங்கப்பட்ட கடன்களின் மொத்தத் தொகை 2016இல் 15.3 சதவீதத்தினால் அதிகரித்தது.

இடையேற்பாட்டு நிதியியல் பணி வழங்குவோரின் உருவாகி வருகின்றதும் மாற்றடைந்து வருகின்றதுமான தேவைகளினை வலியுறுத்துகின்ற நோக்கத்துடன், உலக வங்கியினால் நிதியிடப்பட்ட உத்தேச வேளாண்மைத் துறை நவீனமயப்படுத்தல் செயற்றிட்டத்தின் கீழ் பகுதியளவிலான உத்தரவாதக் கொடுகடன் திட்டத்தினை அறிமுகப்படுத்துவதற்கு மத்திய வங்கி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பகுதியளவிலான கொடுகடன் உத்தரவாதமானது வேளாண்மையை நவீனமயப்படுத்தல் செயற்றிட்டத்தின் கீழ் புத்தாக்க இடர்நேர்வைப் பகிர்ந்து கொள்ளும் கருவியொன்றாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதுடன் இது வேளாண்மை உற்பத்தியாக்கம் மற்றும் வினைத்திறனுக்கு ஆதரவளிப்பதனையும் சந்தையை அணுகும் தன்மையினை மேம்படுத்துவதனையும் பெறுமதிக்கூட்டல்களை உயர்த்துவதனையும் குறிக்கோளாகக் கொண்டு தொழிற்படுகின்றது. மேலும், செயற்றிட்டச் செலவில் 50 சதவீதத்தினை உள்ளடக்கும் வேளாண்மை நவீனமயப்படுத்தல் செயற்றிட்டத்தின் பொருத்தப்பாட்டுக் கொடைக் கூறு நிதியின் கிடைப்பனவினை மேலும் ஊக்குவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் துறைக்கான கடன்வழங்கல் 2016இல் தொடர்ந்தும் முன்னுரிமையினைப் பெற்றது. மத்திய வங்கி, நீடித்துநிலைத்திருக்கும் பொருளாதார வளர்ச்சி, தொழில் உருவாக்கம் மற்றும் வருமை ஒழிப்பு போன்றவற்றின் மீது கவனம் செலுத்துகின்ற நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு செளபாக்கியா கடன் திட்டம், சிறு

உடமையாளர் பெருந்தோட்ட தொழில்முயற்சியாண்மையாளர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், வரண்ட வலய வாழ்வாதார உதவி மற்றும் பங்குடமை நிகழ்ச்சித்திட்டம் - சுழலும் நிதியம், சுய தொழில் வாய்ப்பு ஊக்குவிப்பு முன்னெடுப்புக் கடன் திட்டம் - கட்டம் II மற்றும் தேயிலை தொழிற்சாலைகளுக்கான தொழிற்படு மூலதனக் கடன் திட்டம் ஆகிய 05 கொடுகடன் திட்டங்களினூடாக சலுகைக் கொடுகடன்களை வழங்கியது. 2016இல் இத்திட்டங்கள் ஒன்றுசேர்ந்து 13,810 நன்மைபெறுநர்களிடையே ரூ.8,447.2 மில்லியன் கொண்ட மொத்தக் கடன்களைப் பகிர்ந்தளித்தது. இவ்வனைத்துக் கடன் திட்டங்களிலும் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சித் துறைக்கு நாடளாவிய முறையில் கடன்களை வழங்குகின்ற பாரிய கடன் திட்டமான செளபாக்கிய கடன் திட்டம் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சித் துறைக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட கடன்களில் ரூ.4,767.1 மில்லியனை அல்லது 56.4 சதவீதத்தினைத் தனியாகப் பகிர்ந்தளித்தது. 2015 ஓகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகளுக்கான தொழிற்படு மூலதனக் கடன் திட்டம் இத்திட்டத்தின் கீழ் உரித்துடைய 115 பதிவுசெய்யப்பட்ட தொழிற்சாலைச் சொந்தக்காரரிடையே ரூ.3,539.8 மில்லியன் கொண்ட குறுங்கால தொழிற்படு மூலதனக் கடன்களைப் பகிர்ந்தளித்தது. இது, 2016இல் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு வழங்கப்பட்ட கடன்களில் 41.9 சதவீதமான கணிசமான விகிதத்திற்கு வகைகூறியது. மேலும், சிறு உடமையாளர் பெருந்தோட்டத் தொழில்முயற்சியாளர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், வரண்ட வலய வாழ்வாதார உதவி மற்றும் பங்குடமை நிகழ்ச்சித்திட்டம், சுய தொழில் வாய்ப்பு ஊக்குவிப்பு முன்னெடுப்புக் கடன் திட்டம் - கட்டம் ஐஐ என்பன 677 கடன்பாட்டாளர்களிடையே ரூ.140.2 மில்லியன் கொண்ட மொத்தக் கடன்களைப் பகிர்ந்தளித்தது. 2016இல் இத்திட்டத்தின் கீழ் பகிர்ந்தளிக்கப்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகளுக்கான தொழிற்படு மூலதனக் கடன் திட்டம் நீங்கலாக மொத்த பகிர்ந்தளிப்புக்கள் 2015இல் பகிர்ந்தளிக்கப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் 42.5 சதவீதத்தினால் அதிகரித்தன.

நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் துறையின் அபிவிருத்திக்கு காத்திரமான கொடுகடன் வழங்கலை வலுப்படுத்துவதற்கு மத்திய வங்கி பல புதிய கொள்கை வழிமுறைகளை மேற்கொண்டது. இவ்வழிமுறைகள் சுய தொழில் வாய்ப்பு ஊக்குவிப்பு முன்னெடுப்புக் கடன் திட்டத்தின் கட்டம் - II மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சார்பிலான மற்றைய பல திட்டங்களையும் உள்ளடக்குகின்றன. சுய தொழில்

வாய்ப்பு ஊக்குவிப்பு முன்னெடுப்புக் கடன் திட்டம் - கட்டம் II திட்டம் தொடர்பாக தொழில் பயிற்சி நிறுவனங்களினால் நடத்தப்பட்ட தொழில் பயிற்சி பாடநெறிகளை நிறைவுசெய்த மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட சுய தொழில் வாய்ப்புச் செயற்றிட்டங்களின் முன்னெடுப்பிற்கு பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களினால் வழங்கப்பட்ட கடன்களுக்கு மீள்நிதியிடலை வழங்குவதனைத் தொடர்ந்தது.

நுண்பாக சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சித் துறையின் அபிவிருத்தியினையும் தொழில் உருவாக்கத்தினையும் இலக்காகக் கொண்டு மத்திய வங்கி தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவலர் அமைச்சுடன் இணைந்து "சுயசக்தி" - ஒரு மில்லியன் தொழில்களை நோக்கி எனும் பெயரில் புதிய கடன் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்துள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் நிதியிடப்படும் இத்திட்டம் கிராம மட்டத்தில் வேளாண்மை மற்றும் விலங்குவளர்ப்பு, கைத்தொழில் மற்றும் பணிகள் துறைகளில் வருமான உருவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள புதிதாக நுழைந்தவர்களுக்கும் ஏற்கனவேயுள்ள தொழில்முயற்சியாளர்களுக்கும் நிதியியல் பணிகளை வழங்குவதற்கு இத்திட்டம் எதிர்பார்க்கிறது.

பொதுமக்களிடையே நிதி சென்றவடைவதனை விரிவுபடுத்தி நாட்டில் வறுமை ஒழிப்பினை மேம்படுத்துவதனை கருத்திற் கொண்டு நுண்பாக நிதித் துறைக்கான கடன்வழங்கல் 2016இலும் தொடர்ந்தது. இக்குறிக்கோளினை அடையும் பொருட்டு மத்திய வங்கி வறுமை ஒழிப்பு நுண்பாக நிதிச் செயற்றிட்டம் II - சுழலும் நிதியம், வறுமை ஒழிப்பு நுண்பாக நிதிச் செயற்றிட்டம் - சுழலும் நிதியம், சிறு வேளாண்மையாளர் மற்றும் நிலமற்றோர் கொடுகடன் செயற்றிட்டம் - சுழலும் நிதியம், நுண்பாக நிதிக் கடன் திட்டம் மற்றும் தேசிய வேளாண் வியாபார அபிவிருத்திக் கடன் திட்டத்தின் கீழான "தருண திறிய" கடன் திட்டம் ஆகிய ஐந்து நுண்பாக நிதிக் கடன் திட்டங்களைத் தொழிற்படுத்தியது. 2016ஆம் ஆண்டுப்பகுதியில் இத்திட்டங்களினூடாக 32,963 நன்மைபெறுநர்களிடையே ரூ.2,701.4 மில்லியன் கொண்ட கடன்கள் பகிர்நதளிக்கப்பட்டன. இத்திட்டங்கள் முக்கியமாக, நாட்டில் கைத்தொழில்கள், வேளாண்மை, விலங்குவளர்ப்பு, மீன்பிடி, வர்த்தகம் மற்றும் ஏனைய பணிகள் தொடர்பான வருமான உருவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நுண்பாக மட்ட தொழில்முயற்சியாளர்களை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது. பொதுவாக, மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படும் நுண்பாக நிதித் திட்டங்களின் கீழ் பகிர்நதளிக்கப்பட்ட கடன்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016இல் 31.6 சதவீதத்தினால் அதிகரித்தன.

நுண்பாக நிதித் துறைக்கு நிதியின் கிடைப்பனவினை அதிகரிப்பதற்காக மத்திய வங்கி பெரும் எண்ணிக்கையான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது. 2016 சனவரியில் வேளாண்மை அபிவிருத்திக்கான பன்னாட்டு நிதியத்தினால் நிதியிடப்பட்ட தேசிய வேளாண் வியாபார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் நுண்பாக நிதியியல் கூறுகள், கைத்தொழில்கள், வேளாண்மை, விலங்குவளர்ப்பு, மீன்பிடி, வர்த்தகம் மற்றும் ஏனைய பணிகளிலுள்ள வருமான உருவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நுண்பாக மட்ட தொழில்முயற்சியாளர்களை இலக்காகக் கொண்டு ரூ.90 மில்லியனை பகிர்நதளிக்கும் வேலைகளை மீளத் தொடங்கின. ரூ.30,000 இற்கும் குறைவாகக் கடன்களை வழங்குமாறு தனிப்பட்டவர்கள் விடுத்த கோரிக்கைக்கு பதிலிறுத்தும் விதத்தில் கடன் எல்லையின் கீழ் மட்டம் ரூ.10,000 இற்குக் குறைக்கப்பட்டது. எனவே, இப்பொழுது இத்திருத்தத்தின்படி நன்மைபெறுநர்கள் ரூ.10,000 இலிருந்து ரூ.300,000 வரையான கடன்களைப் பெறமுடிந்தது. மேலும், தேசிய வேளாண் அபிவிருத்தி முன்னெடுப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான "தருண திறிய" என்ற பெயரிலான புதிய கடன் திட்டமான இளைஞர் வலுவூட்டல் மற்றும் தொழில் வாய்ப்புச் செயற்றிட்டம் கிராமிய இளைஞர்களுக்கு சிறியளவு தொழில்முயற்சிகளுக்குத் தேவையான கொடுகடன் வசதிகள் மற்றும் தேவையான பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக 2016இல் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், வேளாண்மை உற்பத்திகளின் உற்பத்தி, உற்பத்தியாக்கம், தரம் மற்றும் பெறுமதிக்கூட்டல்கள் என்பனவற்றை அதிகரிக்கும் நோக்குடன் தேசிய வேளாண் வியாபார முன்னெடுப்புக் கடன் திட்டத்தின் வெளிப் பயிர்ச்செய்கையாளர் வேளாண்மையாளர் கடன் திட்டத்தின் கீழ் "பெறுமதிச் சங்கிலி அபிவிருத்தி மூலதன வேளாண்மைக் கடன் திட்டம்" மற்றும் "பெறுமதிச் சங்கிலி அபிவிருத்தி பருவகால வேளாண்மைக் கடன் திட்டம்" என்பனவும் நடைமுறைக்கிடப்பட்டன.

நிதியியல் அறிவு, நிதியியல் முகாமைத்துவம், தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி, பயிற்சியாளர் பயிற்சி மற்றும் தொழில்முயற்சியாண்மை செயற்றிட்ட மதிப்பீடு என்பனவற்றையுள்ளடக்கிய பல்வேறு துறைகளிலுள்ள அநேக நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் செயலம்வகளுக்கான மத்திய வங்கி தொடர்ந்தும் நிதியியல் அறிவு, நிதியியல் வசதிகளை மக்களுக்குக் கிடைக்கச் செய்தல் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி என்பனவற்றைத் தொடர்ந்தும் மேம்படுத்தியது. இதன்படி, நன்மைபெறுநர்களுக்கும் ஏனைய ஆர்வலர்களுக்கும் அறிவுட்பெறுவதற்கென 2016இல் மத்திய வங்கி 172 விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை



மேற்கொண்டது. மேலும், வறுமை ஒழிப்பு நுண்பாக நிதிச் செயற்றிட்டம் II - சுழலும் நிதியத் திட்டத்தின் கீழ் மத்திய வங்கியும் வறுமையை மக்கள் கடந்து செல்வதற்கு அடிமட்டத்திலுள்ள தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டும் பொருட்டு சுய உதவிக் குழுக்கள் என அழைக்கப்படும் ஒரே மாதிரியான ஒற்றுமை வாய்ந்த குழுமங்களை உருவாக்குவதற்கும் முன்னுரிமையளித்தது.

அனைத்து மக்களுக்கும் நிதியியல் வசதிகளைக் கிடைக்கச் செய்வது தொடர்பான கேள்விப்பக்கத் தகவல்களைச் சேகரிப்பதற்காக மத்திய வங்கி இலங்கையில் முதற்றடவையாக நாடளாவிய முறையில் களஅளவீடொன்றினை நடத்தியது. இவ்வளவீட்டின் கீழ் சேகரிக்கப்பட்ட தகவல்களை நாட்டின் நிதியியல் வசதிகளின் கிடைப்பளவு மட்டத்தினை அளவிடுவதற்கான அடிப்படைத் தகவல்களை வழங்குவதன் மூலம் இலங்கைக்கான நிதியியல் வசதிகளில் கிடைப்பளவிற்கான தேசிய உபாயத்தினை அபிவிருத்தி செய்வதற்கான வழியையும் ஏற்படுத்துகிறது.

8.6 நிதியியல் உட்கட்டமைப்பு

கொடுப்பளவு மற்றும் தீர்ப்பளவு முறைமைகள்

நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு வசதியளிப்பதற்கும் தேசிய கொடுப்பளவு உட்கட்டமைப்பின் விளைத்திறனையும் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் பொருட்டும் மத்திய வங்கி 2016இல் கொடுப்பளவு மற்றும் தீர்ப்பளவு முறைமையினைத் தொடர்ந்தும் ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பார்வை செய்து வருகின்றது. இதற்கமைய மத்திய வங்கி அதன் மேற்பார்வை நடவடிக்கைகளை வலுப்படுத்தியதுடன் புதிய அபிவிருத்திகளை ஊக்குவிக்கும் நோக்குடன், புதுமையான கொடுப்பளவு முறைமைகளுடன் இணைந்து காணப்படும் இடர்நேர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஒழுங்குமுறைப்படுத்தும் வழிமுறைகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தது. மேலும், 2016ஆம் ஆண்டுப்பகுதியில் தனிப்பட்டவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் தேவையான கொடுப்பளவுகளை வழங்குவதில் பாரிய பெறுமதிகளைக் கொண்ட மற்றும் சில்லறைக் கொடுப்பளவு முறைமைகள் சுமுகமாக தொழிற்பட்டமையினை மத்திய வங்கி உறுதிப்படுத்தியது.

ஆய்விற்குரிய ஆண்டுப்பகுதியில், லங்கா செட்டிலின் இரண்டு முக்கிய கூறுகளான அதேநேர மொத்தத் தீர்ப்பளவு முறைமை மற்றும் லங்கா செக்யூர் முறைமை என்பன அதிகரிக்கின்ற கொடுக்கல்வாங்கல் தொகைகளுக்கு வசதியளிக்கின்ற விதத்தில் சுமுகமாக தொழிற்படுத்தப்பட்டன. வங்கிகளுக்கிடையிலான உயர் பெறுமதி கொண்டதும் நேர முக்கியத்துவம் வாய்ந்ததுமான இலங்கை ரூபாலான

கொடுக்கல்வாங்கல்களை அதேநேர அடிப்படையில் தீர்ப்பளவு செய்யும் அதேநேர மொத்தத் தீர்ப்பளவு முறைமை 2016இல் ரூ.93,378 பில்லியன் தொகை கொண்ட 365,991 கொடுக்கல்வாங்கல்களைத் தீர்ப்பளவு செய்தது. அதேநேர மொத்தத் தீர்ப்பளவு முறைமை காசல்லா கொடுப்பளவின் மொத்தப் பெறுமதியில் 88 சதவீதத்திற்கு வகைகூறியதுடன் நாட்டின் வங்கிகளுக்கிடையிலான முக்கிய நிதியியல் மாற்றல் முறைமையாகவும் தொடர்ந்தும் இருந்து வருகின்றது. பங்கேற்கும் நிறுவனங்களின் திரவத்தன்மைப் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு முறைமையின் தொழிற்பாட்டாளர் என்ற ரீதியில் மத்திய வங்கி அரசு பிணையங்களைப் பிணையாக வைத்துக் கொண்டு வட்டியற்ற ஒரு நாளுக்குள்ளேயான திரவ வசதிகளைத் தொடர்ந்தும் வழங்கியது. ஆண்டுப்பகுதியில் பங்கேற்கின்ற நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்ட ஒரு நாளுக்கேள்யேயான திரவ வசதி ரூ.9.2 பில்லியனாக விளங்கி வியாபார நாளொன்றிற்கான ரூ.38.4 பில்லியன் கொண்ட சராசரிப் பெறுமதியினைப் பதிவுசெய்தது. லங்கா செக்குயிரினால் வைத்திருக்கப்படும் பத்திரங்களற்ற பிணையங்களின் மொத்தப் பெறுமதி ரூ. 4,846.0 பில்லியனுக்கு (முகப்புப் பெறுமதி) வகைகூறியது. இது 2016 திசெம்பர் இறுதியில் ரூ.792.4 பில்லியன் கொண்ட திறைசேரி உண்டியல்களையும் ரூ. 4,053.6 பில்லியன் கொண்ட திறைசேரி முறிகளையும் உள்ளடக்கியிருந்தது.

ஆய்வுக்குரிய காலப்பகுதியில், லங்கா கிளியர் (பிறைவேற்) லிமிடெட்டினால் தொழிற்படுத்தப்பட்ட காசோலைத் தீர்ப்பளவு முறைமை ரூ.9,601 பில்லியன் தொகை கொண்ட 51.9 பில்லியன் மொத்த அளவிலான காசோலைகளைத் தீர்ப்பளவு செய்தது. 2016இல் மொத்தக் கொடுக்கல்வாங்கல் அளவின் நியதிகளில், காசல்லா கொடுப்பளவுகளில் காசோலை மூலமாகச் செய்யப்பட்ட கொடுப்பளவுகளின் பங்கு 30.3 சதவீதத்திற்கு வகைகூறி, சில்லறைக் கொடுப்பளவுகளை மேற்கொள்வதில் காசோலைகள் தொடர்ந்தும் பிரபல்யமடைந்து வருவதனைப் பிரதிபலித்தது. பரிமாற்றத்தின் போது காசோலை பிம்பப்படுத்தலின் பாதுகாப்பினை உயர்த்தும் ஒரு வழிமுறையாக, 2016 ஒத்தோபரில், லங்கா கிளியருக்கு காசோலைப் பிம்பங்களைச் சமர்ப்பிக்கும் பொழுது பயன்படுத்துகின்ற காசோலை பிம்பப்படுத்தல் சமர்ப்பிப்பு மாதிரியினைத் தரமுயர்த்தியது. இதற்கமைய கூரியர் பணிகளினூடாக இறுவட்டில் பிம்பக் காசோலைகளை சமர்ப்பிக்கின்ற முறைமைக்குப் பதிலாக கணனி வழி காசோலை முறைமையொன்றிற்கான முறைமையை அறிமுகப்படுத்தியது.

லங்கா கிளியர் பிறைவேற் லிமிடெட்டினால் தொழிற்படுத்தப்படுகின்ற இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பளவு முறைமை குறைந்த பெறுமதி கொண்ட

சிறப்புக்குறிப்பு 13

கொடுப்பனவு முறைமைகள் ஒழுங்குவிதிகளில் இலங்கை மத்திய வங்கியின் வகிபாகம்

கொடுப்பனவு முறைமைகள்

இலங்கையின் 2005ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க கொடுப்பனவு மற்றும் கொடுத்துத் தீர்த்தல் முறைமைகள் சட்டமானது, கொடுப்பனவு முறைமை என்பதனை பணத்திலான கொடுப்பனவையும் கொடுப்பனவுக் கொடுக்கல்வாங்கல்கள் மூலம் பணப்பெறுமதியைக் கைமாற்றுதலையும் வசதிப்படுத்துகின்ற நிறுவனங்களும் பொறிமுறைகளும் என வரையறுக்கின்றது. கொடுப்பனவு செய்வதற்கான கடப்பாடுகளின் கணக்குத் தீர்வுக்கும் கொடுத்துத் தீர்த்தலுக்குமான பொறிமுறைகளையும் உள்ளடக்குகின்றது. பணப்பெறுமதி கைமாற்றுதலானது பாரம்பரியமாக காசாகவோ அல்லது காசோலை மற்றும் வரவுக்கடிதம் போன்ற கொடுப்பனவு சாதனங்களினால் மேற்கொள்ளப்பட்டன. தொழிநுட்ப அபிவிருத்தியின் மூலம், இவ்வுலகம் தற்பொழுது உலகம் முழுவதும் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றது. இலத்திரனியல் கொடுப்பனவு முறைமைகள் நோக்கி நகர்கின்றது. இக்கட்டுரையானது கொடுப்பனவு முறைமைகள் மற்றும் அவற்றின் புதிய அபிவிருத்திகளைக் கண்காணித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துவதில் இலங்கை மத்திய வங்கியின் வகிபாகத்தினைச் சுட்டிக்காட்டுகின்றது.

ஆற்றல்வாய்ந்த கொடுப்பனவு முறைமைகளின் முக்கியத்துவம்

விலை உறுதிப்பாடு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாடு என்பவை பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்வதற்கான முந்தேவைப்பாடுகளாகக் காணப்படுகின்றன. இலங்கை மத்திய வங்கி பொருளாதாரம் மற்றும் விலை உறுதிப்பாடு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாடு பேணுதல் போன்ற இரண்டு மையக் குறிக்கோள்களை கொண்டுள்ளது. நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பேணுவதென்பது ஓர் நிலையான நிதியியல் முறைமையை உறுதிசெய்தல் என விபரிக்கப்படுவதுடன் இங்கு நிதியியல் இடையீட்டாளர்கள் பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிப்பதற்காக ஓர் சுழலமான மற்றும் வினைத்திறனுடன் கூடிய சந்தை உட்கட்டமைப்புக்குள் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடமுடியும். நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை பேணுவதற்காக, நிதியியல் துறையின் சுழலமான தொழிற்பாட்டினை உறுதிசெய்யும் பொருட்டு குறைந்தளவான இடர்நேர்வுடன் கூடிய ஆற்றல்வாய்ந்த கொடுப்பனவு முறைமைகள் இடம்பெறுதல் வேண்டும். கொடுப்பனவு முறைமையிலுள்ள அனைத்து பங்குபற்றினர்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுவதனால், ஒரு பங்குபற்றினர் இடர்நேர்வுக்குள்ளாகினால், இது ஏனைய பங்காளர்களுக்கும் பரவி முறைமையியல் சார் இடர்நேர்வினைத் தோற்றுவிக்கும். முறைமையியல் சார் இடர்நேர்வென்பது, முறைமையின் ஒரு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களில் தவறுதல் காரணமாக ஏற்படும் “டொமினோ விளைவு” (ஓர் பிரதிபலிப்பு சங்கிலி) காரணமாக முறைமை முழுவதுமான வீழ்ச்சியைச் ஏற்படுத்தும் இடர்நேர்வாகும். கொடுப்பனவு முறைமையொன்றில் முறைமையின் உறுப்பினரொருவரால் கொடுகடன் அல்லது திரவத்தன்மை பிரச்சனைகளுக்கு உட்பட்டலானது சங்கிலி பிரதிபலிப்பினைத் தூண்டுவதுடன் அதேமுறைமையிலுள்ள ஏனைய உறுப்பினர்களையும் பாதிக்கும்.

ஒழுங்குபடுத்தும் கட்டமைப்பு

- நாட்டின் கொடுப்பனவு, கணக்குத்தீர்வு மற்றும் கொடுத்துத் தீர்த்தல் முறைமைகளை மேற்பார்வை செய்வதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் மத்திய வங்கி 1949ஆம் ஆண்டு 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டம் மற்றும் 2005ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க கொடுப்பனவு மற்றும் கொடுத்துத் தீர்த்தல் முறைமைகள் சட்டம்

போன்றவற்றின் கீழ் தனி அதிகாரம் ஒப்படைக்கப்படுகிறது. கொடுப்பனவு மற்றும் கொடுத்துத் தீர்த்தல் சட்டத்தின் கீழ், இலங்கை மத்திய வங்கி “இலங்கையில் கொடுப்பனவு முறைமை கொள்கையொன்றின் நடைமுறைக்கிடுவதற்கு உருவாக்குதல், பின்பற்றுதல் மற்றும் கண்காணித்தல்” போன்றவற்றுக்கான அதிகாரத்தினைக் கொண்டுள்ளது. மத்திய வங்கி “தேசிய கொடுப்பனவு முறைமைக்கானதொரு திட்டத்தினைத் தயாரிப்பதற்கும், இலங்கைக்கான கொடுப்பனவுக் கணக்குத் தீர்த்தல் மற்றும் கொடுத்துத் தீர்த்தல் முறைமையினை நிறுவுதல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குவதற்கான பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளல் போன்றவற்றுக்குப் பொறுப்பான அதிகாரமாகவும்” அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேசட்டத்தின் கீழ், இலங்கை மத்திய வங்கி இலங்கையில் பணப்பணிகளை வழங்கும் அனைத்து சேவை வழங்குனர்களையும் மேற்பார்வை செய்தல், ஒழுங்குபடுத்தல் மற்றும் கண்காணித்தல் போன்றவற்றிற்கான நியதிச்சட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

- கொடுப்பனவு மற்றும் கொடுத்துத் தீர்த்தல் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 2013இன் 01 இலக்க கொடுப்பனவு அட்டைகள் மற்றும் செல்லிடக் கொடுப்பனவு முறைமைகள் ஒழுங்குவிதிகள், கொடுப்பனவு அட்டைகள் மற்றும் செல்லிடக் கொடுப்பனவு முறைமைகளின் வழங்குநர்களை ஒழுங்குபடுத்துவதற்கும் மேற்பார்வை செய்வதற்குமான அதிகாரத்தினை மத்திய வங்கிக்கு வழங்கியுள்ளது. ஒழுங்கு விதிகளின் நியதிகளில், மத்திய வங்கியானது தளத்திலான மற்றும் தளத்திற்கு வெளியிலான மேற்பார்வைகளை மேற்கொள்ளுதல் மற்றும் கொடுப்பனவு அட்டைகள் மற்றும் செல்லிடக் கொடுப்பனவு முறைமைகள் தொடர்பான வியாபாரங்கள் மீதான பணிப்புரைகளை வழங்குதல் போன்றவற்றிற்கான அதிகாரத்தினை கொண்டுள்ளது. இதன்படி, கொடுப்பனவுச் சாதனங்களாக கொடுகடன் அட்டைகளின் பாதுகாப்பான மற்றும் பத்திரமான தொழிற்பாட்டினை உறுதிசெய்வதற்காக 2010இல் கொடுகடன் அட்டை வழிகாட்டல்களை மத்திய வங்கி வழங்கியுள்ளது. செல்லிடத் தொலைபேசி அடிப்படையிலான கொடுப்பனவு பணிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மற்றும் அத்தகைய பணிகளை வழங்கும் பணி வழங்குனர் ஆகியோரை பாதுகாக்கும் நோக்குடன், 2011இல் மத்திய வங்கி வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.
- மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட தடங்கலற்ற வியாபாரத் திட்டமிடல் வழிகாட்டல்களின்படி, நாட்டின் பிரதான கொடுப்பனவு முறைமைகளின் பங்குபற்றினர்களின் கொடுப்பனவு முறைமை தொடர்பினை மீளமுச்சியினைக் கட்டியெழுப்புவதற்காக காலாந்தர அடிப்படையில் தடங்கலற்ற வியாபாரத் திட்டமிடல் பயிற்சிகளை மேற்கொள்ள கோரப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் முதன்மை அமைவிடங்களின் தொழிற்பாடுகள் பாதிப்படையும் நிகழ்வுகளிலும் பங்குபற்றும் நிறுவனங்கள் வியாபாரத்தைத் தொடரும் ஆயத்த நிலைகளைக் கண்காணிப்பதற்காக தளத்திலான அல்லது தளத்திற்கு வெளியேயான மேற்பார்வைகளை மேற்கொள்வதற்கான அதிகாரத்தினை மத்திய வங்கி கொண்டுள்ளது. இது, அத்தகையப் பாதிப்புக்களிலிருந்து எழும் சட்ட, நிதியியல் மற்றும் முறைமையியல் சார் இடர்நேர்வுகளைக் குறைப்பதற்காக பங்குபற்றினர்களின் தடங்கலற்ற வியாபாரத் திட்டமிடல் செயற்பாடுகள் மீளாய்வு செய்யப்படுகின்றன.



இலங்கை மத்திய வங்கியின் வகிபாகம்

ஒழுங்குபடுத்தும் நோக்கங்களுக்காக, கொடுப்பனவு முறைமையின் பாதுகாப்பு, துல்லியமான தன்மை மற்றும் வினைத்திறன் என்பனவற்றை ஊக்குவித்து இணைந்துள்ள ஆபத்துக்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் முழு நிதியியல் முறைமையின் ஒட்டுமொத்த உறுதிப்பாட்டினை வசதிப்படுத்துவதற்காக மத்திய வங்கி கொள்கைகளை வடிவமைத்து நடைமுறைக்கிடுகின்றது. மத்திய வங்கி பாதுகாப்பு கொடுப்பனவு முறைமைகளுக்கு வசதிப்படுத்துவதுடன், கொடுப்பனவு முறைமை முழுவதிலும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்குடன், மோசடிகளைக் குறைப்பதற்கு பன்னாட்டு நியமங்கள் மற்றும் ஒப்புதல்களுடன் (இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் அல்லாத) இணங்கிச் செயல்பட வேண்டுமென பங்காளர்களைக் கேட்டுக்கொண்டது. மேலும், முறைமைக்கான நியமங்களின் அறிமுகமானது தற்போதுள்ள வளங்களின் முகாமைத்துவத்தினை உற்பத்தித்திறனுடன் செயற்படுவதனை இயலச்செய்கிறது. மத்திய வங்கி அனைத்து பங்காளர்களினதும் கொடுப்பனவு மற்றும் கொடுத்துத் தீர்த்தல் செயற்பாடுகளைக் கண்காணித்து வருகிறது. எனவே, பாதிக்கக்கூடிய காரணிகள் முறைமை முழுவதையும் பாதிக்காது. எனவே பங்குபற்றினர்கள் முறைமை தொடர்பிலான பாரியதொரு நம்பிக்கையினைத் தோற்றுவிக்கும்.

ஒரு நாட்டின் அனைத்து நிதியியல் நடவடிக்கைகளும் அந்நாட்டின் கொடுப்பனவு முறைமையின் பாதுகாப்பு மற்றும் வினைத்திறன் போன்றவற்றில் தங்கியிருப்பதால் இது மிக முக்கியமானதாகக் காணப்படுகிறது. எனவே, தேவைப்படுத்தப்பட்ட பாதுகாப்புப் பண்புகளுடன் கொடுப்பனவு மற்றும் கொடுத்துத் தீர்த்தல் முறைமைகளின் சுமுகமான செயற்பாடுகளை உறுதிசெய்வதற்காக இலங்கை மத்திய வங்கி புதிய புத்தாக்கங்கள் மற்றும் புதிய தொழிநுட்பங்களுடன் இணைந்து செல்லுதல் போன்றவற்றை ஊக்குவிக்கின்றது.

சந்தையில் பல்வேறு கொடுப்பனவுப் பணிகள் காணப்படுவதுடன், இவை ஒன்றுடன் ஒன்று இணைந்து பயன்படுத்தலாம் அல்லது பயன்படுத்தாது போகலாம். இணைந்து செயற்படுத்தல் இல்லாமையானது கொடுப்பனவு முறைமையின் தேவையற்ற துண்டாக்கல் மற்றும் அத்தகைய முறைமைகளின் உபரி நிலை போன்றவற்றிற்கு வழிவகுக்கும். மேலும், இது வினைத்திறனுடனான பயன்பாட்டினை உறுதிப்படுத்தல், முறைமைக்கான பாதுகாப்பு ஆபத்துக்களைக் குறைத்தல், மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களைத் தவிர்த்தல் போன்றவற்றினை ஒழுங்குபடுத்துனர்கள் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்காக மிகவும் அவசியமாகவுள்ளது. இத்தகைய இலக்குகளை அடைந்து கொள்வதற்காக மத்திய வங்கி கொடுப்பனவு முறைமை மற்றும் முறைமையின் உறுதிப்பாடுகள் போன்றவற்றிலான ஏதாவது எதிர்மறையின் தாக்கத்தினை அடையாளம் காண்பதற்காக மதிப்பிடுகின்றது.

நிதிய மாற்றல்களை நிறைவேற்ற வசதியளித்ததுடன் இது சம்பளக் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான பிரபல்யம் வாய்ந்த முறைமையாகவும் விளங்குகிறது. 2016இல் வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமை கொடுக்கல்வாங்கல்களின் சராசரி மொத்த அளவு 26.6 மில்லியனுக்கு 14.5 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில் மொத்தப் பெறுமதி முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.1,458 பில்லியனுக்கு 24.7 சதவீதத்தினால் அதிகரித்தது.

2013ஆம் ஆண்டின் 1ஆம் இலக்கக் கொடுப்பனவு அட்டைகள் மற்றும் செல்லிடக் கொடுப்பனவு முறைமை ஒழுங்குவிதிகளினது

மற்றுமொரு முக்கியமான அம்சமாக கொடுப்பனவு முறைமையின் கட்டணங்களும் விதிப்பனவுகளுக்கும்மான ஒழுங்குவிதிகள் காணப்படுகின்றன. கொடுப்பனவு முறைமைகளின் பங்குபற்றினர்கள் வழங்கிய பணிகளுக்காக அவர்களிடைய வாடிக்கையாளர்களிடம் மேலதிக விதிப்பனவுகள் ஏதனையும் மேற்கொள்ளவில்லை என்பதனை உறுதிசெய்வதற்காக அத்தகைய ஒழுங்குவிதிகள் காணப்படுகின்றன. எனவே, இலங்கை மத்திய வங்கி கொடுப்பனவு முறைமையில் குறிப்பிடப்பட்டதொரு பணிக்காக விதிக்கப்படக்கூடிய உயர்ந்தபட்ச கட்டணத்தினை விதிப்பதுடன் பணிகளை ஊக்குவிப்பதற்கும் வாடிக்கையாளர்களுக்காக இத்துறைகளின் புதிய புத்தாக்கங்களின் நன்மைகளை வழங்குவதற்காகவும் இக்கட்டணங்களை மீள்மதிப்பிடுகின்றது.

முன்னோக்கிச் செல்லுதல்

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சட்டங்களின்படி, ஒழுங்குவிதிகள் கொடுப்பனவு, கணக்குத் தீர்த்தல் மற்றும் கொடுத்துத் தீர்த்தல் போன்றவற்றுக்கான மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்படுகின்றது. நடைமுறையிலுள்ள கொடுப்பனவு மற்றும் கொடுத்துத்தீர்த்தல் சட்டமானது நடைமுறை மற்றும் எதிர்கால கொடுப்பனவு முறைமைகள் அவர்களின் பங்குபற்றினர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் போன்றவற்றை பாதுகாப்பதற்கான உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்குகின்றது. மேலும், மத்திய வங்கி ஒழுங்குபடுத்தும் கட்டமைப்பொன்றினை நடைமுறைப்படுத்தியுள்ளதடன், பங்குபற்றினர்களில் யாராவது சாத்தியமான உறுதித்தன்மையற்ற நிலைநோக்கியுள்ளார்களா எனஎதிர்வு கூறுதலுக்காக பங்கு பற்றுனர்களின் செயலாற்றத்தினைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கின்றனர். முழு முறைமையின் உறுதித்தன்மையினைப் பேணுவதன் மூலம் பொதுமக்களினையும் பாதுகாக்கும் நோக்குடன் கொடுகடன், திரவத்தன்மை, கீர்த்தி, செயற்பாட்டு, சட்டம் மற்றும் கொடுத்துத் தீர்த்தல் போன்ற இடர்நேர்வுகளிலிருந்து அத்தகைய பங்குபற்றினர்கள் மாற்றியமைத்தனர். இதன்படி, உறுதியான நிதியியல் முறைமையொன்றினூடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியினை உறுதிசெய்வதற்காக இலங்கை மத்திய வங்கியானது கொடுப்பனவு முறைமையின் ஒருங்கிணைப்பினை பேணுதலினைத் தொடரும்.

உசாத்துணைகள்:

- இலங்கையின் 1949ஆம் ஆண்டின் 58ம் இலக்க நாணய விதிச்சட்டம்
- இலங்கையின் 2005ஆம் ஆண்டின் 28ம் இலக்க கொடுப்பனவு மற்றும் கொடுத்துத் தீர்த்தல் முறைமைகள் சட்டம்
- இலங்கையின் 2013ஆம் ஆண்டின் 01ம் இலக்க கொடுப்பனவு அட்டைகள் மற்றும் செல்லிடக் கொடுப்பனவு முறைமைகள் ஒழுங்குவிதிகள்
- 2006/01 இலக்க தடங்கற்ற விவரப்பரத் திட்டமிடல் வழிகாட்டல்கள்
- இலங்கையில் கொடுப்பனவு முறைமைகள், 2004, பன்னாட்டு தீர்ப்பளவுகளுக்கான வங்கி

ஏற்பாட்டு நிதியினால், மத்திய வங்கி கொடுப்பனவு அட்டைகள் மற்றும் செல்லிடக் கொடுப்பனவு முறைமைகள் தொடர்பில் தொடர்ந்தும் அதன் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கமைய, இவ்வாண்டுப் பகுதியில் கொடுப்பனவு அட்டைகளின் வழங்குநர்களாகத் தொழிற்படுவதற்கு இரண்டு நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்ட வேளையில் ஒரு நிதியியல் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர் கணக்கினை அடிப்படையாகக் கொண்ட செல்லிடக் கொடுப்பனவு முறைமையின் தொழிற்பாட்டாளராகத் தொழிற்படுவதற்கான உரிமம் வழங்கப்பட்டது. இதன் மூலம் கொடுப்பனவு அட்டைகள் மற்றும் செல்லிடக் கொடுப்பனவு

முறைமைகளில் உரிமம் பெற்ற பணி வழங்குவோரின் மொத்த எண்ணிக்கை 35 இற்கு அதிகரித்தது. 2016இல் மத்திய வங்கியின் ஒப்புதலுடன் மூன்று உரிமம் பெற்ற பணி வழங்குவோர் அவர்களின் தொழிற்பாட்டுச் செயற்பரப்பினை விரிவாக்கும் விதத்தில் சேமிக்கப்பட்ட பெறுமதி அட்டைச் சாதனங்களை அறிமுகப்படுத்தின. மேலும், மத்திய மாகாணத்தில் முன்னோடிச் செயற்றிட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்ட தனியொரு நோக்கத்திற்காக பெறுமதி சேமிக்கப்பட்ட போக்குவரத்து அட்டை மற்றும் கட்டணச் சேகரிப்பு முறைமை மேல் மாகாணத்திற்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. கொடுப்பனவு அட்டைகள் மற்றும் செல்லிடக் கொடுப்பனவு முறைமைகளுடன் இணைந்து காணப்படும் இடர்நேர்வுகளைக் குறைக்கும் பொருட்டு மத்திய வங்கி தலத்திற்கு வெளியேயான மற்றும் தலத்திலான மேற்பார்வைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டதுடன் கொடுப்பனவு அட்டைகள் மற்றும் செல்லிடக் கொடுப்பனவு முறைமைகளில் உரிமம் பெற்ற பணி வழங்குவோரின் ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளுடன் இணங்கிச் செல்லும் விதத்தில் அதன் முன்னேற்றங்களைக் கண்காணித்தது.

2016ஆம் ஆண்டில், மத்திய வங்கி, ஐந்து உள்ளக ரீதியில் சேர்ந்தியங்கக்கூடிய ஆழிகளான பொதுவான தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழி, பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆழி, பகிரப்பட்ட தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழி, பொதுவான விற்பனை மையக் கொடுப்பனவு ஆழி மற்றும் 'லங்காபே' வர்த்தக நாமத்தின் கீழான பொதுவான செல்லிட ஆழி என்பனவற்றின் வலையமைப்பான பொதுவான அட்டை மற்றும் கொடுப்பனவு ஆழியினை நடைமுறைப்படுத்துவதற்கு லங்கா கினியர் பிறைவேற் லிமிடெட்டிற்குத் தொடர்ந்தும் உதவிகளை வழங்கியது. இதற்கமைய, மத்திய வங்கி பொதுவான தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழி மற்றும் பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆழி என்பனவற்றுடன் இணைந்த நிதியியல் நிறுவனங்களின் முன்னேற்றத்தினைக் கண்காணித்ததுடன் பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆழியினூடாக வழங்கப்பட்ட பணிகளின் விரிவாக்கத்திற்கும் வசதியளித்தது. கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் மைல்கல்லாக விளங்கும் பொதுவான அட்டை மற்றும் கொடுப்பனவு ஆழியானது நாட்டில் ஆழிப்படுத்தல் மற்றும் இலத்திரனியல் சில்லறைக் கொடுப்பனவு முறைமையின் தீர்ப்பனவிற்கான தேசிய ரீதியான பொதுவான தளமொன்றினை வழங்குகின்றது.

பொதுவான அட்டை மற்றும் கொடுப்பனவு ஆழியின் முதற்கட்டமாக விளங்கும் பொதுவான தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழி 2013 யூலையில் நேரடித் தொழிற்பாடுகளைத்

தொடங்கியது. 2016ஆம் ஆண்டுப்பகுதியில் 11 நிதியியல் நிறுவனங்கள் பொதுவான தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழியுடன் ஒருங்கிணைக்கப்பட்டதன் மூலம் அங்கத்துவ எண்ணிக்கை 23 இற்கு அதிகரித்தது. இவ்வாண்டுப் பகுதியில் பொதுவான தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழி ரூ.174.1 பில்லியன் கொண்ட 31.3 மில்லியன் கொடுக்கல்வாங்கல்களைச் செயன்முறைப்படுத்தியது. 2016 திசம்பர் 31இல் உள்ளவாறு 3,820 தன்னியக்கக் கூற்றுப் பொறிகள் பொதுவான தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழியுடன் ஒருங்கிணைக்கப்பட்டு பொதுவான தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழி அங்கத்துவ வங்கிகளின் தன்னியக்கக் கூற்றுப் பொறிகளைப் பயன்படுத்தி காசினை மீள்பெறல் மற்றும் கணக்கு மீதி விசாரணைகளுக்கான வசதிகள் அட்டை உடமையாளர்களுக்கு வழங்கப்பட்டன.

பொதுவான அட்டை மற்றும் கொடுப்பனவு ஆழியின் இரண்டாவது கட்டமான பொதுவான இலத்திரனியல் நிதியமாற்றல் 2015 ஓகத்து 21ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில், பொதுவான இலத்திரனியல் நிதியமாற்றல் ஆழியானது தன்னியக்கக் கூற்றுப் பொறி, இணையத்தள வங்கித்தொழில், செல்லிட வங்கித்தொழில், கியோஸ்க் மற்றும் கருமபீட நடவடிக்கை போன்ற பல்கொடுப்பனவு வழிப்படுத்தலூடாக ஆழிப்படுத்தல் மற்றும் கொடுகடன் மாற்றல்களின் தீர்ப்பனவு என்பனவற்றிற்கான பொதுவான உட்கட்டமைப்பினை வழங்கியது. 2016இல் நேரடி பற்று வசதி பொதுவான இலத்திரனியல் நிதியமாற்றல் ஆழியினால் வழங்கப்பட்ட பணிகளை விரிவாக்குவதனை இயலுமைப்படுத்தியது. 2016இல், 13 நிதியியல் நிறுவனங்கள் பொதுவான இலத்திரனியல் நிதியமாற்றல் ஆழியுடன் ஒருங்கிணைக்கப்பட்டதன் மூலம் பொதுவான இலத்திரனியல் நிதியமாற்றல் ஆழியின் உறுப்பினர்களினது அங்கத்துவம் 22இற்கு அதிகரித்தது. 2016இல் பொதுவான இலத்திரனியல் நிதியமாற்றல் ஆழியினூடாக ரூ.69.4 பில்லியன் கொண்ட 894,674 கொடுக்கல்வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டன. லங்கா கினியர் பிறைவேற் லிமிடெட், பொதுவான இலத்திரனியல் நிதியமாற்றல் ஆழியின் நேரடிப் பற்று வசதிகளைப் பயன்படுத்தி 'ஐஸ்ந்ர்பே' என்ற வர்த்தக நாமத்தின் கீழ் காசினை அடிப்படையாகக் கொண்ட குறைந்த பெறுமதிக் கொடுக்கல்வாங்கல்களுக்காகக் கொடுப்பனவு தீர்வொன்றினை நடைமுறைப்படுத்தியது. மேலும், மத்திய வங்கி, இலங்கைச் சுங்கத்திற்கான கணினிவழிக் கொடுப்பனவுகளுக்கு வசதியளிப்பதற்காக கணினிவழிக் கொடுப்பனவுத் தளமொன்றினை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்புதலை லங்கா கினியர் பிறைவேற் லிமிடெட்டிற்கு வழங்கியது.

சிறப்புக்குறிப்பு 14

பன்னாட்டு பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் தொடர்பான நியமங்களுடன் இலங்கை இணங்கியொழுதல்

பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மீதான நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழுவின் நியமங்கள்

ஐ7 நாடுகளினால் 1989இல் உருவாக்கப்பட்ட அரசாங்கங்களுக்கிடையிலானதொரு நிறுவகமாக விளங்கும் நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழு 1990 இலிருந்து விதந்துரைப்புக்களின் தொடர் ஒன்றினை உருவாக்கியிருக்கிறது. இது பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் மற்றும் பாரிய சேதங்களை ஏற்படுத்துகின்ற ஆயுதப் பெருக்கம் என்பன தொடர்பான பன்னாட்டு நியமங்களான அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்நியமங்கள் இற்றைப்படுத்தப்பட்டு பொருத்தமானவையாக இருக்கின்றன என்பதனை உறுதிப்படுத்தும் விதத்தில் 2012இல் திருத்தப்பட்டன. உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் இந்நியமங்களை பின்பற்றாமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன் இதன் மூலம் உள்நாட்டு நிதியியல் முறைமை குற்ற நடவடிக்கைகளின் மூலம் குறைந்தளவில் பாதிக்கப்படுவது உறுதிப்படுத்தப்படுவதுடன் நாடு பெருமளவு இடர்ப்பாடுகளெதுவுமின்றி உலகளாவிய நிதியியல் முறைமைகளுடன் ஒருங்கிணைந்து கொள்ளக்கூடியதாகவும் இருக்கிறது.

பன்னாட்டு பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் நியமங்களுடன் இணங்கிக் கொள்வதன் முக்கியத்துவம்

பலயீனமான பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் அமைப்பு நிதியியல் நிறுவனங்களின் ஆற்றல்வாய்ந்த தன்மை மற்றும் உறுதிப்பாடு என்பனவற்றினைக் குறைத்துவிடும் சாத்தியத்தினைக் கொண்டிருப்பதுடன் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்கம் குன்றச் செய்து பன்னாட்டு மூலதனப்பாய்ச்சலையும் பிறழ்வுபடுத்திவிடும். மாறாக உத்வேகம் மிக்க தேசிய பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் கட்டமைப்பு பல்வேறு வழிகளிலும் நாட்டிற்கு நன்மையளித்தது.

1. கடுமையான பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாத நிதியிடல் இடர்நேர்வுகளுக்கு கடுமையாக உட்படக்கூடுமென்ற மன உணர்வினைக் கொண்ட நாடுகளைத் தளமாகக்கொண்ட வாடிக்கையாளர் அல்லது நிறுவனங்களுடன் வியாபாரங்கள்/சந்தை தொடர்புகளை மேற்கொள்வதற்கு பன்னாட்டு நியமங்களை பின்பற்றும் நிதியியல் நிறுவனங்கள் தயங்குகின்றன. நிதியில் நிறுவனங்கள், நாட்டிற்குள் வலுவானதம் காத்திரமானதுமான பணதூயதாக்கல்/ பயங்கரவாத நிதியிடலை ஒழித்தல் கட்டமைப்பினைக் கொண்ட வெளிநாட்டு இணைத்தரப்பினர் உடன் விரிவுபடுத்திக்கொள்ளமுடியும்.
2. ஒரு நாடு அல்லது நிதியியல் நிறுவனங்கள் என்பன வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்வதற்கும் உலகளாவிய கொடுப்பனவு முறைமைகளில் காத்திரமான விதத்தில் பங்கேற்பதற்குமாக மிகவும் அபிவிருத்தியடைந்த நிதியியல் நிலையங்களுடன் பங்காளராக முடியும்.
3. பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் என்பனவற்றைக் காத்திரமான முறையில் கட்டுப்படுத்தும் நாடுகள். சட்டம், ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் நிறுவன ரீதியான கட்டமைப்பு என்பனவற்றை

உருவாக்குவதற்குத் தூண்டுதலளிப்பதுடன் நாடுகள் நிதியியலில் வெளிப்படையான தன்மை மற்றும் விதிகளையும் சட்டத்தினையும் வலுப்படுத்தல் என்பனவற்றிற்கும் வசதியளிக்கின்றது. இவை தவிர, வலுவானதம் உத்வேகம் மிக்கதுமான பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கெதிராக நிதியிடலை அமைப்பு குற்றங்கள் மற்றும் ஊழல் என்பனவற்றிற்கெதிரான போராடுவதற்குப் பரந்தளவு முயற்சிகளை உருவாக்குகின்றன.

4. வாடிக்கையாளர்களை நெருக்கமாகக் கவனித்தல், நிதியியல் கொடுக்கல்வாங்கல்களின் நன்மைபெறும் சொந்தக்காரர்களை அடையாளம் காணுதல் சந்தேகத்திற்குரிய கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் போன்ற காத்திரமான பணம் தூயதாக்கலுக்கு எதிரான வழிமுறைகள் நாயணச் சட்டத்திற்குகெதிரான குற்றமொன்றாகக் கருதப்படும் வரி ஏய்ப்பினைக் காத்திரமான முறையில் கட்டுப்படுத்தும்.

பன்னாட்டு பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் நியமங்களுடன் இணங்கிச் செல்லும் நாடுகளை அளவிடல்

நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு, அதன் விதந்துரைப்புக்களுடன் இணங்கிச் செல்லும் மட்டத்தினை மதிப்பிடுவதற்காக தற்போது இடம்பெற்றவரும் அடிப்படையில் ஒவ்வொரு உறுப்பினர்களினதும் மீளாய்வினை மேற்கொண்டு வருகின்றது. தற்பொழுது அத்தகைய மீளாய்வுகளில் பெரும்பாலானவை நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவையொத்த பிரதேச கண்காணிப்பு நிறுவனங்கள் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன. தற்பொழுது உறுப்பினர் நாடுகளின் மதிப்பீட்டில் ஈடுபட்டுள்ள 9 நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழுவினையொத்த பிரதேசக் கண்காணிப்பு நிறுவனங்கள் காணப்படுவதுடன் அவை ஒவ்வொன்றின் அதிகார வரம்பின் கீழும் வரும் உறுப்பினர் நாடுகளில் கண்காணிப்பிலும் ஈடுபடுவதுடன் இவற்றையொத்த மீளாய்வுகள் பரஸ்பர மதிப்பீடுகளான குறிப்பிடப்படுகின்றன.

2012இல் நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவின் விதந்துரைப்புக்களுக்குத் திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் பரஸ்பர மதிப்பீட்டில் பயன்படுத்தப்பட்ட முறையியல்களும் திருத்தப்பட்டதுடன் நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு 2013இல் திருத்தப்பட்ட முறையியலைப் பின்பற்றியது. இது இரண்டு முக்கிய துறைகளில் முக்கிய கவனத்தினைச் செலுத்தியது.

1. தொழில்நுட்ப முறையிலான இணங்குவிப்புக்கள் - நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவின் 40 விதந்துரைப்புக்களுக்கு இணங்குவதற்கான சட்ட மற்றும் நிறுவன ரீதியான கட்டமைப்புத் தொடர்பான தன்மையினையும் தகுதிவாய்ந்த அதிகாரிகளின் அதிகாரம் மற்றும் நடவடிக்கை முறைகளையும் மதிப்பீட்டில்
2. காத்திரமான தன்மை - எதிர்பார்க்கவோ பெறுபேறுகளைத் தரக்கூடிய இயலாற்றலைச் சட்ட மற்றும் நிறுவன ரீதியான கட்டமைப்பு எவ்வளவு தூரம் கொண்டிருக்கின்றது என்பதனை மதிப்பிடல். இக்காத்திரமான தன்மை பற்றிய மதிப்பீடு, நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு முறையியலில் குறிப்பிடப்பட்டுள்ள 11 பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

இலங்கையின் பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் இணங்குவிப்பு

இலங்கை, 1997இல் ஆரம்பிக்கப்பட்ட ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவினையொத்த பிரதேச கண்காணிப்பு நிறுவனமான பணம் தூயதாக்கல் மீதான ஆசிய பசுபிக் குழுமத்தின் நிறுவன உறுப்பினராகும். ஆசிய பசுபிக் குழும உறுப்புரிமை விதிகளுக்கிணங்க இலங்கை ஒவ்வொரு ஆறு ஆண்டுகளிலும் அதன் இணங்குவிப்பு மட்டத்தினைத் தீர்மானிப்பதற்காக ஆசிய பசுபிக் குழுமத்தினால் தயாரிக்கப்படும் பரஸ்பர மதிப்பீட்டினை நிறைவேற்றி வருகின்றது.

நிதியியல் உளவறிதல் பிரிவு - இலங்கையில் நிறுவப்பட்டதன் பின்னர் விரைவாக 2006இல் இலங்கை ஆசிய பசுபிக் குழுமத்தின் முதலாவது பரஸ்பர மதிப்பீட்டினைக் கொண்டிருந்தது. முதலாவது பரஸ்பர மதிப்பீட்டு அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட இடைவெளியினைச் சரிசெய்யும் பொருட்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது மீதான பல சட்டவாக்கங்களையும் பிரகடன ஒழுங்குவிதிகளையும் திருத்துவதற்கான தேவைப்பாடுகள் உட்பட விதந்துரைப்புக்களின் தொடரொன்று உருவாக்கப்பட்டது. 2013இல் இலங்கை முதலாவது பரஸ்பர மதிப்பீட்டு அறிக்கையிலுள்ள விதந்துரைப்புக்களை முழுமையாக நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருந்தது.

இலங்கை மீதான இரண்டாவது பரஸ்பர மதிப்பீடு அலத்திரேலியான, பூட்டான், கொங்கொங், மலேசியா, சிங்கப்பூர் என்பனவற்றின் நிதியியல் உளவறிதல் பிரிவினையும் ஆசிய பசுபிக் குழுமச் செயலகத்தினையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மதிப்பீட்டுக் குழுவொன்றினால் 2014/15இல் மேற்கொள்ளப்பட்டது. 2015 யூலையில் ஓக்லண்ட், நியூசிலாந்தில் நடைபெற்ற ஆசிய பசுபிக் குழுமத்தின் 18ஆவது ஆண்டு மாநாடு மற்றும் தொழில்நுட்ப உதவி அரங்கத்தில் பரஸ்பர மதிப்பீட்டு அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இலங்கை தொழில்நுட்பக் குழு மீதான 40 விதந்துரைப்புக்களில் 12 விதந்துரைப்புக்களுக்காக இணங்குவிப்பு அல்லது பெருமளவு இணங்குவிப்பும் 11 உடனடி பெறுபேறுகளில் இரண்டு உடனடிப் பெறுபேறுகளில் கணிசமான மற்றும் மிதமான தாக்கத்திற்கும் தரமிடப்பட்டது.

இணங்குவிப்புக்களை உறுதிப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள்

பரஸ்பர மதிப்பீட்டு அறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்ட குறைபாடுகளுக்குப் பதிலிறுத்தும் விதத்தில் நிதியியல் உளவறிதல் பிரிவு - இலங்கை மற்றைய தொடர்பான ஆர்வலர்களுடன் சேர்ந்து நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவின் தரத்திற்கு இணையாக நாட்டின் இணங்குவிப்புக்களை மேம்படுத்துவதற்காக பல முறையியல் சார்ந்த மற்றும் உறுதியான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியது.

- அமைச்சரவையின் ஒப்புதலுடன் 2015 - 2020 காலப்பகுதிக்காகப் பின்பற்றப்பட்டுவரும் பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் தொடர்பான தேசிய கொள்கையினைப் பின்பற்றுதல்.

- அமைச்சரவையினால் ஒப்புதலளிக்கப்பட்டவாறு ஒவ்வொரு ஆர்வலர்களினூடாகவும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிறுவன ரீதியான நடவடிக்கைத் திட்டமொன்றினை அபிவிருத்தி செய்தல்.
- நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தில் வரைவிலக்கணம் செய்யப்பட்டவாறு நிதியியல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்கும் விதத்தில் 2016ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க வாடிக்கையாளர்களை நெருக்கமாகக் கவனத்தில் விதி 2016.01.27இல் விடுக்கப்பட்டது.
- 2016இல் நிதியியல் நிறுவனங்கள் மீது இடர்நேர்வினை அடிப்படையாகக் கொண்ட பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் மேற்பார்வை அறிமுகப்படுத்தப்பட்டது.
- பணம் அல்லது பெறுமதி மாற்றல் பணிகளின் வழங்குநர்களுக்காகத் தனியான பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் வழிகாட்டியொன்று விடுக்கப்பட்டது.
- நாணச் சட்ட விதி தொடர்பில் குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தினதும் சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் முறையே புலனாய்வு மற்றும் வழக்குத் தொடர்தல் தொடர்பான இயலாற்றல்களை அதிகரித்தல்.
- புலனாய்வுகளுக்கு வசதியளிக்கும் தகவல்களை/ புலனாய்வுகளைப் பகிர்ந்து/ பெற்றுக் கொள்வதற்காகத் தொடர்பான உள்ளாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு இணைத்தரப்பினர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டது.

அட்டவணை: சி.கு. 14.1
மீள்தரமிடலின் பின்னான தொழில்நுட்ப இணங்குவிப்பு

இணங்குவிப்பு மட்டம்	2015 யூலையில் பரஸ்பர மதிப்பீட்டு அறிக்கை பின்பற்றப் படுகையில்	முன்னேற்றம் அடையப் பட்டமையின் காரணமாக 2016 சனவரியில் மீள்தரமிடல்
இணங்குவிப்பு (சி)	5	5
பாரிய இணங்குவிப்பு (சி)	7	16
ஓரளவு இணங்குவிப்பு (சி)	16	13
இணங்குவிக்காமை (சி)	12	6

2015இல் பரஸ்பர மதிப்பீட்டு அறிக்கை பின்பற்றப்பட்டமையினைத் தொடர்ந்து, இலங்கை “அதிகரிக்கப்பட்ட பின்தொடர் செயன்முறைகளை விரைவுபடுத்தல்” இன் கீழ் நடைமுறைப்படுத்தல் தொடர்பான முன்னேற்ற அறிக்கையினை ஈராண்டுகளுக்கொரு தடவை ஆசிய பசுபிக் குழுவிரு அனுப்ப வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டதுடன் அதற்கிணங்க 1ஆவது முன்னேற்ற அறிக்கை 2016 சனவரியில் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வறிக்கையானது 2016 செப்டெம்பரில் ஐக்கிய அமெரிக்காவின் சந்தியாகோவில் நடைபெற்ற ஆசிய பசுபிக் குழுமத்தின் ஆண்டு மாநாட்டில் அனைத்து உறுப்பினர்களினாலும் கலந்துரையாடப்பட்டதுடன் அனைத்து உறுப்பு நாடுகளும், ஆரம்பத்தில் இணங்கிக் கொள்ளவில்லை அல்லது பகுதியளவில் இணங்கிக் கொள்ளப்பட்டது என்ற தரத்தினைப் பெற்ற 9



விதந்துரைப்புக்கள் தொடர்பிலான தொழில்நுட்பக் குழுவின் கணிசமான முன்னேற்றத்தினை இலங்கை அடைந்துள்ளது. இதற்கமைய இலங்கையின் பணம் தூயதாக்கலுக்கெதிரான/பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் தொடர்பில் இணங்குவிப்பு மட்டத்தில் முன்னேற்றத்தினைப் பின்வருமாறு அடைந்துள்ளது.

தற்பொழுது இலங்கை ஆசிய பசுபிக் குழுமத்தின் உயர்த்தப்பட்ட பின்தொடர் செயன்முறையின் கீழ் இருப்பதனால் பணம் தூயதாக்கலுக்கெதிரான/பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் தொடர்பான முன்னேற்றங்களை ஆசிய பசுபிக் குழுமத்திற்கு ஆண்டுதோறும் அறிக்கையிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன.

என்னும், இலங்கை ஓரளவு இணங்குவிப்பு அல்லது இணங்கிக் கொள்ளாமை என்ற தரத்தினைப் பெற்றுள்ள 19 விதந்துரைப்புக்கள் தொடர்பில் தொழில்நுட்பக் குழுவினைத் திருப்திகரமான மட்டத்தினை இனிமேலும் தான் அடையவேண்டும். மேலும், கரிசனைக்குரிய அனைத்துப் பங்குடமையாளர்களும் பரஸ்பர மதிப்பீட்டு அறிக்கையில் துலாம்பரப்படுத்தப்பட்டள்ள தேவையான நடவடிக்கைகளையும் நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவின் தரங்களுக்கு நிகராக நாட்டின் பணம் தூயதாக்கலுக்கெதிரான/பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தலின் காத்திரமான தன்மையினைமேம்படுத்துவதற்கான அமைச்சரவையினால் ஒப்புதலளிக்கப்பட்ட திட்டத்தினையும் நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன.

நிதியியல் நிறுவனங்களினால் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு வசதிகளை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் புதிய தொழில்நுட்பங்களுடன் இணைந்து காணப்படும் இடர்நேர்வுகளைத் தணிக்கும் பொருட்டு மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பினைத் தொடர்ந்தும் வலுப்படுத்தியது. மேலும், வாடிக்கையாளர் தகவல்களைப் பாதுகாப்பதற்கும் நிதியியல் கொடுக்கல்வாங்கல்களை பாதுகாப்பதற்குமாக செல்லிடப் பிரயோகங்களுடன் தொடர்பான கொடுப்பனவுகளை வழங்கும் நிதியியல் நிறுவனங்களுக்கான நியமங்களைத் தயாரிக்கத் தொடங்கியது. 2016ஆம் ஆண்டுப்பகுதியில் தேசிய கொடுப்பனவு ஆணைக்குழு, உறுப்பினர்களினாலும் தொடர்பான தரப்பினராலும் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளைக் கூட்டிணைப்பதற்காகக் “கொடுப்பனவு முறைமை வழிகாட்டல் 2016 - 2020”இனை இறுதிப்படுத்தியது.

அட்டவணை 8.21
கொடுப்பனவு முறைமையினூடான
கொடுக்கல்வாங்கல்கள்

கொடுப்பனவு முறைமை	2015 (அ)		2016 (ஆ)	
	அளவு ('000)	பெறுமதி (ரூ. பில்.)	அளவு ('000)	பெறுமதி (ரூ. பில்.)
பெரிய மதிப்புடைய கொடுப்பனவு முறைமை				
அதேநேர மொத்த தீர்ப்பளவு முறைமை	322	84,432	366	93,378
சில்லறை பெறுமதி கொடுப்பனவு முறைமை				
பிரதான காசோலை கொடுத்து தீர்த்தல் முறைமை	49,326	8,434	51,996	9,601
இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமை	23,279	1,169	26,647	1,458
கொடுகடன் அட்டைகள்	26,335	154	31,858	182
வரவு அட்டைகள்	30,686	83	38,083	108
இணைய வங்கி	13,725	1,205	18,164	1,589
தொலைபேசி வங்கி	1,993	12	3,444	16
தபால் கருவிகள்	1,262	7	1,244	7
மொத்தம்	146,928	95,497	171,802	106,339
ஐ.ஆ.பெலர் காசோலை கொடுத்து தீர்த்தல் முறைமை	62	34	59	39

(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது
மூலம்: இலங்கை மத்திய வங்கி

கொடுகடன் தகவல்கள்

2016 காலப்பகுதியில் கொடுகடன் தகவல் பணியகம் தனது பங்குதார கொடுகடன் நிறுவனங்களிற்கும் கடன்பாட்டாளர்களிற்கும் அவர்களது வேண்டுகோளுக்கமைவாக ஒரே நேரத்தில் கொடுகடன் தகவல்களை வழங்குவதன் மூலம் நாட்டின் நிதியியல் வசதிகளைக் கிடைக்கச் செய்தலை ஊக்குவிப்பதால் அதிகரிக்கும் உத்வேகமான நிதியியல் துறைக்காக தனது பணிகளைத் தொடர்ந்தது. கொடுகடன் தகவல் முகாமைத்துவ முறைமைக்கு மேலாக கொடுகடன் தகவல் பணியகம் பாதுகாப்பான பரிவர்த்தனை பதிவு முறைமையைப் பேணுவதுடன் அசையும் சொத்துக்களின் முற்பாதுகாப்பு தகவல்களை வழங்கும் நோக்குடன் நிதியியல் நிறுவனங்களை தகவலறிந்த வணிக முடிவுகளை உருவாக்குவதற்கு இயலுமாக செய்வதற்கு தகவல்தளத்தையும் பேணுகிறது. கொடுகடன் தகவல் பணியகம் தனது பாவனையாளர்களது விழிப்புணர்வுகளையும் கொடுகடன் அலுவலர்கள், தெரிவிக்கும் கொடுகடன் நிறுவனங்களின் வேறு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிற்கு மத்தியில் கொடுகடன் சந்தையில் தனது பங்கை மிகவும் திறமையாக புரியப்படுத்துவதற்காகவும் இடர்நேர்வு முகாமைத்துவ நோக்கத்திற்காக கொடுகடன் அறிக்கைகளின் முன்னெச்சரிக்கையுடனான விளக்கமளித்தலுக்கு இயலச் செய்வதற்காகவும் கல்வித்திட்டங்களை வழங்கியது.

2016 ஆண்டுப்பகுதியில், 2015 ஆம் ஆண்டின் 6,890,270 வழங்கப்பட்ட கொடுகடன் தகவல் அறிக்கைகளைவிட 15.4 சதவீத வளர்ச்சியைக் காட்டி 7,948,967 கம்பனி மற்றும் தனிப்பட்ட கடன்பாட்டாளர்களின் கொடுகடன் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இது பொருளாதாரத்தில் கொடுகடன் சம்பந்தமான நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதைக் காட்டிநிற்கிறது. 2016 இறுதியில் கொடுகடன் தகவல் பணியகம் மொத்தமாக 87 தகவல் தெரிவிக்கும் கொடுகடன் நிறுவனங்களை வைத்திருந்தது.